

50வது ஆண்டை நோக்கி...



அவாநஹம்



ஆச்சியர் : படாஞ்சல் ஜீலா



“பெண்மை வெல்கவன்று
கூத்திடுவோமடா!”

ஏப்ரல் 2012

விலை 40/-




திருவாவடி பெருமான் திருவாவடி வெள்ளூர்?

வாய்மையைப் பூர்த்து விவசாயிகளுக்கு வழங்கி நடவடிக்கை அமைக்கப்பட்டது. கடந்த 16 ஆண்டுகளுக்கு விவசாய நிலை மன்றங்களைச் சார்த்த பல்லியர்களின் பல்லியர்களுக்கு நிலைமேற்கொண்டு விவசாயிக்கு வழங்கின்றது. மன்றங்களைப் பூர்த்து விவசாய நிலைமேற்கொண்டு.

மல்வினாக்கப் பந்துல் விவைக்கிருக்கனர் தீவிட்டன வாய்மூலம் போன்று, அதைத் தூதரான மல்வினாக்க மாற கீழ்க்கண்ட சுவரைவிட்டிருப்பது என்பதை குபாகந்துல் கொள்ளுவதாக

மாண்புமிகு புத்தகம்
சிறாக்கம்பேரி: 2320721



மிக எளிமையாக மனதை விட்டுப்
பழங்கி வாழுவதே, மிகப் புயரிய
சீலக்கியங்கி!

திரு வெள்ளின்றுக்கே நான் எற்றுக் கொண்ட காட்சிய ஸ்த்ரீகளை நூறி கார் வளிமை வாழ்வில் ஒழுப்பிலை, உட்டத்திலை யிக் கிரு என்னயொக நூற்று கொள் வகுவுமிய வளரு அறுவயலுப் புக்களாகவ் அதை நடவடிக்கையில் கைக்கொள்ளு வழகி வழக்கில்லோ.

துநூட்டப் பாமருப் பழக்கம் நான்,
மல்லிசெகச் சுற்றினகபிள்ள தூநிச்சாவியப்
பின்னாறும் என்னைத் தொடர்ந்தேய் வர்த்து
கொண்டிருக்கிறேன்.

கீ. ராமசுவாமி
நப்பல் - 995

*Political Progressive
Monthly Magazine*

வாய்மை விடுவதற்கு உதவுவதே சமீபத்திரகால் செய்து வருகின்ற அமைப்பாக இருக்கிறது.

201/4, Sri Kathiresan St,
Colombo - 13.
Tel : 2320721
<mailto:kaiTeeva@yahoo.com>

உடனடிப் பண்ணத்தை நாள் எதிர்பாரிப் பேசுவதற்காக விரோதம் செய்ய விரும்புகிறீர்கள். அவர்கள் முறையிலே பல நாட்கள் கழித்து விரும்புகிறார்கள்.

இந்த இலக்கியத் துறையிப்படி கொழுப்பு
படிப்பதற்கு வளர்க்க அரசுப்பகாபத்திரைபே

கற்றுத் தந்தவர், ‘எழுத்து’ சி.க.செல்லப்பா அவர்களே.

இன்றைக்கு வரைக்கும் - 47 ஆண்டு களுக்கு மேலாகத் தமிழ் இலக்கியச் சிற்றேடான்று தொடர்ந்து வெளிவந்து, இலக்கிய உலகில் பேசப்படுகின்றதென்றால், அன்று நான் கைக்கொண்டு ஒழுகிய ‘இலக்கிய இதழுடன் தெருவில் இறங்குதல்’ என்ற வியாபாரத் தொழில்நுட்பம்தான் காரணம் என மெய்யாகவே நான் புரிந்து கொள்ள கின்றேன்.

இந்தத் தெருச் சுற்றுல் இலக்கிய வியாபாரத்தில் எனக்குப் பல புதுப் புது இலக்கிய நண்பர்கள் நெருக்கமானார்கள். உலக வரலாற்றிலேயே வீதிகளில் வைத்தே சந்தாப பணம் வசூலித்துக் கொண்ட ஒரேயொரு இலக்கிய இதழும் மல்லிகை ஒன்றேதான்.

கொழும்பில் பிரதான வீதியில் நான் வழைமேபால் பொடிநடையில் நடந்து போய்க்கொண்டிருந்தேன். வழிமறித்தான் ஓரிணைஞ்சன். “நீங்கதானே, மல்லிகை ஆசிரியர்?” என்றான்.

நான் சம்மதத்திற்கு அறிகுறியாகத் தலையை ஆட்டி வைத்தேன். அந்த மாத மல்லிகை இதழ் ஒன்றை நீட்டினேன். பெற்றுக் கொண்டான். “இப்ப கையிலை காசில்லை. பேந்து தருகிறேன்!” என்றான். தொடர்ந்து, “சோக்கான கதையொண்டு எழுதி வைக்கிறுக்கிறன். நல்ல கதை. அனுப்பட்டுமா?” என்றான்.

‘சரி’ என்பதற்கு அடையாளமாகத் தலையை ஆட்டி வைத்தேன்.

“ஊனால் ஒண்டு. என்றை கதையை அடுத்து புத்தகத்திலை வெளியிட வேணும்”

என நிபந்தனையும் விதித்தான். மல்லிகையின் தெருவோரப் புகழ் எப்படி இருக்கிறது, பார்த்தீர்களா?

இப்படி இப்படிப் பல வகையான நடைமுறை அநுபவங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.


இவைகள் அனைத்தையும் நான் எனது அடிமண்சில் சேமித்து வைத்துள் ஓன்னே தவிர, எந்தக் கட்டடத்திலும் என்மனதைத் தங்களது சிறு செயல்களால் புண்படுத்தியவர்களிடம் விரோதமோ, துவேஷமோ பாராட்டியவனுமல்ல.

அப்படி நான் தனிப்பட்ட கோபதாபங்களுக்கு உட்பட்ட சராசரி மனிதனாக என்னை நானே உருவாக்கியிருந்தால், பாராளுமன்றச் சிறப்பேட்டில் எனது பெயரோ மல்லிகையின் நாமமோ நிச்சயம் இடம் பெற்றிருக்காது என்பது மாத்திரம் திண்ணலை.


வருங்கால இலக்கிய வரலாற்றில் பேசப்பட்டு, நிரந்தரமாகக் கணிக்கப்படுவதற்கு எத்தனை பெரிய விலைதான் கொடுக்க வேண்டியுள்ளது.

ஒன்று உங்களுக்குத் தெரியுமா? 47 ஆண்டுக் காலமாக இன்றுவரைக்கும் மாதா மாதம் மல்லிகை இதழைகளைத் தெருதெருவாக விற்றுத் திரியும் ஒரேயொரு ஆசிரியன் இந்த மல்லிகை ஜீவாதான்!

கொஞ்சம் சிட்டே நெருங்கி வாருங்கள். ரகசியம் ஒன்றைச் சொல்லுகின்றேன். நான் நாளை மறைந்து போகலாம். எனது இலக்கிய நேர்மை, உழைப்பு நாளைய பல கலைக்கழகங்களில் நிச்சயம் உட்படவே செய்யும்.



ஏஸ்ராக்யன் ஜெர்சி சுவர்லூப் பாடாக் குருதீக் கூடாள்று கிருஷ்ண.



மிகப் பெரிய உண்மையொன்றை இன்று நாம் நமது தினசரி வாழ்க்கையில் கவனிக் கின்றோம். அதைப் பற்றிச் சிந்திக்கவும் தொடங்கி விட்டோம்!

எமது வீட்டின் வளர்ப்புப் பறவைகளைப் போல, எங்கும் எந்த இடத்திலும் பறந்து திரிந்து மேய்ந்து வந்த சிட்டுக்குருவி இனம் இன்று பார்வைக்குக் கூட அகப்படாத வகையில் மறைந்தொழிந்து மாயமாகக் காணாமல் போய்விட்டதை எத்தனை பேர் தமது அவதானத்தில் கொண்டிருப்பார்களோ என்பது நமக்குத் தெரிந்தபாடாகக் காணவில்லை.

முன்னர் பல காலமாக இந்தச் சிட்டுக்குருவி இனம் எங்கும் பறந்து திரிந்து தமது இருப்பையும், சுறுசுறுப்பையும் உலகிற்குக் காட்டி வந்தன.

அதேசமயம் இன்றைய அனைது மறைவுக்குக் காரணம்தான் என்ன?

கிராமந்தோறும் சிறு ஒலைக் குழிகளை மெல்ல மெல்ல நகர் சார்ந்த கல்வீகளாகக் காலக்கதியில் மாற்றமடையத் தொடங்கின. ஒங்கி வளர்ந்த மரங்கள் தறிக்கப்பட்டன. இவைகளினால் பெரித்தும் பாதிக்கப்பட்டது இந்தச் சிட்டுக்குருவிகள்தான்.

தத்தித் தத்தி வீட்டு முற்றத்தில் இரை பொறுக்குவதைப் பார்த்து, சிறுவர்கள் சந்தோஷத்தின் வெளிப்பாடாகக் கைதட்டி ஆராவாரத்ததையும் அந்தக் காலத்து மனிதர்கள் இன்றும்கூட, நினைவு கூர்ந்து மகிழுகின்றனர்.

பயிரிடும் உணவு வகைகளுக்குப் பூச்சிப் புழக்களினால் சேதாரம் ஏற்படக் கூடாது என்ற விவசாயியின் முன்னெனச்சரிக்கையான பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிக்கப்பட்டது தன் காரணமாகப் பூச்சி புழக்களையே தனது ஜீவாதார உணவாகக் கொண்டு வந்த சிட்டுக்குருவி இனம் இன்று மெல்ல மெல்லக் காணாமல் போய்விடுவதைப் பார்க்கின்றோம். இயற்கைக்கு எத்தனையைதொரு இழப்பு!

எவருக்குமே தொல்லை கொடுக்காமல், தங்கள் தங்கள் பாட்டில் வந்து, இன்று பெருக்கம் செய்து சீவித்து வந்துள்ள இந்தச் சிறு பறவைக் கூட்டத்தை இன்று நமது தெருத் தின்னைகளில் பார்க்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் மனிதக் கூட்டம் இதைப் பற்றித் திரும்பிப் பார்க்க ஆரம்பித்துள்ளது. கவலைப்படத் தொடங்கியிருக்கின்றது.

அட்டைப்படம் :

பெண்களினாலும் முன்னேற்றத்திற்காக சதா உழைத்துவரும் -

வேல்வி திருச்சந்திரன்

- மகேஷ் வைரமுத்து

பெண்களின் கல்வி, அறிவியல், சமூக, பொருளாதார விடயங்களையெல்லாம் உள்ளடக்கிய வகையில் ஆணுக்குப் பெண் எந்தவகையிலும் தாழ்ந்தவளவு. தூயினும் சமுதாயத்தில் அவளுடைய நிலை ஆணோடு ஸ்டைனேயாக சமத்துவமாக விளங்கக் காணோமெயன்ற சிந்தனை வலுப்பெற்றவராகிக் கொழும்பிலே ‘பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம்’ என்ற அமைப்பின் பணிப்பாளராக வெகு நீண்டகாலம் பொறுப்பை ஏற்று இன்று வரை வெகு உற்சாகமாக உத்வேகத்துடன் இயங்கி வருபவரே கெல்வி திருச்சந்திரன் என்ற கல்விப் புலமை மிக்க பெண்மணி.

“நிமிர்ந்த நன்னடை நேர்க்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறி களும் திமிர்ந்த ஞானச் செருக்குமிருப்பதால் செம்மை மாதர் திறம்புவதில்லையாம்...” என்ற அடிகளிலே புதைந்துள்ள அர்த்தம் பெண்களுக்கு இருக்க வேண்டியது மிக மிக அவசியமென்பதைப் பேச்களில் மட்டுமென்றிச் செயிலிலும் வலுப்படுத்த வேண்டுமென்ற திட்டத்தோடே செயற்படும் ‘கெல்வி’ அறிவுச் செல்விகளாக, சிந்தனைச் செல்விகளாக, இலக்கியச் செல்விகளாக, ஆய்வுச் செல்விகளாக எல்லாப் பெண்களுமே மினிரி வேண்டுமென்று ஆர்வமிகுதியால் பெண்களுக்கெனப் பிரத்தியேகமாக ‘கல்வி’, ‘ஆய்வு’ என்ற இரு கண்களையும் முன்னிலைப்படுத்தி பெண்கள் அறிவை வலுவூட்டி அவர்களது ஞானத்தை மேம்படுத்தப் பெரிதும் பாடுபட்டு உழைத்து வருகிறார். சமத்துவம் நோக்கும் இச்சமுதாயத்தில் பெண் கல்விதான் முதலிடம் வகிக்க வேண்டும் என்றால், எங்கு பின்னடைவோ, பள்ளமோ, சமனற்ற தன்மையோ காணப்படுகிறதோ அதை இட்டு நிரப்ப சமத்துவத்தை ஏற்படுத்துவதற்கான எனிய பாதை எது என்பதை நன்கு புரிந்து கொண்டார். அதனால் தனக்குக் கிடைத்த பெரிய பெரிய பதவிகள், பிரபலமும் மேஜைமையையும் செலவழும் கொழிக்கக்கூடிய பெரும் பொறுப்புக்கள் என்பவற்றையெல்லாம் துச்சமெனத் தூக்கி வீசிவிட்டு வெகு அடக்கமாகவும், அமைதியாகவும் பெண் கல்வியையும், ஆய்வையும் வலுவூட்டி இச்சமூக நலனையே மேம்படுத்த வேண்டுமென்பதில் மிகுந்த அக்கறை கொண்டு உழைத்து வருகிறார்.

இத்தகையதொரு நோக்கத்தை இலட்சியமாகச் சூழ்க்கொண்டமையால் இவருக்கு ஏற்பட்ட இழப்புக்களோ அனந்தம். அவற்றைப் பற்றியெல்லாம் சிறிதுமே அலட்டிக்

மல்விகை ஏப்ரல் 2012 பே 4

கொள்ளாமல் சமூக, அரசியல், கலாசார ஸ்தாபனங்கள் அமைப்புக்களினால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் என்ன என்பதை ஆய்வு செய்தல், அவற்றை ஒழிப்பதற்கான முறையில், கொள்கைகளை வசூத்துப் பால்நிலைச் சமத்துவத்தை உள்ளூரிலும் சர்வதேச ரீதியிலுமாக ஏற்படுத்த போராடுவே, ஆதரவு தேடல், கொள்கை மாற்றத்திற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல் போன்ற தொழிற்பாடுகளில் தன்னை இணைத்துக் கொண்டதே பெண்கள் மட்டத்திலான இவரது நிலையை நன்கு வெளிப்படுத்துகின்றது.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் படத்தின் பின்படிப்பு கற்கை நெறியையை பயின்ற கெல்வி தனது கலைமாணிக் படத்தினை இலக்கை பேராதனைப் பல்கலைக்கழகத்திலும், முதுகலைமாணிக் படத்தினை கலைக்கழகத்திலும், முதுகலைமாணிக் படத்தினை அய்வு நிறுவகத்திலும், கலாநிதிப் படத்தினை அம்ஸ்டாமில் உள்ள Vrige பல்கலைக்கழகத்திலும் பெற்றவர்.

ஓல்லாந்து பல்கலைக்கழகத்தில் முதுகலைமாணிக் படத்தினை பெற்றிருந்த இவரை அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர், அங்கு தங்கி இருந்து பதவி வகிக்கும்படியும், அதற்கான நிரந்தர பிரஜா உரிமையையும் வழங்க முன்வந்தது. அவற்றையெல்லாம் ஏற்காமல் தாய்நாடு திரும்பிய கெல்வி நம் நாட்டுப் பெண்களின் கீழ்மை நிலைமையை மாத்திரம் மனதில் கொள்ளாமல் தமிழ்நாட்டிற்குச் சென்று அங்குள்ள பெண்களின் நிலைமை, சாதி, சமயம் ஊடாக உண்மையான தத்துவார்த்த நிலைகளை அறிந்து ஆய்வு செய்தார். இவற்றை மாத்திரம் மாற்றியமைக்கும் திட்டம்

த்தை மனதில் கொள்ளாமல் உலகளாவியிலில் பெண்களைவரதும் உரிமைகளே ‘மனித உரிமை’ என்ற ரீதியில் அடக்குமுறை, வன்முறை என்பவற்றிற் கெல்லாம் ஆளாகாமல் பால்நிலைச் சமத்துவத்துடன் வாழ வழிகாண வேண்டும் என்ற ரீதியில் பல திட்டங்களைத் தீட்டிச் செயற்படுத்தியதோடு அவற்றின் வெற்றிக்காகவும் பாடுபட்டுள்ளார்.

தமிழ் மொழியிலும் ஆங்கிலத்திலும் சிறந்த புலமையுள்ள செல்வி தனது உரையாற்றல் மூலம் பல முன்னேற்றமான கருத்துக்களை எடுத்து விளக்கிப் பலரது அறிவுத் தெளிவிற்கும் சிந்தனைக்கும் உரை மூட்டியுள்ளார். எழுத்துத் துறையிலும் வல்லமை பெற்றுள்ள இவர் பெண்ணிலை வாதம், இலக்கியம், பண்பாடு, அரசியல், விமர்சனம் எனப் பல்வேறு துறைசாரர்ந்த விடயங்களிலும் நூல்களை ஆங்கிலத்திலும், தமிழ் மொழியிலும் வெளிக்கொண்றதன் மூலம் தனது ஆழமான புதுப் புதுக் கருத்துக்களைப் பதிவு செய்து, காத்திரமும் கனதியுமான அறிவை வெளிப்படுத்தியுள்ளார். இவற்றுள் சில சிங்கள மொழியிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இவற்றுள் ஆங்கில மொழி மூலம் வெளிவந்த நூல்கள் ஒரு சில பின்வருமாறு :

- ideology, Caste, Class, and Gender
- The Spectrum of Femininity
- The Dilemma of Theories
- The Politics of Gender and Women's Agency in Post Colonial Sri Lanka
- The Other Victims of War : Emergence of Female Headed

மல்விகை ஏப்ரல் 2012 பே 5

Households in eastern Sri Lanka
Vol II

- Feminine Speech Transmissions
An Exploration in to the Lullabies of Women
- Writing An Inheritance : Women's Writing In Sri Lanka (1860 - 1948
Vol I)
- Stories from the Diaspora Tamil Women Writing

வரவிருக்கும் புதிய நூல்கள் :

- History of Women's Movement in Sri Lanka
- Writing Religion : Locating Women
- The Research on Gendering in Hindu System of Beliefs, Practices and Rituals

'தெற்காசிய பெண்ணிய ஆய்வு முன்னணி' என்ற குழுவிலும் பணியாற்றும் இவர், 'பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம்' என்ற இவர் சார்ந்துள்ள அமைப்பு 'நிவேதினி' என்ற ஆய்வு சுஞ்சிகையை வெளியிடுகின்றது. அதிலே பால்நிலை கற்கை நெரி தொடர்பான ஆய்வுக் கட்டுரைகள் பலவற்றை இவர் எழுதியுள்ளார்.

அவற்றில் சில பின்வருமாறு :

- யாற்பாண சமூகத்தின் கருத்தியலும் கட்டமைப்புகளும் நிரணயிக்கும் பால்நிலைப்பாடு
- பால்நிலைச் சமத்துவத்துக்கும் மரபு வழி நோக்கலுக்கும் உள்ள சில முரண் பாடுகள்

மல்லிகை ஏப்ரல் 2012 6

- முற்போக்குவாத, தேசிய பால்நிலை உருவாக்கங்களும் அவற்றின் முரண் பாடுகளும்
- பக்தியின் மறுபக்கம் பெண்களின் மறுதலிப்புகளா?
- தேவழுமைச் சட்டத்தின் சமூகப் பரிமாணங்களும் யாற்பாணப் பெண்களின் சமூகப் பாங்கும்.
- மனித உரிமைக் கல்வியும் பெண்களை ஆக்க வலுவாக்கலும்

இலங்கை சமூக விஞ்ஞான சங்கத் தின் நிர்வாக சபை உறுப்பினராகவும், இலங்கை சமூக விஞ்ஞான சங்கத்தின் வெளியீடாகிய 'பிரவாத' (தமிழ்) வெளியீட்டுன் ஆசிரியர் குழு உறுப்பினராகவும், பல்வேறு அமைப்புகளிலும், செயற்பாடு களிலும் முக்கிய பொறுப்புகளை ஆற்றி பல சர்வதேச அங்கிகாரத்தையும் பெற்றுள்ளார்.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அதிதி விரிவிரையாளராகவும் அவ்வப்போது பணியாற்றிய செல்வி உலகின் பல நாடுகளிலும் இடம்பெற்ற சமூகவியல், மாணிடவியல் தொடர்பான கருத்தரங்களில் பங்குபற்றிக் காத்திரமான தனது கருத்துக்களை அறிவுசார்ந்த ரீதியில் வெகுதுணிச்சலோடு வெளிப்படுத்திப் பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளார்.

- தமிழ், ஆய்விலம் என இரு மொழி களிலும் பல நூற்றுக்கணக்கான ஆய்வுகளை மேற்கொண்டிருந்த இப்புலமையாளரின் ஆய்வுக்கான தலைப்புக்களின் ஒரு சில உங்கள் பார்வைக்கு.
- மதப் பண்பாட்டின் கோலங்களையும் கருத்தியலையும் கட்டவிழ்க்கும் ஒரு பால்

நிலை நோக்கு

- பெண்களின் வாய்மொழி இலக்கியம் ஒப்பாரி, தாலாட்டு பற்றிய சமூகவியல் நோக்கு
- பெண்நிலைவாதமும், கோட்பாட்டு முரண்பாடுகளும் ஒரு சமூகவியல் நோக்கு
- சமூகக் கோட்பாட்டுத் தளத்தில் பால்நிலை
- வர்க்கம், சாதி, பெண்நிலை, பண்பாடு பற்றிய நோக்கு
- தமிழ் வரலாற்றுப் படிமங்கள் சில வற்றில் ஒரு பெண்நிலை நோக்கு
- பெண்ணாடமையின் பரிமாணங்களும், பெண்ணாடுமையின் விளக்கமும்
- இலங்கையில் இந்து சமயத்தில் நிலவும் ஆண் தலைமைத்துவ சிந்தனைப் போக்கு
- வாழ்வியல் சமதர்மக் கோட்பாடு களுடன் முரண்பாட்டு நிற்கும் மேட்டுநிலைப் பண்பாட்டுக் கோலங்கள் - ஒரு பெண்ணிலை விசாரணை
- மாற்றுச் சிந்தனையும் விடுபடுகளமும் இப்படிப் புதிய புதிய கோணங்களில் தன் பார்வையைச் செலுத்திப் பல புதிய தளங்களில் பயணித்துக் காரண காரியங்களை ஆராய்ந்து அவற்றிற்கான தீர்வுக்கு வழிகாணும் முயற்சியில் தன்னை கரைத்துக் கொண்டவர்.

இயல்பாகவே பல மேன்மையான குணங்கள் உடைய செல்வி பிழை செய்த வரைப் பெருந்தன்மையுடன் மன்னிக்கும் மனோபாலமும் உள்ளவர். எதிரிகளாயினும் விமர்சிக்கும் போது பெரும் மதிப்பு

வைத்தே விமர்சிக்கும் அன்பும் பண்பும் கொண்டவர். கண்ணியமும் இனிமையமும் கலந்த சபாவழும், புன்னைக்கோட்டு உரையாடும் ஆற்றலையும் சமந்து நிற்பவர் செல்வி. இவைகளே அவருக்கு வெற்றிகளை ஈட்டிக் கொடுக்கிறது.

காய்தல் உவத்தினரிய யாவரோடும் இன் முகம் மலர் ஆழந்த அறிவுப் புலமைத்தும்ப அன்புடன் அளவளாவி மகிழும் இயல்புமிக்க செல்வியின் வழிகாட்டலிலும் தலைமைத்துவத்திலும் இயங்கும் இப் 'பெண்கள் கல்வி ஆய்வு நிலையம்' பெண்களுக்கெனப் பிரத்தியேகமாக பல நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்து பொதுவாகச் சமுதாய மேம்பாட்டு உணர்வுடன் ஏராளமான செயற்றிட்டங்களை முன் வெடுத்து வருகின்றது. இவை இன், மொழி, மத வேறுபாடின்றி இவற்றிற்கப்பாலான மானிட நேயமே மனிதனுக்கான உயர்ந்த தத்துவமென்பதை அழுத்திக் கூறுவது போல பல அறிவுபூர்வமான செயற்பாடுகள் நிறைவேற்றப்படுகின்றன. பெண்களின் உரிமைகள், பால்நிலைச் சமத்துவம், சிறுவர் நலன்கள், ஊடகத்துறை சார்ந்த விடயங்கள் தொடர்பாக ஏராளமான கருத்தரங்கள், கூட்டங்கள், கலந்துரையாடல் கள் என்பவற்றை நிகழ்த்தி பெண்களுக்கு விழிப்புணர்ச்சியை ஊட்டி வருகின்றது. பல பயிற்சி நெரிகளையும் மேற்கொண்டு சமதாயத்திலே பெண்களின் பங்கு மிக முக்கியமானது என்பதை அடையாளப் படுத்தியுள்ளது. இப்படி சகல வளங்களையும் தமது உச்சக்கட்ட மட்டத்திற்குப் பயன்படுத்தி சமுதாய மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் இவரது தலைமை

மல்லிகை ஏப்ரல் 2012 7

யிலாளா பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத் தீர்மான பணி என்றென்றைக்கும் பாராட்டுக் குரிய பெரிய விடயமேயாகும்.

இவ்வமைப்பின் விதந்து குறிப்பிடக் கூடிய கூடுதலான விடயம் இலங்கையைத் தொய்க்காக்க கொண்ட சகல இனத்தவரும் முன்றினைந்து தமிழ், சிங்களம், ஆங்கிலம் என மும்பொழிகளிலும் சரளமாகத் தொழிற் படும் மையமாக இந்த அமைப்பு இயங்கி வருவதோடு, மும்பொழிகளிலும் பல ஆய்வு குளை உள்ளடக்கிய உயர்தரம் வாய்ந்த கட்டுரைகள், சஞ்சிகைகள், நூல்கள், ஆவணங்கள் யாவற்றையும் கொண்டிருக்கும் ஒரு அற்புதமான நூல்களை என்றையும் ஏற்படுத்தி அவற்றை மிகப் பக்குவமாக பேணி வருகின்றது. இதன் தலைமைத்து வத்தை ஏற்றிருக்கும் இத்தகைய இவருடைய சேவை என்றென்றும் போற்றுதற்கிரியதே.

எம் சமுதாயத்திலே கல்வி, கேள்வி, ஞானம் என்பனவெல்லாம் பல்கிப் பெருகப் பெரும் அர்ப்பணிப்போடு செயற்படும் செலவியின் இளமைப் பருவத்திலேயே இத்தகைய உயர்ந்த நோக்கின் விதையைத் தூவிய வைத்த தந்தை பேரரினர் திருவாளர் ஹன்டி பேரின்பநாயகம் ஆவார். அவர்களை நினைவு கூறும் இவ்வேளையில், இவரது சிறந்த பணிகளுக்கு இடமும் வளமுமாக நின்று உதவும் துணைவர் திரு. திருச்சந்திரன் அவர்களையும் நாம் நன்றியோடு பாராட்டவே வேண்டும்.

இவரின் சேவை மென்மேலும் நீடிக்க வேண்டும். இன்னும் பலவற்றை இவர் சாதிக்க வேண்டும் என்பதே எம்முடைய அவாவும், எதிர்பார்ப்பும் ஆகும்.

Happy Photo

Excellent
Photographers
Modern Computerized
Photography
For
Wedding Portraits
&
Child Sittings

*Photo Copies of
Identity Cards (NIC),
Passport &
Driving Licences
Within 15 Minutes*

300, Modera Street,
Colombo - 15.
Tel : 2526345

மீண்டும் எழவோம்

- திருகோணமலை நூல் வெளியீடு -

- ஸூல்ஃபிகா



கலந்து கொண்டனர். பீடாதிபதிகள் சார்பில் உரை யாற்றிய இ.பெர்னாட் அவர்கள்...

“பெரும்பாலானவர்கள் இங்கு கல்விச் சமூகத்தைச் சேர்ந்தவர்களாகவே உள்ள னர். நூல்கள் எழுதப்பட வேண்டும் - ஊக்கு விக்கப்பட வேண்டும்... வாசிக்கப்பட வேண்டும் என்பது பற்றிச் சிந்திக்க வேண்டியது மிகவும் அவசியம். கடந்த காலங்களில் கல்வி தொடர்பாக அவர் கொண்டிருந்த பொறுப்புக்களில் அவர் எவ்வளவு கரிசனை யோடு செயற்பட்டாரென்பதை நானரிவேன். அந்தத் தன்மைகள் அவரது இலக்கியங்களிலும் பிரதிபலிப்பதைக் காண்கிறேன்” என்றார்.

லண்டன் எஸ்.தங்கவேல் பேசுகை யில்...

“ஒரு காலத்தில் நாங்கள் இருவரும் பெயர் பெற்ற கணித ஆசிரியர்களாக ஒரு பாடசாலையில் கற்பித்தோம். நாட்டில் ஏற்பட்ட சுமுகமற்ற நிலை காரணமாக நான் புலம்பெயர்ந்து முப்பது வருடங்களின் பின் வந்து மிகச் சிரமப்பட்டு எனது நண்பளைத் தேடியெடுத்த போது அவர் திருகோணமலை வலயக் கல்விப் பணிப்பாராக இருக்கிறார். தொழில் ரீதியாக ஒரு ஆசிரியர் ஒரு கல்விப் பணிப்பாராக வருவது அப்படி ஒன்றும் பெரிய விஷயமல்ல. ஆனால் அவர் ஒரு எழுத்தாளராகவும் இருப்பதான் பெரிய விஷயம். இன்னும் ஒரு முப்பது வருடம் சென்றாலும் என்னால் ஒரு எழுத்தாளாக வர முடியாது. ஆனால் எழுத்தை நேசிப்பவனாக, அதற்கு உதவுபவனாக நிச்சயமாக இருக்க முடியும்” என்றார். அவரே முதற் பிரதியெயும் பெற்று தனது நட்பை வலியுறுத்திக் கொண்டார்.

பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு சிறப்புறையாற்றிய திக்குவல்லை கமால்...

“சற்றி வளைக்காமல் நேரடியாகவே விடயத்திற்கு வந்துவிடுவது இவரது கதை களில் காணப்படும் தனிச் சிறப்பாகும். இயல்பு வெளிப்பாடான எழுத்து நடையோட்டம் அதற்கு மேலும் கைகொடுக்கிறது. கதைகளுக்கான கருக்கள் தேடி அவர் எங்கும் அலைந்து திரியிலில்லை. நாளாந்து வாழ்விலும் தொழில் வாழ்விலுமிருந்து கருக்களைக் கண்டெடுக்கிறார். பக்கம் பக்கமாகக் கதையாடல் செய்யவுமில்லை. கட்டிறுக்கமான உண்மையான சிறுகதைகளாக ஒவ்வொன்றும் காணப்படுகின்றன...

போர்க்காலத்திலும் பிற்போர் காலத்திலும் எழுதப்பட்டுள்ள இக்கதைகள் காலத்தார்த்தத்தைப் பதிவு செய்யும் படைப்பாளியின் பொறுப்பிலிருந்து முருகுப்பின்னள் அப்பால் செல்லவில்லை என்பதை மெய்ப்பிக்கின்றது. இரட்டை அர்த்தம் தொனிக்கும் நூலின் மகுடம், வாழ்வின் மீதான நம்பிக்கையூட்டும் இலக்கியத்தின் அடிச்சரடை வலியுறுத்துகிறது” என்றார்.

ஏற்புரை வழங்கிய நூலாசிரியர் “நான் அவ்வப்போது எழுதியதுண்மை. என்னையொரு பெரும் எழுத்தாளாகவே என்றுமே கருதியதும் கிடையாது. ஒரு வாய்ப்பு அமைந்ததால் சில கதைகளைத் தொகுத்து வெளியிட்டேன்” என்று அடக்கமாகத் தெரிவித்தார்.

விழாவுக்கு வந்திருந்த அத்தனை பேரும் வரிசையாக வந்து புத்தகம் வாங்கியமை கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது.

ஓருநாள் காலைப் பொழுது அப்பொழுதான் விடந்திருந்தது. ஆபிரிக்கா நாடான ஸாம்பியாவில் அமைந்திருந்த சிறிய அழியை நகரான கிட்டவே (Kitwe)யின் மையத்தில் அமைந்திருந்த தனது ஓர் அறை கொண்ட சிறிய வீட்டின் உள்ளே காய்ந்த ரொட்டித் துண்டோன்றை அவசர அவசரமாகப் பியத்து வாயினுள் போட்டு மென்றபடி தன் வேலைக்கு கிளம்பிக் கொண்டிருந்தான், அந்த ஆபிரிக்கன். அவன் பெயர் மான்ஸா (Mwansa).

அவனும் அவனது மனைவி டோரத்தியும்தான் பிளவுபட்ட சவர்கொண்ட அந்தப் பழைய வீட்டில் வாழ்ந்து வந்தார்கள். அவன் மனைவி டோரத்தியும் இந்திய குடும்பமொன்றின் வீட்டில் வேலைக்காரியாகப் பணி புரிந்து வந்தாள். அவனும் அன்று காலையிலேயே தன் வேலைக்கு சென்று விட்டாள்.

நவம்

- உஷா ஐவாகர் - அவஸ்திரேலியா

மான்ஸா வண்ணப்பூச்செல்லாம் கழுன்று கொட்டியிருந்த சவரில் மாட்டி யிருந்த கரை உடைந்திருந்த கண்ணாடியில் தன் முகத்தை ஒருமுறை அழிக்கார்த்துக் கொண்டான். அவனையுமறியாமல் அவனது கை அவன் வலப்பக்கடிரவுளரின் பாக்கட்டில் கிடந்த உடைந்த சீப்பை எடுத்துக் கொண்டது. அந்தச் சீப்பைக் கொண்டு அவசர அவசரமாகச் சுருண்டு கிடந்த தன் குட்டையான தலைமயிரைச் சீவிக்கொண்டான்.

டோரத்தி வேலை செய்யும் முதலாளி அம்மா குடுத்த பழைய பவுடர் டின்னைத் திறந்து தன் கையில் சிறிதளவு புவுடரை எடுத்து முகத்தில் பூசிக் கொண்டான். அப்படி யே கண்ணாடியில் எட்டிப் பார்த்துவிட்டு, ‘இப்போதைக்கு இந்த அலங்காரம் போதும்! என்று நினைத்துக் கொண்டு வீட்டின் கதவைச் சாத்துக் கொண்டு வேலைக்குக் கிளம்பினான்.

அவனுக்கு உள்ளூர் மனவருத்தம் கடவுள் தன்னைக் கறுப்பனாயும், குட்டை மயிருடனும் படைத்து விட்டார் என்று. அவ்வப்போது அந்த வருத் தத்தை தன் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வான்.

மல்விகை ஏப்ரல் 2012 11

போதாக்குறைக்கு தன் பற்கள் வேறு சற்று முன்நீட்டிக்கொண்டிருக் கின்றன என்கிற கவலையும் அவன் மனதை அரித்துக் கொண்டிருந்தது.

மாண்ஸாவை முதல்முதலாகப் பார்ப்பவர் எவரும் அவனுக்கு 35 வயதென்று சட்டென்று மதிப்பிட்டு விடமாட்டார்கள். மெலிந்த அவனது உடலும், வாடிய தோற்றமும் அவனது வயதைச் சற்றே கூட்டியே காட்டின. அப்போதுதான் காலை 6.30 மணியாகியிருந்தது. சற்றே இருஞ்சு கறுத்திருந்த வானம் ‘இந்தா மழையைப் பொழியப் போகிறேன்’ என்கிற மாதிரி பயமுறுத்திக் கொண்டிருந்தது.

‘இப்ப வெளிக்கிட்டு ஒன்றரை மணித்தியாலம் வேகமாக நடந்தாத் தான் கிட்வே சிட்டி கவுன்ஸிலுக்கு (Kitwe City Council) நேரத்திற்குப் போய்ச் சேரமுடியும்’ என்று நினைத்த மாண்ஸா வேக வேகமாக நடக்கத் தொடங்கினான். எவ்வளவுதான் வேகமாக அவன்நடக்க முயன்றாலும் அவனது ஒருகால் நீண்டும், ஒருகால் சுட்டையாகவும் இருந்ததால் அது அவனது நடையின் வேகத்தை மிகவும் பாதித்தது.

எப்படியோ எட்டு மணிக்கு சில நிமிடங்கள் பிந்தித்தான் அவன் அன்று கவுன்ஸிலை அடைந்த போது அவனது சூப்பவைஸர் அங்கு இல்லாத தால் அவனுக்கு திட்டு ஏதும் விழ வில்லை.

கவுன்ஸிலின் வெளிப்பக்க யன் னலை கழுவித்துடைப்பதும், கவுன்ஸி

வில் டாய்லெட்டுக்களைத் துப்பரவாக வைத்திருப்பதும்தான் அவனது தலையாய் கடமை. அவன் யன்னல்களை கழுவி விட்டு நிமிர்ந்தால் அவை வெள்ளி டம்மார் போல் மின்னும். டாய்லெட்டு நிலவித்தை அவன் சுரத்துணி கொண்டு தேய்த்தால் தரையில் முகம் பார்க்கக் கூடியளவிற்கு அந்தத் தரை யெல்லாம் ‘ப்ளாபள்’ வென்று மின்னும்.

அவனது வேலையின் திறமையைப் பார்த்த கனகரட்னம் என்ற இலங்கைத் தமிழர் “மாண்ஸா நீ பின்னேரம் 5 மணிக்கு வேலை முடிஞ்சு போகேக்கை அப்பிடியே என்ற வீட்டையும் வந்து கிளீன் பண்ணித் தாறியா? நான் உனக்கு அதுக்கு வேற்யா சம்பளம் போட்டுத் தாறன்” என்று அழைப்பு விடுத்தார்.

கவுன்ஸிலில் திரு. கனகரட்னம் கணக்காளராக வேலை பார்த்துக் கொண்டிருந்தார். எப்போதுமே வரவை மிஞ்சிய செலவால் அவஸ்தைப்படும் மாண்ஸாவும் “அதுக் கென்ன Bonna இண்டைக்குப் பின் னேரத்திலிருந்து நான் உங்களின்றை வீட்டை வந்து வேலை செய்றன்” என்று ஆனந்தத்துடன் பதிலளித்தான். அப்படிக் கூறும் போதே அவன் முகம் சந்தோஷத்தால் பளபளத்து. கணக்களில் நன்றி என்னும் ஒளி மின்னி மின்னி மறைந்தது.

அன்று அவனுக்கு சந்தோஷமான நாளாகவே கழிந்தது. அவனது சூப்பவைசரும் அவனைக் கூப்பிட்டு “இன்டைக்கு டொய்லெட் நிலம் எல்லாம்

வடிவா கிளீன் பண்ணியிருக்கிறாய். வெரிகுட்!” என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

அன்று அவனுக்கு நேரம் போனதே தெரியவில்லை. மத்தி யானம் லஞ்சு டைம் ஆகிவிட்டது. காலையில் வரும்போதே தனது பையினுள் வாங்கி வைத்திருந்த பாணைக் கையிலெலுத்துக் கொண்டான். ‘கான்மைனில் கோக் போத்தல் ஒண்டு வாங்கு வோமா?’ என்று தனக்குள் யோசித்தவன், பிறகு தனது மனதை மாற்றிக் கொண்டான்.

கோக் வாங்குவதென்றால் 30 இங்க்வே (ngwe) செலவாகும். அதை அப்பிடியே சேர்த்து வைத்தால் தன் கட்டிலுக்கடியில் ஒளித்து வைத்திருக்கும் பைநிரம்பிவிடும். இப்போது சில காலமாகவே அவன் இயன்றளவிற்கு பணத்தைச் சேமித்து வருகிறான். அன்றைய அவனது மதிய உணவுக்கு தன்னுடைய பாணை தன் நண்பன் டேவிட்டின் கோக்கை தொட்டுத் தொட்டு சாப்பிட்டு முடித்து விட்டான். பின்னேரம் 5 மணியளவில் கவுன்சில் வேலை முடிந்ததும், கனகரட்னம் ஜயாவின் வீடு நோக்கி, ‘விறு விறு’ வென்று நடக்கத் தொடங்கினான்.

அரைமணி நேரம் நடந்தபின் கனகரட்னம் ஜயாவின் வீட்டைச் சென்றடைந்தான். அப்படியே வீட்டின் பின்பக்கத்தின் வலது மூலையில் அமைந்திருந்த ‘சேர்வண்ட் டாய் லெட்’ டினுள் சென்று தனது ஆபீஸ்

ஷர்ட்டைக் கழற்றிவிட்டு வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த பையுள் தன் கையைவிட்டு ஒரு மஞ்சள்நிற ஷர்ட்டை வெளியே எடுத்து அதை ஒருமுறை உதற்றிவிட்டு அணிந்து கொண்டான்.

அந்த ஷர்ட்டின் பின்பக்க காலரி லும், வலது தோள்பட்டையிலிரும், முன்பக்கத்திலும் சேர்த்து மொத்தம் மூன்று கிழிசல்கள் ஆங்காங்கே தென் பட்டன. அந்தக் கிழிசல்களைப் பார்த்ததும், ‘ஒரு புது ஷர்ட்டை அடுத்த மாதம் வாங்கலாமா?’ என ஒருகணம் யோசித்தான்.

திருமணம் செய்து பத்து வருடங்களாகியும் இன்னமும் குழந்தை இல்லாததால் டோரதி ஒரு நல்ல டாக்டரிடம் காட்டி வைத்தியம் பார்த்துக் கொண்டிருந்தாள். மாண்ஸா தான் புது ஷர்ட்டைக் குழந்தையால் டோரதி யின் வைத்தியம் பணத் தட்டுப்பாட்டால் பாதியிலேயே நின்றுவிடக் கூடும் என்று நினைத்துவிட்டு ஷர்ட்டைக் குழந்தையாக கைவிட்டுவிட்டான்.

அவனுக்கும் டோரதிக்கும்தான் குழந்தை என்றால் எவ்வளவு ஆசை! டோரதி ஒரு குழந்தைப் பெற வேண்டும்; அதை தன்மடியில் போட்டுக் கொஞ்ச வேண்டும்; பாலாட்டி சீராட்டி தன் இதயத்து அன்பையெல்லாம் கொட்டி அதை வளர்க்க வேண்டும் என்பதுதான் மாண்ஸாவின் நெடுநாள் ஆசை.

அதற்காகத்தான் ஒரு துணிப்பையில் அவ்வப்போது தான் சேமிக்கும் பணத்தையெல்லாம் போட்டு வைத்து அவனது கட்டிலின் வலது மூலையின் கீழ் அந்தத் துணிப்பையை ஒளித்து வைத்திருந்தான்.

தபபித் தவறி தன் வீட்டினுள் திருடன் யாராவது நுழைந்து தன் காசுப்பையை திருடிக்கொண்டு போய்விட்டால் என்ன செய்வது? என்ற பயம் அவனது உள்ளத்தின் ஒரு மூலையில் ஒளிந்திருந்தது. தன் சூழ்ந்தை பெறும் ஆசைக்காக ஷர்ட் வாங்கும் எண்ணத்தைக் கைவிட்டு விட்டு மான்ஸா சேர்வண்ட் டாய் லெட் கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்து, கனகரட்டனம் ஜயா வின் குசினிக் கதவை 'படபட' வென்று தட்டினான்.

அவன் குசினிக் கதவைத் தட்டும் சத்தம் கேட்டு கனகரட்டன ஜயாவின் மனைவி மாலதி வந்து கதவைத் திறந்தாள். மாலதியிடம் தன்னை அறி முகப்படுத்திய மான்ஸா, “மேடம்! நான் என்ன வேலை செய்ய?” என்று தலையைக் குனிந்து, கைகள் இரண்டையும் தன் மார்புக்குக் குறுக்காக கட்டியபடி மிகவும் பணிவுடன் கேட்டான். “இப்போதைக்கு குசினியை கிளின் பண்ணிவிட்டு, நான் ஊற வைத்திருக்கும் இந்த இரண்டு முழுக் கோழிகளையும் வெட்டித்தா! மிச்ச வேலையைப் பிறகு சொல்றன்!” என்றபடி மாலதி உள்ளே சென்றாள்.

மான்ஸா பரபரப்பாக இயங்கி

னான். குசினியை சுத்தப்படுத்தி விட்டு, இரண்டு முழுக்கோழிகளை யும் வெட்டத் தொடங்கினான். மாலதி ஏறியுமாறு கூறிய கோழித் தோலையும், கோழியின் கால்களின் பகுதியையும் தனக்கென ஒரு சிறிய பாலித்தீன் பையில் கட்டிக்கொண்டான். இந்தக் கோழித் தோலை வைத்து தக்காளி போட்டு ஒரு கறி வைத்துக்கொண்டால் இரவு சீமா வுடன் அந்தக் கறியைத் தொட்டுக் கொண்டு உணவருந்தலாம் எனத் தனக்குள் திட்டமிட்டுக் கொண்டான்.

ஸாம்பிய மக்களின் பிரதான உணவு சீமா ஆகும். சோளத்தை நன்கு காய வைத்து, இடித்து மாவாக குவர். அந்த மா ‘மில்லி மீல்’ என்று அழைக்கப்படும். தண்ணீரை நன்கு கொதிக்க வைத்தபின் மில்லி மீலை சடுநிரில் கொட்டிக் கிண்டும் போது வரும் களியை ‘சீமா’ என அழைப்பார்கள். சீமாவை சிறு சிறு உருண்டை களாகப் பிடித்து கறியுடன் உண்பார்கள்.

இடையே மாலதி வந்து, “மான்ஸா! உனக்கு கோப்பி போட்டுத் தரவா?” எனக் கேட்டாள். “இல்லை மேடம்! கோப்பி குடித்தால் சூழ்ந்தை பிறக்காது என்று நந்தா மேடம் சொன்னவ். ஆனபடியா எனக்கு கோப்பி வேண்டாம்” என்று மான்ஸா மறுத்து விட்டான்.

‘ஒரு சூழ்ந்தையைப் பெற இவன் எவ்வளவு கஷ்டப்படுகிறான். கட

வுளே! இவனது விருப்பப்படி இவனுக்குக் கெதியில் ஒரு சூழ்ந்தை பிறக்கட்டும்’ என்று நினைத்துக் கொண்ட மாலதி, மான்ஸாவுக்கு இரண்டு பில்கட்டுகளைக் கொடுத்து விட்டு தங்கள் வீட்டிற்கு வந்திருந்த விருந்தினர்களை உபசரிக்க சில பில்கட்டுகளையும் கோப்பியையும் எடுத்துச் சென்றாள்.

அன்று இரவு எட்டு மணிவரை வேலை செய்துவிட்டு, வேலை செய்த தற்கான கூவியையும், தனது கோழித் தோலையும் தன் வீட்டிற்கு எடுத்துச் சென்றான், மான்ஸா. அன்றிரவு அவன் தன் வீட்டை சென்றதைந்த போது இரவு ஒன்பத்தரை மணியாகி விட்டது.

தன் வேலையை முடித்துவிட்டு வந்து களைத்துப் போய் நிலத்தில் ஒரு போர்வையை போட்டு உறங்கிய டோரதியை கணிவுடன் பார்த்தான் மான்ஸா,

அவளை மெல்லத் தட்டி எழுப்பி, “டோரதி, டோரதி! எழும்பு. உனக்கு பத்து அல்லது பதினெட்டுச் சிறிடத்தில் சீமாவும் கிண்டி, கனகரட்டனம் ஜயா வீட்டிலிருந்து கொண்டு வந்த கோழித் தோலில் கறியும் வைச்சுத் தாறன்; சாப் பிட்டு விட்டுப் படு, என்ன?” என்று மிக வும் மென்மையான குரலில் கூறினான்.

அவன் அப்படி அவளை எழுப்பும் போதே அவனது தொண்டை கரகரத்தது. கணகளின் ஓரம் கண்ணீர் வழிந்தது. ‘இவள் என்னைக் கலியாணம் கட்டி என்ன சுகத்தைக் கண்டாள்? கிழமையில் ஆறு நாட்கள் வேலைக்குப் போனாலும் சரி, போகா விட்டா

லும் சரி வீட்டில் வறுமைதான். கஷ்டம் தான்! ஒரு பிள்ளை பிறந்தாலாவது சந்தோஷமாயிருப்பாள். இன்னும் அதற்கான நேரம் பிறக்கேலைப் போலும் என்று மனம் வருந்தியவன், தன் மனதைத் தேற்றிக் கொண்டான்.

உப்பு டப்பாவைத் திறந்து பார்த்தான். உப்பு டப்பாவில் பெயருக்குக் கூட ஒரு கரண்டி உப்பு இல்லை.

பக்கத்து வீட்டில் வசிக்கும் கப்பா ஸாவின் வீட்டுக் கதவைத் தட்டி சிறிது உப்பும், தக்காளி ஒன்றையும் கடனா கப் பெற்றுக்கொண்டான், மான்ஸா. அவற்றைக் கடனாகப் பெறும்போதே,

“கப்பாஸா! நாளைக்கே நான் எல்லாவற்றையும் கடையில் வாங்கி திருப்பித் தந்துவிடுவேன்” என்று கூறி விட்டு ‘மாமா’ வென்று சாக்கோல் அடுப்பை மூட்டி சீமாவையும் கிண்டி, கோழித் தோல் கறியையும் தயார் செய்தான்.

சீமாவும் கோழிக்கறியும் தயாரா நூதும் டோரதியின் கோப்பையில் அந்த உணவைப் பரிமாறிவிட்டு டோரதியை எழுப்பி உணவருந்தச் செய்தான்.

அவள் தூக்கக் கலக்கத்துடன் பாதி உணவை உண்டு விட்டு, களைப்பு மிகுதியால் படுத்துவிட்டாள். அவளது கோப்பையையும் கழுவி வைத்து விட்டு, அவள் வசதியாகப் படுத்துறங்க ஒரு பழைய தலையணையை அவள் தலைக்குக் கீழே வைத்துவிட்டு, அவள் தூங்கும் ஆழகை மெய்மறந்து நின்று பார்த்து ரசித்துவிட்டு, அவள் தூங்கப்

போகும் போது நடுச்சாமம் கழிந்து விட்டிருந்தது.

அடுத்த நாளும் மான்ஸா கவுன் சில் வேலையை முடித்துவிட்டு, கனக ரட்னம் ஜயாவின் வீட்டை நோக்கி எட்டி நடைபோட்டான். போகும் போது தெருவோரக் கடை ஒன்றில் ஒரு பையன் விற்றுக்கொண்டிருந்த சிறிய கச்சான் பாக்கெட் அவனது கண்கள் இரண்டையும் வெகுவாக கவர்ந்தது. 25 இங்வே கொடுத்து கச்சான் பாக்கட்டை வாங்கி தன் பையினுள் வைத்துக் கொண்டான்.

கனகரட்னம் ஜயாவின் வீட்டில் அன்று பின்னேரம் விருந்தினர்களை அழைத்திருந்தார் போலும். மாலதி மேடத்தின் உத்தரவுப்படி அவன் வீட்டுக்கூடம், குளியலறை, குசினி எல்லா வற்றையும் கூட்டி விட்டு ஈரத்துணி கொண்டு நிலம் முழுவதையும் துடைத்துவிட்டு நிமிர்ந்தான். அவன் முகத்தில் தெரிந்த களைப்பை உணர்ந்த மாலதி அவனுக்குச் சுடச்சுட தேநீரைப் போட்டுக் கொடுத்துவிட்டு தன் அறையினுள் சென்று விட்டாள்.

மான்ஸாவும் தான் ஆசையாக வாங்கி வைத்திருந்த சிறிய கச்சான் பாக்கட்டில் மறக்காது பாதியை தன் மனைவிக்கு என வேறாக எடுத்து வைத்துவிட்டு, தன் பங்கிலிருந்து 5,6 கச்சான்களை வாயிற் போட்டு கடித்துச் சுவைத்தான்.

‘ஆஹா என்ன சுவை இந்தக் கச்சானின் சுவை’. அவன் தன்னை மறந்திருந்த வேலையில்,

“Why did you steal our peanuts?”
என்று அவனை யாரோ வெருட்டும் சுத்தம் கேட்டு இவ்வுலகிற்கு வந்தான் மான்ஸா.

அவன் முன்னே தன் கண்கள் இரண்டையும் பெரிதாக்கி அவனை நோக்கி வெறித்துப் பார்த்தபடி குற்றச்சாட்டை விசியபடி நின்றிருந்தாள், மாலதியின் பத்து வயதே நிரம்பிய அருமைப் புத்திரி ரமா.

ரமாவின் குற்றச்சாட்டைக் கேட்டும் வெட்கம், கோபம், ஆத்திரம், ஆற்றாமை என எல்லா உணர்வுகளும் அவன் உள்ளத்துள் பொங்கி பொங்கி எழுந்து அடங்கின. கண்களில் இருந்து வடியும் கண்ணீர்த் துளிகளைத் துடைத்தபடி, “Madam we come here to work only, not to steal from you!” என அவனும் சற்றுச் சூடாகவே பதி வளித்தான்.

தங்கள் அறையினுள் இருந்தபடி பின் முற்றத்தில் அரங்கேறிய இந்தக் காட்சியைக் கண்டு படைத்துப் போய் மாலதி உடனேயே ஓடிவந்து, “Mansa please forgive her” என்று கூறிவிட்டு, தன் மகளிடம் இனிமேல் இப்படி யெல் லாம் மற்றவர் மனம் வருந்தப் பேசக்கூடாது. அப்படிப் பேசினாய் என்றால் நடப்பதைப் பாரு! என்று கூறி ரமாவின் தலையில் இரண்டு குட்டு குட்டி விட்டு, ரமாவை அப்பால் இழுத்துச் சென்றாள்.

அன்றைய பின்னேரம் பொழுதை மிகவும் கவலையுடன் கழித்த மான்ஸா, இரவு ஒன்பத்தரை போல் தன்

விட்டிற்குச் சென்று சாப்பிடாமலேயே படுத்துவிட்டான். அடுத்தநாள் காலை மான்ஸா வேலைக்குச் சென்று விட்டான். துயில் எழுந்த டோரத்திக்கு தலை சுற்றுவது போலிருந்தது. போதா குறைக்கு ‘உவவே உவவே’ என்ற சுத்ததுடன் வாந்தியும் எடுத்து விட்டான். அவனுக்கு ஏதோபுரிவது போலி ருந்தது. புரியாதது போலவும் இருந்தது. இரண்டும் கெட்டான் நிலை.

பத்து வருடங்களாக கண் திறக்காத கடவுள் இப்போது கண்ணைத் திறந்து விட்டாரா? என்ன...!

அவனது அழகு வதனமெல்லாம் ஆனந்தக் களிப்பால் பூரித்தது. சந்தோஷ ரேகைகள் அவன் முகமெங்கும் குறுக்கும் நெடுக்குமாகப் படர்ந்து ஒடின. கண்கள் இரண்டும் மகிழ்ச்சி என்னும் ஓளி கொண்டு வெரம் போல் மின்னி, மின்னி ஓளிர்ந்தன.

மிக உயர்ந்த மலையொன்றின் உச்சியில் ஏறிநின்றி “நான் அம்மாவாகி விட்டேன். நான் அம்மாவாகி விட்டேன்” என்று ஓங்கிக் குரல் எழுப்ப வேண்டும் போலிருந்தது. “நீ அம்மாவாகி விட்டாய்! நீ அம்மாவாகி விட்டாய்!” என ஏழு கடல்களும் மிக மிக இனிமையாக இராகமிசைத்தபடி பாடுவது போலவும், அந்த மதுரா கீத்ததை எட்டாத வானம் இரசிப்பது போலவும் பிரமை உண்டாயிற்று.

ஆனந்தத்தின் உச்சம் தந்த களிப்போடு அன்றே டாக்டரிடம் சென்று தான் தாய்மை அடைந்திருந்ததை உறுதிப்படுத்திக் கொண்டாள், டோரதி.

தான் தாய்மையை ந்த சேதியை எல்லையில்லா எதிர்பார்ப்பு தூம், பூரிப்புடனும் தன் கணவனிடம் சொல்லி அவனை மட்டில்லா ஆனந்தத்தில் ஆழ்த்துவதற்காக வாசற் கதவையே பார்த்துக் கொண்டிருந்தாள், டோரதி.

வழக்கம் போல் அதிகாலையிலே சிட்டி கவுன்சிலுக்கு வேலைக்குப்புறப்பட்ட மான்ஸா, பணம் பற்றாக்குறையால் அன்று மதியம் சாப்பிட வில்லை. அவன் நண்பன் எட்வர்ட் தந்த கரைத்துண்டுப் பாணால் அவனது அகோரப் பசியைத் தணிக்க முடியவில்லை.

மான்ஸாவினது சூப்பவைசர் அவனை அழைத்து, “வது மாடியில் உள்ள வெளிப்புற யன்னல்களை துப்பரவாகத் துடைத்துவிடு! சரியான ஊத்தையாக இருக்கு. இன்டைக்குப் பின்னேரம் 4 மணியளவில் லுசாக் சாவிலிருந்து மந்திரி ஒருவர் கவுன்சில் மீட்டிங் ஒன்றிற்கு வருகிறார். எல்லா யன்னல்களும் பளபளவென்று மின்ன வேண்டும்! எட்வட்டையும் துணைக்குக் கூட்டிடிக்கொண்டு போ என்ன!” என்றார்.

“ஓம் சேர்!” என்று பல்வியமாக தலையைக்குனிந்து, இருக்ககளையும் கட்டியபடி பதில் கூறினான், மான்ஸா.

நீண்ட காலமாக எதிர்பார்த் திருந்த அந்த மகிழ்ச்சியான செய்தி யைக் கணவனுக்குச் சொல்லி மகிழ், வீட்டில் டோரதி காத்துக்கொண்டிருந்தாள்.

நூத்து கிரைக்ட் லூச்சுக்ஸ்

- சந்திரகாந்தா முருகானந்தன்

காலத்தின் மாய வீச்சில்
 கரைந்துவிட்ட எம் மூச்சின்
 நினைவில் பெருகும் குருதியும்
 மெளனக் கல்லறைகளுமின்றி
 மரணித்த இன்னுயிர்களும்
 முடிவுறுத்தப்பட்ட இடத்தினை
 உருவம் கொடுத்து நினைக்கையில்
 மனது வெந்து கரைந்துருகுகிறது.

அந்தக் கணங்களை மனதில்
 உருவகப்படுத்திப் பார்க்கையில்
 உருகி ஒழுகிடும் கண்கள்
 பலிபீடத்தின் ஏச்சம் தானுமற்ற
 வெறும் சாம்பல் மேடுகளையும்
 செங்கருதி உலர்ந்த தரைகளையும்
 வெறித்துப் பார்த்து வெதும்புகின்றன.

கருகிச் சாம்பல் மேட்டில்
 கலந்து போன மன்னுயிர்களை
 இனி எப்போது எங்கு காண்பது?
 முற்றுப் புள்ளியாகிப் போய்விட்ட
 முகங்களை நினைத்துப் பார்க்கிறேன்
 கோபம் வெறுப்பு ஆற்றாமை
 இவற்றை விட என்ன இருக்கிறது
 மீதமாய் இன்று என்னிடம்?

‘நிழல் தேடும் கால்கள்’

கவிதை நூல் பற்றிய ஒரு விமர்சனம்

- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

தென்கிழக்கு பல்கலைக்கழகம், பல கவிஞர்களின் உருவாக்கத்திற்கு கருவாயிருந்து, மெல்ல வளர்க்கையிலே குறுவாயிருந்து அவர்களை வேர்விடுப் பிரகாசிக்கச் செய்திருப்பதில் சந்தோஷமாக மார்த்தடிக் கொள்ளலாம். அந்த வகையில் கவிஞர் நிந்தவூர் விப்பியின் மூன்றாவது கவிதை நூலான ‘நிழல் தேடும் கால்கள்’ அன்மையில் வெளியிடப்பட்டது.

வளிதைகளைப் பற்றியே யோசிக்கும் இளைஞர்கள் மத்தியில் மிக வித்தியாசமாக கவிதைகளை நேசிக்கும் இக்கவிஞரின் ‘நிழல் தேடும் கால்களில்’ சமுத்திரம் குழந்து இலங்கைத் தீவில் தரித்திரமாய் இடம்பெற்று, சரித்திரம் படைத்திருக்கும் இன ரீதியான போராட்டத்தையும், அதனால் ஊற்றெடுக்கும் கண்களின் நீரோட்டத்தையும், அவலமாகிப் போன சமூகத்தையும், சமுகமாய் இல்லாத நாட்டின் சூழ்நிலையையும், ஆங்காங்கே காதலைப் பற்றியும் சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது.

‘எம்மைச் சூழ்ந்த...’ எனக் கவிஞர் என்னுறையில் எழுதியிருப்பதிலிருந்து அவை எத்தகைய தாக்கத்தையும், ஏக்கத்தையும் ஏற்படுத்தி அவர் மனதைப் புரட்சி செய்தது என்பதையும், வரட்சியாயிருக்கும் சில வாசகரின் மனதிலும் நர்த்தனம் செய்யும் என்பதையும் வாசித்தால் உணர்ந்து கொள்ளலாம்.

‘இன்னும் வெளுக்கவில்லை’ என்ற கவிதையில் “நினைவுகளில் நிழலாடும் சில துளி நம்பிக்கைகளால் மட்டுமே நீள்கின்றன எம் சவாச நிமிசங்கள்” எனும் வரிகள் மக்களது உள்ளத்திலே ஆழமாக ஊடுருவி, நீளமான வலி தந்து அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது.

கவிதைகளிலே கற்கண்டு சொற்கொண்டு அவர் யாத்துள்ள வசனங்கள் இயல்பாகவே இதயத்தைத் தூண்டில் போட்டு இழுப்பதுடன், எழுத்து நடை எளிமையாகவும், இனிமையாகவும் இருக்கின்றது. ஒரு கருவை மனதில் விடைப்பதற்கு இலகுவான் உத்திகளை, கத்தியால் சொருகுவது போல தடம்பதிக்க வேண்டும். அவை வாசகர்கள் உள்ளத்தில் இடம்பிடித்து, மீண்டும் மீண்டும் வாசிக்க இதயம் அவர்களிடமே அடம்பிடிக்க வேண்டும். ‘நீயா பிரமையா’ எனும் கவிதையில் உள்ள வரிகளில் மேற்சொன்ன கருத்தை நிதர்சனமாகக் காணலாம்.

மண்ணிலே பெண்ணாய்ப் பிறந்து துண்பங்களையே சொந்தமாய் ஏற்று வாழும் அபலைகளின் சிந்திப்புகள் எப்படிப்பட்ட வை என்பதை ‘நானும் ஒரு பெண்’, ‘திசைகளின் வாசல்களில் தடுப்புகள்’ என்ற கவிதைகளில் சந்திக்கலாம். மோதல் தந்த காதல் பற்றி ‘அர்த்தமில்லாத அவஸ்தை’, ‘அறந்து போன சிறுகுள்’ என்பவற்றில் தரி சிக்கலாம். வார்த்தையாடல்களை அள்ளி யெடுத்து ருசிக்கலாம்.

படைப்பாளிகளின் இலக்கியத் தேடல் களுக்கு இவரின் முத்தான கவிதைகள் நிச்சயம் சத்தாக இருக்கும். ஏப்பளியின் முன்னோடிக் கவி வரிகளுக்குள் முச்செடுத் தால் இளம் படைப்பாளிகளின் திறமைக்கு களம் அமைத்துத் தரக்கூடிய கண்ணாடி யாகவும் அது இருக்கும்.

“தன் குழந்தை தன் மார்பில் முதற் பால் அருந்தும் போது தாய் அனுபவிக் கின்ற ஈகமான வலி போலவே ஒரு கவி ஞன் தனது எழுத்தின் மீதான மோசமான முதல் விமர்சனத்தின் போதும் அடைந்து கொள்கின்றான். அதற்காக வலிக்கிறது என்று சொல்லி எந்த ஒரு தாயும் தன் குழந்தைக்குப் பால் கொடுக்க மறுத்தது கிடையாது. இது போலத்தான் மற்றையதும்...” என்ற தென்கிழக்கு பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கத் தலைவர் எம்.எஸ்.எம். அஸாரினதும், மொழித்துறைத் தலைவர் அ.ப.மு.அஷ்ரப் அவர்கள், “தனது சமூகத் தின் பிறதொரு முகத்தினை அவர் இங்கு வெளிக்கம் போட்டுக் காட்டியிருப்பது பாராட்டுக்குரியது. பல்வேறு கவிஞர்களும் பல முறை பேசிப் பேசி அலுத்த விடயங்களானாலும் ஏப்பளியின் கைகளில் அவை

புதியதொரு பொலிவினைப் பெற்றிருக்கின்றன...” மற்றும் வ.ஐ.ச.ஜெயபாலனின் “தன்னைச் சூழ பிளவுண்டு மோதும் அச்சுறுத்தப்பட்ட ஒரு சூழலில் அன்றாடமுரண்பாடுகளின் பாதிப்புகளுக்குள் அமிழ்ந்து விடாமல் நிமிஸ்வதுதான் ஒரு கவிஞருக்குப் பெருமை. அந்தப் பெருமை கவிஞர் விப்பிலிக்கு நிறையவே வாய்த்திருக்கிறது” என்ற அ்-ணிந்துரைகளால் புதகம் புதுப்பொலிவுடன் பிரகாசிக்கிறது.

எழுத்தை தன் கழுத்தாகவே கருதும் விப்பி, சுமார் ஒரு தசாப்த காலமாக இலக்கியத்துக்குள் தன்னை தொலைத்தவர். தேசிய பத்திரிகைகள், சஞ்சிகைகள், வானோலி உட்பட இணைய சஞ்சிகைகளிலும் எழுதி வருவதோடு, முகாமைத்து வத்தை விவேட பாடமாகப் பயிலும் தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மாணவர். எதிர்கால இலக்கிய உலகத்தில் நம்பிக்கை நடச்சத்திரமாக மினிர வேண்டும். காத்திரமான பல படைப்புகளைத் தந்து அவர் பெயர் இன்னும் ஒளிர வேண்டும்.

புத்தாண்டில் சந்தா சௌலத்தீ விட்டார்களா?

புதிய ஆண்டு பிறந்து விட்டது. தயவு செய்து சந்தாக்களைப் புதுப்பித்துக் கொள்ளவும்.

மனந்திறந்து மல்லிகையுடன் ஒத்துழையுக்கள். ஏனெனில் மல்லிகை உங்கள் ஒவ்வொருவரினதும் இலக்கியக்குரலாகும்.

அசட்டை செய்வோருக்கு முன்னரிலித்தலின்றி இதழ் நிறுத்தப்படும்.

குறுங்கதை

படான்...!

- வேல் அமுதன்

கவியாணம் நடந்தேறி மூன்று மாதம் பறந்தோடி விட்டன.

ஒரு சிலநாட்களிற் சீடி (CD) தருவதாக வீடியோக் கலைஞர்களித்த போதும், இன்றுநாளை என இழுபறியாகிறது. கண்டாச் சம்பந்தி போன் கோல் மேல் கோல் அடித்து, சீடிப் பிரதியைக் கேட்டபடி. இரண்டு மூன்று தடவைகள் கண்டா மாப்பிள்ளையும் தனது பிரபல வர்த்தகர் ரைவமுத்து மாமாவிடம் “மாமா சீடியைப் பார்க்கத் தாத்தாபாட்டி கேட்கினம். பிரெஞ்சும் கேட்டபடி. சுறுக்காச் சீடியை அனுப்புங்கோ” எனக் கேட்டிருந்தார்.

வைரமுத்தருக்குப் பெரிய தலைக்குனிவு! வைரமுத்து வீடியோக் கலை ஞரிடம் போய் வரவில்லை அன்று. போனார்; கேட்டார். ஆனால், போன போதெல்லாம், “அவர் வீட்டில் இல்லை. நீங்க வந்ததாகச் சொல்லுறும்” என்ற பதில் மாத்திரமே கலைஞர் பக்கத்தில் இருந்து கிடைத்தது.

ஒருபக்கம் கண்டா மாப்பிள்ளை! மறுபக்கம் வீடியோக் கலைஞர்! வைரமுத்தருக்கு இருபக்கமும் இடி. வைரமுத்து தனது நடத்தையிற் தவறு ஏதாவது நடந்திருக்குமா? எனப் பின்னோக்கிப் பார்வையிட்டார்... முற்பண்மாக ஜூம் பதினாயிரம் கேட்டதற்குத் தான் இருபத்தைந்தாயிரம் மாத்திரம் அரைகுறை மனத்தோடு கொடுத்தது நினைவுக்கு வந்தது.

இன்னொரு பிழையையும் விட்டதாக உணர்ந்தார். கவியாணச் சாப்பாடு நடந்த போது, வீடியோக் கலைஞரையும் வரவழைத்து சாப்பாடு வழங்கப் பட்டதை அவதானித்த வைரமுத்து, “ஆர் வீடியோக்காரருக்குச் சாப்பாடு குடுக்கச் சொன்னது? ஜூஞ்ச பேர். ஜயாயிரம் ரூபா. அநியாயம்!” என இரையச் சாப்பிட்டதும், சாப்பிடாததுமாகத் தலைகுனிந்தபடி வீடியோக்காரர் வெளி யேறியதும் ஞாபகத்திற்கு வந்தது.

நான்காம் மாதம் ஒரு போன்கோல் வர்த்தகருக்கு வந்தது. “இன்னைட்க்கு ஷீடி கச்ட்டையும், புகைப்பட அல்பங்களையும் கொண்டு வருவது. மீதிப் பணம் ஒரு லட்சத்து இருபத்து ஜயாயிரம் ரெடியாக வைச்சிருங்கோ” எனக் கொல்லப்பட்டது. வைரமுத்துவுக்குப் பணப் பிரச்சினை இல்லையே! பணத்தைச் செலுத்தி, கச்ட்டையும், அல்பங்களையும் பெற்றுக் கொண்டார்.

ஆனால், புகைப்படங்கள் தரம் படான்! ஷீடி கசெற் வலு வலு படான்!

மல்லிகை ஏப்ரல் 2012 20

மல்லிகை ஏப்ரல் 2012 20

கிறைவன் சீரிக்ஷீரார் - சீரிப்பு 3

- யோகேஸ்வரி சிவப்பிரகாசம்

எனது வீட்டை ஒருமுறை பார்த்து வரலாமெனப் புறப்பட்டேன். வெயில் எரித்துத் தின்று கொண்டிருந்தது. அனைத்துமே நீர்த்தன்மையைப் பறிகொடுத்துக் கொண்டிருந்தன. அந்தப் பூமி பாலை நிலமாகி விடுமோ என்ற பயம் என்னைப் பற்றிப் பிடித்துக் கொண்டு உலுக்கியது.

ஒருகாலத்தில் இந்தப் பிரதேசம் பாலைவளமாகும் சாத்தியப்பாடு இருப்பதாகப் பரபரப் பான செய்திகள் வெளியானதும் அதைத் தடுப்பதற்கு முன்னெடுக்க வேண்டிய செயற் பாடுகள் பற்றிப் பலரும் அக்கறையுடன் பேசியும் எழுதியும் விழிப்புணர்வு ஊட்டியதும் நினைவிலிருந்ததாலேயே அந்தப் பயம் தலை நீட்டியது.

அன்று ஏற்பட்ட விழிப்பு படிப்படியாக அகன்றுவிட அனைவரும் உறங்க ஆரம்பித்து விட்டனர். ஒவ்வொருவரும் தத்தமது முன்னேற்றம், ஆதாயம் ஆகியன பற்றிய கருத்தா யிருந்தனர். ‘சமுதாயம் எக்கேடு கெட்டாலென்ன? எதிர்காலத்தில் எந்த இடர் வந்தாலென்ன? என்ன துன்பம் நேர்ந்தாலென்ன? எமக்கு அதனால் பாதிப்பில்லையே?’ என்பது தான் அனைவரும் என்னைமாயிருந்தது.

இந்தப் பிரதேசம் பாலைவளமாகி விடுமா?

கவலையுடன் கடவுளைப் பார்த்தேன். அவர் அக்கறையுடன் ஓர் உரையாடலைக் கவனித்துக் கொண்டிருந்தார்.

என்ன அதிசயம்!

செழி கொடுகளும் மரங்களும் உரையாடிக் கொண்டிருந்தன. இவை இப்படிப் பேசிக் கொள்வதாகச் சிறுவர் கதைகளில் படித்திருக்கிறேன். இங்கே உண்மையிலேயே அவை களுக்குள் உரையாடல் நடைபெறுகிறது. உடலை விட்டுப் பிரிந்ததால் எனக்கும் அது கேட்கிறது.

“பார் இந்த மனிதர்களை. எங்களை நட்டு வளர்த்தார்கள். இப்பொழுது ஈவிரக்க மில்லாமல் வெட்டிச் சாய்க்கிறார்கள்.”

தெருவோர் வேலிகளில் நின்ற பூவரச மரங்களை வெட்டுவதைப் பார்த்து சற்று உட்பக்கமாக நின்ற மரமொன்று கூறியது.

“அவர்கள் போக்குவரத்திற்கு இந்தத் தெரு போதாதாம். அதனால் வீதியை அகவிக்கப் போகிறார்கள். அதற்காகத்தான் வெட்டுகிறார்கள்.” பக்கத்தில் நின்ற செழியின் பதில்.

மல்லிகை ஏப்ரல் 2012 22

“அப்படியென்றால் சற்றுத் தள்ளி மீண்டும் நடப்போகிறார்களா?”

“அப்படியாகத் தெரியவில்லை. அந்த வீட்டுக்காரர் மதில் கட்டப் போகிறார் போலி ருக்கிறது. கல், மணல், சீமெந்து என்றெல் லாம் வாங்கி ஆயத்தம் செய்கிறார். அதற்கு அடுத்த வீட்டுக்காரர் தூண் நட்டு முடக்கம்பி அடிக்கப் போகிறார். இந்தப்புறம் உள்ள வீட்டைப் பார். தூண் நட்டு தகரவேலி போடப் போகிறார். ஒருவரும் மரம் நட்டு வேலி போடப்போவதாகத் தெரியவில்லை.”

“ஏன் இப்படிச் செய்கிறார்கள்? எங்கள் மேல் என்ன வெறுப்பு?”

செழியின் பதிலைக் கேட்ட மரம் கவலையோடு கேட்டது.

“நாங்கள் வளர்ந்து மின்கம்பி, தந்திக் கேட்டுக் கொண்டிருந்த செழி, ‘நீங்கள் பேச வதைப் பார்த்தால் நாங்கள் இனி வளர முடியாதென்று நீங்கள் அபிப்பிராயப்படுவது போலிருக்கிறதே’ என்று பீதியடன் கேட்டது.

“நீங்கள்தான் நாங்கள் மனிதர்களின் முன்னேற்றத்திற்கு இடையூறாயிருப்ப தாய்க் கூறினீர்களே! அவர்களும் செழி கொடி, மரங்கள், பாரிய மரங்கள் என்று எந்த வெறுபாடுமில்லாமல் வெட்டித் தள்ளுகிறார்கள். இயற்கை இந்த உலகம் சரிவர இயங்குவதற்கானவற்றை இயற்கையா கவே உருவாக்கியுள்ளது. அவற்றை ஏதோ காரணத்திற்காகச் சிறைக்கும் போது பதலீடாக ஏதாவது செய்ய வேண்டுமென்பது மனிதனுக்குத் தெரிய வேண்டும்.”

“நீ என்ன சொல்கிறாய்?”

“மரங்களை வெட்டும் போது புதிதாக மரங்களை நடவேண்டும். திட்டம் மட்டும்

“என்ன பிதற்றுகிறாய்?” அருகில் நின்ற மரமொன்று என்னி நகையாடியது.

“நான் பிதற்றுகிறேனா?”

“இல்லாமல் என்ன? நாங்கள் வளர அதற்கேற்ற சுவாத்தியம் தேவையென்பது தெரியாமல் எங்கள் பயன் பின்னர் தெரியும் என்கிறாயே. இவர்களின் செயல்களால் கால நிலையும் சுவாத்தியமும் மாறிவிட எவ்களால் இப்பிரதேசத்தில் வளர முடியாது போகப் போகிறது?”

“பின்னர் தெரியும் என்றுதானே கூறி னேன். நாங்கள் மீண்டும் வளர்ந்து பயன் கொடுப்போமென்று கூறவில்லையே.”

முதலில் பேசிய மரம் தான் கூறியது சரிதானென்று நியாயப்படுத்தியது. இதைக் கேட்டுக் கொண்டிருந்த செழி, ‘நீங்கள் பேச வதைப் பார்த்தால் நாங்கள் இனி வளர முடியாதென்று நீங்கள் அபிப்பிராயப்படுவது போலிருக்கிறதே’ என்று பீதியடன் கேட்டது.

“நீங்கள்தான் நாங்கள் மனிதர்களின் முன்னேற்றத்திற்கு இடையூறாயிருப்ப தாய்க் கூறினீர்களே! அவர்களும் செழி கொடி, மரங்கள், பாரிய மரங்கள் என்று எந்த வெறுபாடுமில்லாமல் வெட்டித் தள்ளுகிறார்கள். இயற்கை இந்த உலகம் சரிவர இயங்குவதற்கானவற்றை இயற்கையா கவே உருவாக்கியுள்ளது. அவற்றை ஏதோ காரணத்திற்காகச் சிறைக்கும் போது பதலீடாக ஏதாவது செய்ய வேண்டுமென்பது மனிதனுக்குத் தெரிய வேண்டும்.”

மல்லிகை ஏப்ரல் 2012 23

பொட்டு பிரபுவாகவீல்லை. கனமுறையாக நம் முனையிலுள்ளதையுகிறதோ என்று கண் காலனிக்க வேண்டும். ஏன் திருத்தம் காலம் சீர்க்கொண்டு போகிறது. செட்டப்பட்டங்கள் போக எந்தியுள்ள எங்கள் திகவையைப் பாரி, ஒவ்வொரு வாக்கால் செல்லும் போதும் ஒவ்வொரு முனையும் காட்டு வீசு போதும் ஏன், கல் என்று கொட்டும் போதும் நாசி கிளம்பி எம்ரிக் எப்படிப் பயந்திருக்கிற நிதங்கு பார். காந்தில் நீங்கூடியத் தாச கலந் திருக்கிறது.”

மரத்துநூல் மேற்கொண்டு கழைக்க வாலு சௌ இடையென்கிறது.

“நிதி பூஷாமல் கடுக்க இல் தெளிக்க வாடி. குஞ்சால் குத்தும் பக்கம் சிரங்கள் வெள்ளுகிற. அவன் ஏன் வீணாக்க வெல்லு விடுபட வேண்டுமென்று நூலைப் பழுப் பரிசோதனை.”

“ஏன்தாக்குந்து இதைக் கொலை எவ்வளவு பாட்டுப் பட்டப்படியிலோ என்பது அனாலுக்குத் தெரியும் குழுக்குள் நெலுவன் துக்கவாற விடுவது துவக்க இப்படி நடக்க எவ்க நீது. ஸிபந்தக் கன்பின்னில் நெலு விழுத்தத்து வயல் வேலாவு செய்யவுட், பால் விருதும் மாக்களை வளர்ப்பார்கள். எவக்கோல் விவரிதிட்டு உணவாகும். அதன் குழியு குழும் காணாலும் வயலுக்கு உராவாகும். வாஸால் இலையில் உணவையிட இட்டால் பிரதாஸ் மிஞ்சல் உணவு பிருக்காக்குந்தும் பிருக்காக்குந்தும் உணவாகும், வாஸால் விளை குடி பாடுகளுக்குந் தீவணமாகும்.”

வாந்துவிள்ளார்ம்

குலைப் பூபக்கிய டல்லில் குவது
சிருக்காதனா பூலம் கறுப்பிடம்
பிராததி தி முத
தி. த. ஆழாநதாவிரி
சம்பத்தில் சம்மூலி ட தெயங்க
ஷ்டார்

அவனா துவிரியா துவருப்புள்ள
ஏவனாவந்தும் மாதிரிக் குண
குழுத் துபாக்கத்துவாக்குக்
வாந்துவிள்ளார்ம்

தெயங்க

“கதுமட்டுமின்கூ ஒன்றுக்காக காலனா வோகித்துச் செயற்படும் மனப்பக்குலம் கனிக்காலிடம் இல்லை. ஏன்னிலும் கால் கால் வைக்குப் பட்ட பாரித்தான் அக் காறுப்படுவான். சிதாநிர்சாலை கைத் திருப்பெண் குருஸ் மாக்கடவையைப் பற்றிச் சிறுதிக்க மாட்டான். மாக்கடவையாறு காப்பதற் குச் செலவு செய்வது என்னைந்து கருதுவான். முற்காலத்தில் நெலு விழுத்தத்து வயல் வேலாவு செய்யவுட், பால் விருதும் மாக்களை வளர்ப்பார்கள். எவக்கோல் விவரிதிட்டு உணவாகும். அதன் குழியு குழும் காணாலும் வயலுக்கு உராவாகும். வாஸால் இலையில் உணவையிட இட்டால் பிரதாஸ் மிஞ்சல் உணவு பிருக்காக்குந்தும் பிருக்காக்குந்தும் உணவாகும், வாஸால் விளை குடி பாடுகளுக்குந் தீவணமாகும்.”

“ஏன்று சிறு பட்டத்துச் சுத்திப்பாள மன் கழுதி முனை உடைம் பாடி என்ற செயிய வட்பங்களாகவிட போது காந்தியாட்டு போக்குந்து துக்காறுப்பாலை காப்பால் பூசிம் வாந்துவிள்ளார்ம் எட்டன.”

“உண்ணாமதான். ஒரு தலைவையத்து உத்தின் கீழ் இயங்கும் காரியாலையான் களிலையே, இது அவர்களுக்காட்டு வேலால், எடக்காலைட்டு வேலாவில்லை. என்பது

பொன்ற எல்லை வழப்புகள் காணப்படுவதே. எதி தப்பரவு செட்டுவான் வாய்க் காலுப் பகுதியாக இந்த வேலாந்துப்பாரை வெள்ளானாட்டன். இந்த மாரிதான் காலைக் குழும் துப்பவாய் மக் கெட்டு காலும் தூயியப் போகிறன்.”

அவற்றின் கட்டாயாட்டும் உந்துக் கேட்குகிறான்தியநூந்த என்னைப் பார்க்க இறைவன் சிறுதார்.

மாநாடுகள் விடுமேடுக் காலைத்துப்பார்ம்

கேட்குபவர்கள் கவனத்திற்கு...



ஆண்டுசேக் கந்தா 600/-
தனிப்பரிசு 40/-
ஆண்டு மஹர் 200/-

தூாவாடுப் பாக்காலைநூக்கு அமைப்புத் துவக்காது பாப்பாட்டால் வாய்க் காலைத் துப்பவாய்க்குத்துக்கு:

Dominic Jeewa 072015004231, Hatton National Bank, 3rd Street, Colombo - 11

காலைநூக்கு அமைப்பார்கள் Dominic Jeewa வாக் குமிக்கிடமுல் காலைநூக்கு அமைப்பு கோர் முகவியாகக் கலைக்க வேலாவிடது. நீண்டமாக இருப்பதாக்கு, முன்னாலோ பிரதாஸ்வையை விடுதலைக் காலையிடார் விடுதல் கூடாது. காக்கட்டாலை அமைப்பார்கள் பிரதாஸ்வையை. நீண்டமாக (10) வார் குறிப்பிடு அநைவையுடு.

நாளித்துளி இதழுகளைப் போ கேட்குபவார் பாத்துக்கூடாதபடி கலைநூக்கு மலைப்பிடிக் கெறாத வேலாவில்லை.

தூாவாடு வெள்ளாலை வழப்புகள் ?
001/4, உத்திராவூர் வீதி, கொழும்பு 13, நெட்வர்க்கேஜ் - 2320021

“ஶ்சர் உங்களை அதிபர் உடனே வரட்டாம்!”

“ஸரி! இந்தா வாறேண்டு சொல்லு” ஆய்வுகூடத்தில் பரிசோதனை ஒன்றைச் செய்து காட்டிக் கொண்டிருந்த ஸ்ரீனா ஶ்சர் வாஷ்பேசினில் கழுவிய கைகளை அவசரத்தில் சேலைத் தலைப்பிலே துடைத்துக் கொண்டு காரியாலயத்தை நோக்கி நடந்தார்.

அது ஒரு சிறிய கலவன் பாடசாலை. முதலாம் வகுப்பு முதல் பதினேராம் வகுப்பு வரைக்கும் இருந்தாலும் மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறை வாகவே இருந்தது. வெகு அண்மையில்தான் அந்தப் ‘பாடசாலையில் இருந்து அதன் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் பலர் இடமாற்றும் கிடைத்துச் செல்ல, அவர் களுக்குப் பதிலாக புதிய ஆசிரியர்கள் சிலர் வந்திருந்தனர். அவ்வாறு புதிதாக வந்த ஆசிரியைகளில் ஒருத்திதான் ஸ்ரீனா ஶ்சர்.

ஓர் உறவுமலும் திரு ஏசல்போன்தஸம்!

- முதூர் மொகமட் ராபி

“என்ன ஶ்சர், ஏதும் அவசரமா?”

“அது... ஒன்னுமில்ல. நீங்கதானே பத்தாம் ஆண்டுக்கு களாஸ் ஶ்சர்? உங்கட களாஸ்ல யாரோ ஓராள் செல்போன் கொண்டு வந்திருக்காங்களாம். அது இப்ப வகுப்புலதான் இருக்குதாம்.” என்று விட்டு நிறுத்தினார், மரியம்.

“அப்படியா? புதினமாயிருக்கு. அதுகள்... அப்படி...”

“இப்ப உள்ள பிரச்சினைகள் தெரியுந்தானே? முந்தி அவர் எங்கட அதிபர் இருந்த காலத்தில என்டா இப்படியான விசயத்துக்கு என்ன நடந்திருக்குந் தெரியுமா?”

“...”

“நானும் அவருக்குக் கீழே இருந்து வேலை செய்தவதான். இப்ப கூட நிர்

வாகத்துல ஏதாவது சிக்கல் என்டா தன பால் சேர்கிட்ட போன்ஸ கேட்டுத்தான் நடத்துறேன் தெரியுமா?”

“அப்ப இதையும் அவருக்கிட்டயே கேட்டிருக்கலாமே” என்று வாய்வரை வந்த கேள்வியை வெளியே கூறாமல், “ஸரி, இப்ப என்ன செய்யலாம்?” என்று கேட்டாள் ஸ்ரீனா.

“அது வந்து நேரடியாகப் போய்க் கேட்டால் செல்போனை ஒளிச்சிகிருங்கள் தெரியுந்தானே? வேற ஏதாவது காரணத்தைச் சொல்லித் தந்திரமாகத்தான் சாமானை வெளியே எடுக்க வேணும். கொஞ்சம் வாறிங்களா போய்ப் புடிப்போம் ஆக்களை?”

“ஓ! செய்யலாமே. ஆனா உங்களுக்கு ஷவராத் தெரியுமா ஶ்சர் அங்க போன் இருக்குதென்டு? யார் வந்து உங்களுக்குச் சொன்னது?”

“மஹாம்!” மரியம் ஶ்சரிடமிருந்து பெருமச்சொன்று வெளிப்பட்டது. தன் முன்னே அமர்ந்திருந்த ஸ்ரீனாவைத் தீர்க்கமாகப் பார்த்தார் அவர்.

“இங்க பாருங்க ஸ்ரீனா! நான் ஒரு நாளைக்கென்றாலும் தனபால் சேருகிட்ட இருந்து வேலையும் பிள்ளைகள் கண்டு பிடிக்கிற சைக்கோலோஜியும் பழகினவ சரியா? நீங்க அந்த வகுப்புக்குக் களாஸ் ஶ்சர். இருந்தும் ஒங்களால அந்தப் பிள்ளைகள்ற நடவடிக்கைகள் கண்டு பிடிக்க முடியல்ல. ஆனா நான் இஞ்ச ஒபிசுக்குள்ள இருந்து எழும்பாமலே புடிச் சிட்டன் பார்த்தீங்களா?” அவ்வின் முகத் தில் பெருமிதம் தாளவில்லை.

ஶ்சர் ஸ்ரீனாவுக்கு பற்றிக்கொண்டு வந்தது.

பழைய அதிபர் தனபாலின் கதையை இந்தப் பாடசாலைக்கு மாற்ற வாகவே வருமுன்பே நன்கு அறிந்திருந்தாள் ஸ்ரீனா. மரியம் ஶ்சர் சொல்வது போல் அதிபர் தனபால் திறமையும் கண்டிப்பு முன்ன நிர்வாகிதான். ஆரம்ப காலத்தி லிருந்தே மிகவும் பின்தங்கிய நிலையில் கவனிப்பார்ந்துக் கிடந்த இந்தப் பாடசாலையை இன்றுள்ள சிறந்த நிலைக்கு உயர்த்தியவர் அவர்தான்.

அதேவேளை அதிபர் தனபால் எவ்வளவு சிறந்த நிர்வாகியோ அவ்வளவு முகட்டுப் பேர்வழியும் கூட. பாடசாலை நிருவாக விடயங்களில் சிறு சமரசம் தானும் செய்யாமல் ஓர் இராட்சசன் போன்று நடந்து கொள்பவர். தனக்குக் கீழே பணிப்பிற்ந்த ஆசிரியர்களை அரசாங்க ஊழியர்களாக அல்லாமல் தனது அடிமைச் சேவகர்களாகவே நடாத்தி வந்தவர்தான் அவர். அதிலும் தன்னைத் தூற்றி ஒரு துதி பாடும் சிறுவட்டத்தை அமைத்துக் கொண்டு பாடசாலையை நடாத்தியவர். தன்னைச் சந்திக்கவரும் பெற்றோர்களைக்கூட அதிகார தொணி யில்தான் அனுகுவார்.

ஆசிரியர்களும் மனிதர்கள்தானே. அவர்களுக்கும் உணர்வுகள், வாழ்க்கைத் தேவைகள், அபிலாசைகள் இருக்கும் என்பதெல்லாம் அவருடைய ஆகராதியில் கிடையாது. அவருக்கு வேண்டியதெல்லாம் தான் நினைப்பதை தனக்குக் கீழே இருப்பவர்கள் இயந்திர மனி தர்கள் போன்று நிறைவேற்ற வேண்டும்

என்பது மட்டுமே. பொதுவாக ஒரு பாட சாலையைத் தூசிரிக்க வருகின்ற கல்வி அதிகாரிகள் குழுவை நினைத்து அதி பரும் ஆசிரியர்களும்தான், 'என்னென்ன குறைகளைக் கண்டுபிடிக்கப் போகிறார் களோ' என்று நினைத்து பயப்படுவது வழை. ஆனால் தனபால் அதிபரின் பாடசாலையில் மட்டும் வருகின்ற அதி காரிகளுக்குத்தான் அந்தப் பயம் இருக்குமென்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். அந்தளவுக்கு ஆசிரியர்களை யெல்லாம் வருத்திச் சாரு பிழிந்து எல்லாவற்றையும் மிகவும் சரியாக வைத்திருப்பார்.

ஆனால் இவ்வளவும் சரியாகச் செய்து வந்தவரான அதிபர் தனபாலுக்கு அவரது இறுதிக் காலத்தில் கிடைத்த பரிசு எது தெரியுமா? இந்தப் பகுதியிலிருக்கும் பெற்றோர்களும் பொதுமக்களும் இனைந்து நடாத்திய ஆற்பாட்ட மொன்றின் இறுதியில் அடித்துத் தூர்த்தப்பாத குறையாக பாடசாலையை விட்டு வெளியேற்றப்பட்டதுதான் என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா சொல் லுங்கள்?

"என்ன கவனிக்கிறிங்களா ஸ்ரீனா?"

"ம்! சரி, சந்தோசம் மியம் ஷ்சர். ஆனா நான் ஈயன்ஸ் லேபுக்குள்ள பிள்ளைகளை ஆபத்தான கெமிக்கல் களோட தனிய விட்டுட்டு இங்க வந்திருக்கிறதை நீங்க இங்கிருந்தே அறிஞ்சிருக்க மாட்டங்க என்று நெனைக்கிறேன். கொஞ்சமிருங்க, நான் போய் பரிசோதனையை முடிச்ச வச்கட்டே வாரேன்" என்று எழுந்து செல்லும்

ஸ்ரீனாவை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் மரியம் ஷ்சர்.

* * *

இடைவேளை முடிவதற்கு இன்னும் சிறிது நேரமே இருந்தது.

சிறிய வகுப்பு மாணவர்கள் பாடசாலை வளாக, முற்றுத்திலே ஓடித் தூர்த்தி விளையாடிக் கொண்டிருக்கும் இரைச்சல் காதைப் பிளாந்தது. ஆசிரியர்கள் சிலர் ஓய்வெடுக்கும் அறையிலே ஒன்றாக அமர்ந்திருந்தார்கள்.

"சே! இதுகள் என்ன சத்தத்தையப்பா போடுதுகள்? காது வச்சு இருக்கேலாமாக் கிடக்கு?" என்று வடையைச் சாப்பிட்டுக் கொண்டே பேச்சை ஆரம்பித்தாள் பாலர் வகுப்புக்குப் படிப்பிக்கும் மத்பா ஷ்சர்.

"இப்ப இடைவேளைதானே? இந்த நேரத்துல இப்பிடி அதுகள் சத்தம் போட்டு கத்தி விளையாடினாத்தான் ஷ்சர் வகுப்பிலு பாடம் நடத்தும்போது கொஞ்சம் அமைதியா இருக்குங்கள்" என்றார் நெவில்டன் மாஸ்டர் புன் சிரிப்போடு.

"நீங்க இப்பிடிச் சொல்றீங்க நெவி? இதுகள் எப்ப பார்த்தாலும் கதைச்சக்கொண்டுதானே இருக்குதுகள். அண்டைக்குப் பார்த்தீங்கதானே நம்ம மீலாத் விழா பங்சனல்! அதுவரைக்கும் பேசாம் இருந்திட்டு சரியா சீப் கெஸ்ட்டும் வந்து மேடைக்கு ஏற எப்படிக் கதைச்சக்சத்தம் போட்டு நம்ம மானத்தை வாங்கிச்களொன்டு!"

"அது சரி ஷ்சர், ஆனா அதுக்கு நாங்களும் ஒரு காரணம் தெரியுமா?" என்று இடைமறித்தார் நெவில்டன். அவர் ஒரு வர்த்தகப் பட்டதாரி ஆசிரியர். ஆனால் தனது சேவைக் காலம் முழுவதுமே கிராமப்புறங்களிலேயே கற்பித்து வருபவர்.

"பங்கள் ஆற்பாட்க வேண்டியது காலை 9 மணிக்கு. நாங்க 8 மணிக்கே கொண்டுபோய் ஸ்கல் பிள்ளைகளை ஹோலில் இருந்தாட்டி வைச்சிட்டம். அதுவும் வாயே திறக்கக் கூடாதென்டு அமத்தி வேற வைச்சிருந்தோம். சீப்: கெஸ்ட் வந்தது 9.40க்கு. கிட்டத்தட்ட ஒண்டரை மணித்தியாலும் ஒரே இடத்தில குந்த வச்சு பக்கத்துல இருக்கிற அவன்ட வயதொத்தவனோட பேசாத என்று அதட்டி வைச் சா எப்படி இருப்பான்?"

"அப்ப? நீங்க சொல்றுதைப் பார்த்தா ஹோலில் கிடந்து அதுகளைச் சும்மா கத்திட்டிருக்க விட்டிருக்கணும்நீங்களா? நல்ல கதை இது!" என்றாள் தூங்கும் வேளை தவிர மற்ற நேரமெல்லாம் பிரம்புடன் அலையும் கைகரா ஷ்சர்.

"ஓம் ஷ்சர்! சீப்: கெஸ்ட் வரும் வரைக்கும் பிள்ளைகளை பக்கத்தில நல்லாப் பேசிட்டிருக்க விட்டிருந்தா, ஒண்டரை அவர்ல கிட்டத்தட்ட பேச வேண்டியதையெல்லாம் பேசித் தீர்த்து ஆவலடங்கியிருந்திருப்பான். பிறகு பங்கள் ஸ்டார்ட் ஆகினவுடனே "பேசாதடா!" என்று அதட்டியிருந்தால் தன்னால் அடங்கி அமைதியாகியிருப்பான்!"

சகைராவின் முகத்தில் ஈயாடவில்லை.

"அண்ணெடக்கு நாங்கள் என்ன செய்தோம்? இதை அப்பிடியே தலைகீழாகச் செய்தோம். அதுதான் அவனுகள் பிரம்போட அதுக்குள் நாங்க சுத்தித் திரியும் மட்டும் அடங்கியிருந்திட்டு ஷ்சர்ஸ் மேடையேறினதும் அப்பிடிக் குழந்தொன்கள்."

"அது மட்டுமில்ல, வளர்ந்த மனைஜ் பிள்ளைகளையும் அதுகள்ற வயசு, இன்றைய வெளியிலக நிலைமைகள், குடும்பச் சூழ்நிலைகளையெல்லாம் அறிஞ்சுதான் நாங்க கட்டுப்படுத்த வேணும். சும்மா பிரம்பைத் தூக்கிட்டு எப்ப பார்த்தாலும் அதுகளைக் குறைசொல்லிட்டுத் திரிஞ்சாப் போதாது."

"அப்ப அதுகளோட சேர்ந்து, வொய் தீஸ்... கொலை வெறி கொலை வெறிடி!" பாடிட்டுத் திரியச் சொல்றீங்க போல்" என்று சகைரா நெவில் மாஸ்டரை ஒரு முறை முறைக்க, கலகல வெனச் சிரித்தாள், கிறிஸ்தவம் கற்பிக்கும் கலிஸ்டா ஷ்சர்.

"வை நோ? நீங்க பாடாட்டியும் பரவாயில்ல. இப்படி ஒரு டேஸ்ட் அவனுகளுக்குள் இருக்கு என்று தெரிஞ்சக்கொள்ளவாவது அந்த பாட்டைப் பத்தி அறியத்தான் வேணும். அப்பதான் அவனுகளைப் பற்றி அறிஞ்ச ஈளியா ஹேண்டில் பண்ணலாம்!"

"நெவில் சேர், நீங்க சொல்றுது சரிதான். இப்ப இருக்கிற பிள்ளைகள் கொஞ்சம் அதுகள்ற போக்கில விட்டுத்

தான் பிடிக்க வேண்டும். இன்னும் நம்ம ஷ்சர்ஸ்ல் சில பேர் புதிய ஷ்சிங் மெதட்ஸ்க்கு வராம அந்தக் காலத் துலய இருக்கிறாங்க தெரியுமா?” என்றான் புதிதாக கல்வியில் கல்லூரி யிலிருந்து ஆசிரியர் நியமனம் பெற்ற ஸமீர்.

“உண்மையாவா ஸமீர்?”

“பிறகு என்ன? அண்டைக்கு டவுன்ஸ் என்ட ரெண்டாம் வகுப்புப் படிக் கிற மகள்ற ஷ்சர்ஸ் சந்திச்சேன். கொஞ்சம் கேளுங்க நெவில் ஸேர், அவ என்னைப் பார்த்துடு கேட்டாவே ஒரு கேள்வி! ஓ...ஹஹ்ஹா... ஹா!”

“அப்பிடி என்ன கேட்டா? உங் களுக்கு எப்பிடி இவ்வளவு அழகான பிள்ளையென்டா?” மடக் கினாள் கவிஸ்டா.

“ஹஹா..! இந்த நக்கல்தானே கூடாது! அவ கேட்டா, ஏன் ஒங்கட மகளை இடது கையால் எழுதுப் பழக்கி மிருக்கிறிங்க என்று?”

“நீங்க அதுக்கு என்ன சொன்னிங்க ஸமீர்?”

“என்னத்தைச் சொல்றது? எடுயுக் கேடென் சைக்கோலோஜி சரியாகத் தெரியாத ஷ்சர்களும் இருக்கிறாங்களே என்று கவலைதான் வந்தது”

“ஏன், அவவுக்கு மனித மூளையில உள்ள வலது இடது அரைக்கோளங் களைப் பத்தித் தெரியாதாமா? நீங்க உங்கட கொலிஜ் சைக்கோலோஜி நோட்ஸ்ல் இருந்து லெக்சர் ஒண்டை

அங்க எடுத்து விட்டிருக்கலாமே ஸமீர்?” என்று சிரித்தாள் ஸரீனா.

“அதாவது பரவாயில்ல... ஷ்சர்! இன்னொரு கேள்வியும் கேட்டா அவ! “ஏன் வலது கையாலதானே பிள்ளை சாப்பிடுது. அதுபோல எல்லாத்தையுமே வலது கைக்கே பழக்கியிருக்கலாமே” என்று! அந்த ஷ்சர் பத்து வருஷமா ப்ரைமரிக்குப் படிப்பிக்கிறாவாம்”

“அட! எந்த ஸ்கல்ல... ஸமீர் இதெல்லாம்?” ஆச்சரியமாய் கேட்டாள் கவிஸ்டா.

பதில் சொன்னான் ஸமீர்.

“ஓ! அந்த ப்ளூ சாறிகள்? அவங்க தானே மத் தவங்களுக் கெல்லாம் நொட்டை பிடிக்கிற ஆக்கள். அம்மா, அப்பா, அம்மம்மாக்கெல்லாம் இன்டர் விட்டு வச்ச பிள்ளைகளைச் சேர்க்கிற வங்க. சுத்தியிருக்கிற ஏரியாவுல உள்ள கெட்டிக்காரப் பிள்ளைகளைப் போய் டவுன் ஸ்கல்கள்ல போய் குவியது. அதுகளுக்கே படிப்பிக்க இவ்வளவு பாடு பட்டா நாங்க எவ்வளவோ மேல் தெரியுமா?”

“உங்களுக்குத் தெரியுமா? அங்க இரண்டாம் வகுப்புப் பிள்ளைக்கு இங்லீச் களாஸ் ஒண்டு போட்டு அதில டிக்டேஷனுக்கு குடுத்திருக்கிற சொல் எது தெரியுமா? University! இது எப்படிருக்கு?”

“அது அந்தச் சின்னைப் பிள்ளைக்கு விளங்குமா? பொருந்துதா இல்லையா என்டெல்லாம் பற்றி அவங்களுக்கு அக்கறையில்ல. அதுகள்ற உள்ளார்ந்த

திறுமைகளை படிப்படியாத் தூக்கி விடாம பிஞ்சகளை வெறும் மனனம் செய்கின்ற மெதினுகளா மாத்திறதுதான் ஷ்சர்கள்ற வேலையாகிட்டுது” என்றார் நெவில் மாஸ்டர்.

“என்ன சேர் நீங்க சொல்றதைப் பார்த்தா என்னமோ தனியே ஷ்சர்மார் தான் பிழை என்ற மாதிரி இருக்கே. வெளிநாடுகள்ல இருக்கிற மாதிரி படிப்புகளைக் கொண்டு வாறாங்க... ஆனா அதுக்கேத்த மாதிரியான வசதி கள் எல்லா ஸ்கல்லயும் இருக்கா என்ன?”

“நீங்க சொல்றது சரி, கவிஸ்டா. இங்க உள்ள நம்ம கீழைத்தேய கலா சாரத்துக்கு ஏத்த மாதிரியான தொழில் கல்வியை இந்த அரசாங்கம் தெரிவு செய்யாம எங்கேயோ இருக்கிற இதைப் பத்தியெல்லாம் அறியாத சில எஜுயான்ர கள் சிபாரிசு செய்யுற ஸிஸ்டைத்தான் இறக்குமதி செய்யறாங்க. அதற்கும் கூட அரைகுறை வசதிகளை, ஏற்பாடுகளை மட்டும் வச்சக்கிட்டு இங்க அறிமுகப் படுத்தி பழகம் இல்லாமல் போய் புதுகம் சரிவராமலாகி கடைசியில தோல்வியில தான் முடியப் போகுது.”

“சே! நம்மட பிள்ளைகள்ற எதிர் காலத்தை நெனைச்சா பயமாயிருக்கு டாப்பா?”

“சரி, அதெல்லாம் பிறகு பயப்படலாம். முதல்ல இன்டெவெல் முடிய பெல்லை அடிக்கச் சொல்லுங்கடாப்பா” என்றபடி ஓய்வறையினுள்ளே நுழைந்த கடமை அதிபர் மரியம் ஷ்சர், “நெவில் சேர், கடகரா ஷ்சர் நீங்க ரெண்டு

பேரும் கொஞ்சம் கூட நின்று ஸரீனா வோட ஷ்சரின் வகுப்பு செல்போன் விசயத்தைப் பாருங்க! ஒருவரையும் இடையில் ஸ்கல்லருந்து போக விடா தீங்க!” என்று கேட்டார்.

இடைவேளை நிறைவு மணி ஒலித்து ஓய்ந்தது. ஆசிரியர்கள் அனை வரும் கலைந்து தத்தம் வகுப்பு களுக்குச் செல்லலானார்கள்.

* * *

“பத்தாம் வகுப்புப் பிள்ளைகள் எல்லாரும் புத்தகங்களை எல்லாம் பேக்ல எடுத்து வைங்க பார்ப்போம்!”

“ஏன் ஷ்சர், இண்டைக்கு ஸ்கல் நேரத்தோட விடப்போகுதா?”

“இல்ல... ஆங்! உங்களை மட்டும் தான் அனுப்பப் போகிறோம்!”

“ஹஹ்ஹா! டேய் சதீக் ஸ்கல் விடப் போவதுடா! போல் வச்சிருக்கியா?”

“யேய்! சத்தம்! எல்லாரும் அவர வர்ர பேக்குகளைத் தோளில போடு... வரிசையா ஸ்டாப்: றாமுக்கு நட!”

அவர்கள் தங்களுக்குள்ளே கசமுச வென்று குழப்பமாய் பேசிக்கொண்டு வந்தார்கள்.

“நெவில் சேர், ஸ்டாப் றாமுக்குள்ள பிள்ளைகள் வந்ததும் எல்லாரையும் உள்ளெடுத்து பேக்குகளையெல்லாம் கழற்றி மேசைக்கு எடுங்க. ஆம்பளப் பிள்ளைகளை வேற்யா பொம்பிளைப் புள்ளைகளை வேற்யா தனித்தனி

வரிசையா நிப்பாட்டி வைங்க. கம்மா எதையோ காணல்ல என்று சொல்லி ஷக்குகளைச் செக் பண்ணலாம்.”

மற்றவர்கள் தயாராக ஸரீனா யீடும் சிறிது தயங்கினாள்.

“மரியம் ஷசர், நான் இப்பவும் உங் களுக்கிட்ட கேட்கிறேன். என்ட வகுப்புலு அப்படியான பிள்ளைகள் யாரும் இல்ல. அதுகள் வளர்ந்த பிள்ளைகள். இப்பிடி செக் பண்றது வந்து அவ்வளவு... அவங் களுக்கிட்ட இருக்கிறது ஷாவர்தானா ஷசர்?

“ஸரீனா! நீங்க இங்க வந்து கொஞ்ச காலத்தான் சரியா? நான் இஞ்ச பத்து வருசமா இருக்கிறேன் தெரியுமா? என்ட ஸேர்வீஸ் தெரியுமா ஒங்களுக்கு? நான் நிச்சயமாச் சொல்லேன். அது அது களுக்கிட்டதான் இருக்கு. கம்மா ஆத்தி ரத்தைக் கிளப்பாம நான் சொன்னதைச் செய்ந்க பார்ப்போம்!”

“சரி ஷசர், நீங்க சொன்னாச் சரி தான்”

“ஸரீனா ஷசர், என்ட கெஸ்லிங்பாடு அது அங்க உள்ள பொம்பிளைப் பிள்ளைகளுக்கிட்ட யாருக்கிட்டயோ தான் இருக்கு. நானும் வேணும்பா வந்து நிக்கிறேன். நீங்க செக் பண்ண ரெடி யாகிற நேரம் நான் பொம்பிளைப் பிள்ளைகளுக்குப் பின்னால நின்று நோட் பண்றேன்! எதுக்கும் நெவில் சேரை விட்டு பொடியன்களை நோட் பண்ணைச் சொல்லுங்க. அதுகள்ற ரியாக் ஷன்லைபே தெரிஞ்குமும். இதை எப்படியும் புடிச்சாக வேணும். இப்பிடித்தான் தன

பால் சேர் ஒருமுறை...”

“அதெல்லாம் இருக்கட்டும்! இப்ப வாங்க நீங்க சொன்னதைச் செய்யலாம்” என்றபடி வேகமாய் நகர்ந்தாள் ஸரீனா. தன்னுடைய வகுப்புப் பிள்ளைகளைத் திருட்ர்களைப் போல நடாத்துகின்றோமே எனும் கோபம் அவனுக்கு.

ஆசிரியர் ஓய்வறையினுள்ளே கம்பி வலை அடித்திருந்த யன்னலோரமாக மாணவர்கள் தங்களுக்குள்ளே பேசிக் கொண்டு குழப்பமாக நின்றிருந்தார்கள்.

ஸரீனாவுக்குக்குச் சொல்வதற்கே சங்கடமாகத்தானிருந்தது.

“பிள்ளைகள் உங்கட பேக்கை யெல்லாம் கழற்றி மேசையில் வைங்க. இங்க ஒரு ஷசர்ட் சின்னப் பேர்ஸ் ஓண்டைக் காணேல்லயாம். மத்த வகுப்பு கள்ள எல்லாம் பார்த்தாச்சு... எனக்குத் தெரியும் நீங்க எடுத்திருக்க மாட்டங்க. கம்மா எதுக்கும் உங்களோடுதுகளையும் ஒருக்காப் பார்த்திடுவோமே என்ன?” என்று ஓப்புக்குக் கேட்டாள் ஸரீனா ஷசர்.

“ஸரீனா இங்க கொஞ்சம் வாங்க!” மரியம் ஷசர் ஸரீனாவைத் தனியாக அழைத்துச் சென்று, “பொம்பிளைப் பிள்ளைகள்ற பேக்லதான் இருக்கு விசயம்! நீங்க வீணா பொடியன்களில் மெனக்கெட வேணாம்!”

“எப்படி ஷசர் அவ்வளவு நிச்சய மாச் சொல்லீங்க?” என்று வாய் தவறிக் கேட்டுவிட்ட பின்புதான் “ஆண்டவனே! திரும்பவும் ஸேர்வீஸ்... தனபால் ஸேர்.. அது இது என்று மனுவி ஆரம்பிச்சிடப்

போகுதே” என்று நாக்கைக் கடித்துக் கொண்டாள் ஸரீனா.

“அதுவா? இப்ப நீங்க உள்ளே நின்று கதைச்சிட்டிருக்கும் போது அப் போது சொன்னபடி உங்க கேள்ளாக்குப் பின்னால நின்று அதுகள் ரெண்டுக்கும் தெரியாம கதைச்சிட்டிருந்ததை கேட்டேன்.”

“யாரு? என்ன கதைச்சுதுகள் ஷசர்?”

“வேற யாரு? அந்த ஹஸானாவும் ஜெனிபரும்தான்! அந்தா! நம்மட போன் மாட்டப் போகுதுடி பாரு! என்று தங்களுக்குள்ளே கிக்கிச என்று பேசிக் கொண்டிருந்ததை இந்தக் காதால கேட்டேன். அவனுகள்தான் ஸரீனா ஆக்கள். இந்த வயக்கலயே போனும் ஆக்களும். ஆட்டக்காரிகள்!”

“என்ன மரியம் ஷசர், வளர்ந்த பிள்ளைகளை ஷசர் ஸ் நாங்களே இப்பிடிச் சொல்லலாமா?”

“கம்மா இருங்க ஸரீனா! உங்களுக்குத் தெரியாது. அதுகள் ரெண்டு பேருக்கும் சின்ன வகுப்பில இருந்தே பாடம் எடுத்திருக்கேன். பார்த்திட்டுத்தான் வாரேன். இப்ப வளர்ந்து, பார்க்கக் கொஞ்சம் வடிவா வந்ததும் அவனுகள் ரெண்டு பேருக்கும் திமிர்! எது படிப்பிச் சாலும் கேள்வி கேக்கிறதும், புதிசா ஏதும் சொல்லதும்... பெரிய கெட்டிக்காரி களைன்ற திமிர். இன்டைக்கு மாட்டட்டும்” என்று கழுத்து நாளமெல்லாம் புடைக்கக் கறுவிக் கொண்டே மீண்டும் ஆசிரியர் ஓய்வறைக்குள் வேகமாய்

போனார் மரியம் ஷசர்.

“சரி... சரி, பொடியன்கள் எல்லாமும் வகுப்புக்குத் திரும்பிப் போங்க!” என்று கட்டடையிட்ட மரியம், பையன்கள் பேக்குகளை எடுக்க ஆரம்பித்ததும், “இல்ல... இல்ல! பேக்குகளை வச்சிட்டுப் போங்க... பிறகு வந்து எடுக்கலாம்” என்றார்.

ஆனால் பையன்கள் அதற்கு உடன்படவில்லை. பேக்குகளை எடுத்துச் செல்லாவிட்டால் தாங்களும் இங்கே இருக்கத்தான் வேண்டும் எனக்கூறி அடம் பிடித்தனர். இப்போது என்ன செய் வது என்று புரியவில்லை மரியம் ஷசருக்கு.

“இருங்கடா வாரேன்! உங்களுக்கும்...!” அப்படியே விட்டு விட்டு மீண்டும் ஸரீனாவிடம் வந்து, “ஸரீனா, இவனுகள் ஏன் பேக்கை விட்டுட்டுப் போக மாட்டே னென்றான்கள். ஒருவேளை அந்த ஆட்டக்காரிகள் இவனுகளிட்டத் தான் போனைக் குடுத்து வச்சிருக்கிறான் களோ?”

“...”

“சரி, பரவாயில்ல. அவனுகளும் இருக்கட்டும். நாம செக் பண்ணுவோம். எப்படியும் மாட்டத்தானே போறாங்க” என்று மரியம் ஷசரே களத்தில் இறங்கி பேக்குகளைத் தினாறத் தொடங்கினார்.

அவவுக்கு உதவியாக வேறு வழி பின்றி சுகைரா ஷசரும் ஸரீனாவும் தேடவில் இறங்கினார்கள்.

மற்ற மாணவிகளின் பேக்குகளை

விடுவதோடு கூடிய ஒரு பிரிவைக்கும் பாரதத்தின் பேரரசர் முனிசிபல் நிலையம் கொண்டிருக்கிறது. அதை விடுவதோடு கூடிய ஒரு பிரிவைக்கும் பாரதத்தின் பேரரசர் முனிசிபல் நிலையம் கொண்டிருக்கிறது. அதை விடுவதோடு கூடிய ஒரு பிரிவைக்கும் பாரதத்தின் பேரரசர் முனிசிபல் நிலையம் கொண்டிருக்கிறது.

குப்போது நினைவுமின் கீழ் வருக தடியாகிற பொலிமேற்குத் திரியா செச்சியில் பூம் என்ப நூலிலிருந்து.

"அந்தும் வாய்கள் இருக்க வீட்டு போது
தான் ஆறுமுதல் வாரினா இருக்கு! எப்படி? மால் சொல்லினாலோ?" என்று மஹாவா
வாசி விருக்கின்றார்களை வைத்து ஏழுக்கா
மலை செல்கூற்றும் என்பது என்று
நான்காண்டில் புத்தகம் வைப்பின் வீட்டு
பக்கங்களில் ஒன்று செல்லும் வழக்கில்
பொட்டுமது முறைக்கிக் கொண்டு வருத்துவது
ஏன்கிணங்குதல் தெரியும்போது உயிர்த்தக்
பேறு கார் முனை

வாவனாவிக் குயில்ளீ தழற்சிற்கு -
மர்வின்கூயில் துவியான அஞ்சலி

புக்குத்த வாளெனவிக் கணவருான திருமதி. ராஜேஸ்வரி சண்முகம் துவர்கள் நம்பை விட்டு சபிபக்தில் மறைந்து விட்டார்.

அன்னாருக்கு இயத் திற்சலியை மல்லிங்க தெரிவித்துக் கொள்ளவிட்டது.

பல ஆண்டுகளுக்கு முன்னர் இவரது உறவுப்படி மல்லிகாப்பில் அடைப்பட்டால் வெளிநுழைங்கி இங்கு சுறிப்பிடத்தக்கது.

"ஈடுபால், இந்தெங்கி புதுவிலும்
இருந்து விடுவா?" என்றாலா கூறுவது அவன்
ஏட்டிய ஒருவர் சிரிய எல்லோல் போய்விட்டு
ஏட்ட பட்டினர் இன்றை சொல்லினால் இன்றிகள்
வழக்குத்துவிடுவது தான் தாழுத் தனி எரிக்
போன்று கொரிவது

"ஏது! போன்ற திட்டமில் அவர்களுக்கு
நடவடிக்கை வீரப்பா என்று சொல்லுகின்றார்களா?"

ஏன்னோடும் நடவடிக்கை வருத்துக் கொண்டு கடமூலியாற்கள். ஆனால் மற்ற அரசாங்க இவைகளும்.

இருந்து போலி பேட்டிக்கவின் வகு
பக்காற்றுத்தும் சென்றில் காலச்சு முன்
உருத் திரும்பும்படி இருந்தில் துவை
பட்டு வழியூ விடுக்கது. என்ற சென்ற
வள்ளங் வர்ஜனா திருப்ப பொன்க
யாறுவான முடிமூலகவில் வேங்க தீர்த்
விழுவார்தா நீக் காலச்சுப்புவாற்கிடா



இரசுநூல்க் காரிப்பு

சமுத் திரும்புவாளர்
ச. சுல்தேவு
அறங்கத்தை தொகுப்பு
‘முழுநிதியும்
தேசமும்’

- மா.பாலசிங்கம்

திவிர முற்போக்குக் கொள்ளலை
தடந்தில் சுவர்டு எழுதியிருப்பது. இந்த
பொழுதிருக்கின்ற செய்துமுறையில் காணப்படும் இச்சாலைக்காலத்தை மாற்றியிருக்கக்
தான் பண்ணை அரிப்புவைத்துவிட்டார்கள் சிற்றனவையுள்ளர் சிற்றவைக்காலத்தை. தமிழிலேக்
வியக் குழுவுள் சிறுகாலத்தேயாகு இவ்வளவுக்குப் பார்ப்பது மிகக் குறைவு! கட்டுப்பு,
வயிலாக, நாட்கால் ஆகிய சமீல இவக்கிலைத் தூண்ணலில் இவர் அதீத அக்கணமு
கூண்டிர் விசுவங்பட்டுக் கொண்டிருப்பதே. இத்தகைய ஆற்றுப்படித்தாலும்கூட -
அவர் இவக்காளி இருப்பதும்தான் நான் சுக்கிளங்கால் விசுவங்படித்தாலும்கூட இரு
காலத்தைகளாயும் பாட்டந்துவிடார்! இருபத்திநால்கு சிறுகாலத்தை வழியிருப்பது
காலத்தை வாசகத்தும் நந்திருக்கிறார். இதில் இருபத்தினால்கு கூறுகின்றதைவாக
கொழும்பு, தேசிய காலம் இவக்கியப்போகலை தொகுத்துக் கூறுவதையும்
தேசுமும் வாஸ்தவமாக ஏற்றுவால் வேலாயிட்டுள்ளது. இந்தொருப்புவும் வாசிக்கும் வராகவும், நிர்ணயாக திசுவாக்கும்தான் ஆத்து முன்வளவிர் சிறுகாலத்தப்
ராணுப்பாகவிடின் முடியவில்லோக்காக, நவநிரான். சிறுகாலாயின் நிருநிறம்
எனப் பகும்பவா? விமானி அப்படியேவன் நாற்றுக்கூடாக்காரன் சிறுகாலத்தை
கண்ணாயா பாட்டந்தார்? இவ்வளவுமே! எவ்வளவிக்காகவால்? சிறுகாலத்தைப்போக்கு
வாசகத்துக்காலத்தை வென்தியிருப்பது, வாடுதலைப்படின் நேரத்தியியும் கருஷ்தான்
காலத்துவின் இருப்பை நிர்ணயிக்கும். அவ்வளவு சான்றிகள் ‘நுழக்கத்துமுறை’
கேள்வும் தொகுப்பின் சிறுகாலத்தைவின் போலின்து, விசுவங்பைக்கூட்டுகின் சிறுகாலது;

படைப்பு வல்லமைக்குக் கட்டியங் கூறுகின்றன.

இத்தொகுப்பின் சிறுகதைகள் 1985 ஆண்டுக்கும் 2011 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் படைக்கப்பட்டு, தாயகம், புதியழுமி, பனிமலர், புது வசந்தம் ஆகிய ஏடுகளில் வெளிவந்தவை. பேராசிரியர் சி.தில்லைநாதன், நுண்மான்நுழைப்புவத் தேடலையுடைய முன்னுரையை வழங்கியுள்ளார்.

'குழந்தையும் தேசமும்' தொகுப்பின் சிறுகதைகள் தமிழ் மட்டுமல்லாது, சிங்கள மக்களின் வாழ்வின் கூறுகளுக்குள்ளும் வாசகனை அழைத்துச் சென்று புதிய களங்களைக் காண வைப்பதால், சமகாலத்தில் வெளிவந்து குவிந்து கொண்டிருக்கும் சிறுகதைத் தொகுப்புகளிலிருந்து வித்தியாசப்படுகிறது. சமுத்து இனப் பிரச்சினையின் வெக்கை, வடக்குக் கிழக்கில் மட்டுமல்ல, கண்டிமலையைப் பகுதிகளையும் சுட வைப்பதைச் சில சிறுகதைகள் தொட்டுக் காட்டுகின்றன. தரப்படுத்தலால் தமிழ் உயர்கல்வி மாணவருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்கள், பல்கலைக் கழகத்தில் கக்கும் பேரினவாதம், பெண்ணியம் போன்ற சமகால இலங்கையர் பிரச்சினைகள் தொணிப் பொருள்களாகச் சிறுகதைகளில் எடுத்தாளப்பட்டுள்ளன.

தனது சமுதாயத்துக்கு தான் சொல்ல வேண்டியதை எடுத்துரைப் பதற்குச் சி.சிவசேகரம் கையாளும் எடுத்துரைப்புநடை சிக்கலற்றதாகவும், நேரடியானதாகவும், ஆழமானதாகவும் இருக்கின்றது. பிரதேசவழுக்கு கூடுதலாகக் கையாளப்படா விட்டாலும் கதை ஞர் தனக்கு மிகவும் பரிச்சயமான

வார்த்தைகளால் சிறுகதைகளைக் கட்டி யெழுப்பியுள்ளார். இத்தனமையை பெரும்பாலும் கையாண்டவர்கள் மெளனியும் சாந்தனு மென்லாம். இவ்விருவரது சிறுகதைகளிலும் பேச்சு வழக்கு மிகவும் அரிதாகவே கையாளப்படுவதுண்டு.

சொந்த மண்ணிலிருந்து தூக்கியெறியப்பட்ட எம்மவர்கள் மனிக்கிராம், உண்டியல்களின் மூலம் அனுப்பப்படும்; பணத் தின் பின்புலத்தை நாம் எண்ணிப் பார்க்கின்றோமா? அந்நியக் கோலம், சுவாத் தியம், வர்க்கப் பிரிப்பு இவைகளோடு புலம் பெயர்ந்தோர் அழாக் குறையாகக் குறைமந்து கொண்டுதான் காலத்தைக் கடத்துகின்றனர். அந்த வகையில் சொந்த மண்ணின் சுகங்களை இழந்த இவர்கள் சபிக்கப்பட்டவர்கள்தான்! அதற்கு மாற்றுக் கருத்து எழாது! தாயின் கெஞ்சதலால், புலம் பெயர்ந்து வெளிநாட்டில் வாழும் கீரன் கோயிலுக்குப் போகிறான். அங்கு அவன் வித்தியாசமான கோலங்களைக் காண்கிறான். ஜயரின் பூனாலுக்கு மேலாகச் சட்டையும், ஸ்வெற்றரும்... கஸெற் மேள வாத்தியத்தை இசைத்தது. இவையனைத்தையும் கண்டு கொள்ளாது தாயின் வேண்டுகோளை நிறைவேற்றப் போன்போது, ஜயர் வேறு அலுவலில் நிற் கிறார். நண்பனோடு கீரன் பியர் குடிக்கப் பப்புக்குப் போகிறான். இது யார் தலையெழுத்து? இத்தகைய சபிக்கப்பட்டவர்கள் எப்படி உருவாக்கப்பட்டார்கள்? இதற்கான ஊக்கிகளைத் தேடியறிந்து ஒரு வாசகன் அவைகளை நிர்மலமாக்க முயன்றானாகில் நிச்சயம் 'சபிக்கப்பட்டவர்கள்' சிறுகதை காலத்தைக் கடந்து நிற்கும்.

ஏற்கதாழ் ஒன்றரை நூற்றாண்டாக இலங்கையைத் தன்னாதிக்கத்தில் வைத்

திருந்த பிரித்தானியாவின் ஸண்டன் நகரின் நிகழ்வு 'ஜையரும் அவதாரமும்!' என்ற சிறுகதை. கைவக் கோயில் ஜையர்கள் சமஸ்கிருத மந்திரங்களை உச்சாடனம் செய்து தெய்வங்களுக்கு அர்ச்சனை செய்கின்றனர். அடியார்களுக்கு அர்த்தம் புரியுமோ? ஆனால், சுந்தர ராஜேஸ்வர ஜையருக்குத் தான் உச்சாடனம் செய்யும் சமஸ்கிருதத் தில் சந்தேகம் ஏற்பட்டு விட்டது. இதற்கு வேராகியது சமஸ்கிருதத்தைக் கரைத்துக் குடித்த பகவான் திரிகால ஞானி ஸ்வர்ண யோனந்த ஜோதி அடிகளார் எமது ஜையரின் கோயிலுக்கு வருகை தருவதுதான்! அவர் கோயிலுக்குச் சென்று வழிபடுவதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளமாட்டார். ஜையர்மாரின் சமஸ்கிருத உச்சரிப் பிலும் பிழை காண்பார். எச்சரிப்பார். அப்படித்தனக்கும் ஏற்படலாமென்னித்தான் கலக்கமடைகிறார். ஜயர் இல்லத் திலும் இதே பொருள் பேச பொருளாகியது. மறுநாள் அடிகளார் கோயில் வாசலில் வந்திறங்குகிறார். பூஜைக்கு ஆயத்தம் செய்ய ஜயர் போகிறார். நிர்வாகிகள் அவரை அழைக்கின்றனர்.

"அவருடைய காலைக் கழுவி உள்ளுக்குக் கூட்டிக்கொண்டு போக வேணும்" என்ஜையருக்குச் சொல்கின்றனர். "அந்த விசுநாதன் தில்லைச் சபாபதி யின்றை காலை விட எவற்ற காலையும் நான் கழுவின்தில்லை" என்ஜயர் மறுத்துத் திரும்பிப் போகிறார். அடிகளாரும் ஜயரை ஏசி காரில் ஏறிக் கொள்கிறார். சமஸ்கிருத உச்சரிப்பில் பிழை கண்டுபிடிக் கப்படுமெனத்தான் வாசகர்கள் எதிர்பார்த்திருப்பர்! ஆனால், கதைஞர் இச்சிறுகதைப் போக்கின் திசையை மாற்றி விட்டார். ஏன்? ஜயர் பாத்திரப் படைப்பு துணிச்சலான ஒரு சமுதாய உருவாக்கத் துக்குக் கைகொடுக்கும். காவியிடை அணிந்த சுவாமிகள், அடிகளார்கள் நடத்தும் லீலைகள் இப்போ அம்பலத்துக்கு வந்துவிட்டனவே!

கடுகான விடயத்தையும் எழுத்தாள் எழுத்தாற்றலால் வாசகனை ஊன்றி வாசிக்க வைக்கலாமென்பதை 'இக்கரையும் அக்கரையும்' வெளிப்படுத்துகிறது. சி.சிவசேகரத்தின் எடுத்துரைப்பே இந்த வெற்றியை இக்கதைக்கு ஏற்படுத்தியுள்ளது. மிகவும் சுவாரஸ்யமாக வள்ளது. வட்டுக் கோட்டைதான் உலக மென்வாழ்ந்து கொண்டிருந்த திருநாவுக்கரச் என்ற அப்பர், முழுமை மெல்பேர்ஸ் (அவுஸ்திரேலியா) சென்று வந்த அநுபவசாலியான அவர் மனைவி கமலத் தின் நோயின் நிமித்தம் வேண்டா வெறுப்பாக மெல்பேர்ஸ் செல்கிறார். இன்றுள்ள இலங்கைத் தமிழ்ச் சூழலில் இதில் ஆச்சரியமேதுமில்லை! கொழும்பில் கால் பதிக்கத் தலியாத் தலித்தவர்கள் இன்று உலகையெல்லாம் வலம் வந்து கொண்டிருக்கின்றனர். அவர்களில் ஒருவராக இந்த அப்பரை வைத்துக் கொள்வோமே! ஆரைத் தான் ஆசைவிட்டது. மெல்பேர்ஸ் போன மனிசன் விட்டுக்குள் அடங்கிக் கிடக்காது பேரனீங்குதியோடு சுதந்திரப் பறவையாகத் திரிந்து, அந்நகரத்தைத் தனக்குப் பிடிப்படவைக்கின்றது. பின் கொழும்புக்கு திரும்பியதும் ஒரு சுற்றுலா வழிகாட்டி யின் நிலைக்கு மிதிந்து, மனைவி கமலத் துக்கும் வழிகாட்டியாகிறார். முயற்சியால் எதையும் சாதிக்கலாம், சூழல் மனதை மாற்றக்கூடியது என்பவைகளை 'இக்கரையும்' புகட்டுகின்றது.

இத்தொகுப்பின் மற்றொரு அதி அற்புதமான சிறுகதை, 'ஓடும் வண்டி யில் ஓரு பாடல்' என்றது! இப்படித்தான் வாழ வேண்டுமென மானுடத்துக்கு எப்படவோ சுட்டப்பட்டுள்ளது. ஆனால், எப்படியும் வாழலாமென்ற போக்கே மானுடத்தைச்

சாமியாட வைக்கின்றது. ஒடும் புகையிர தத்தில், பாட்டுப் பாடித் தனது சீவியத்துக் குச் சம்பாதிக்கும் பாடகன், தனது நெஞ் சக்கு விரோதமாக வாழ்கிறான். 'நாங்கள் துவேஷம் பிடித்தவர்களில்லை... ஆணால், அந்த மாதிரிப் பாட்டுப் பாடினால் அந்த நாட்களிற் பலர் கூடுதலாகப் பணம் தரு வார்கள்!' எனத் தன் செயலுக்கான காரணத்தைக் கூறுகிறான். வழிகாட்டிகள் திசைமாறி நின்றால், அவர்களது ஏவலுக்காகக் காத்துநிற்பவர்கள் என்ன செய்வார்கள்? இந்த பாடகனை உருவாக்கியவர்களும் அந்த வசதி வாய்ப்புகள் கொண்ட வழிகாட்டிகளே!

சிங்கள இனத்துக்குள் சாதியம் இல்லையென்பது வேற்றினத்தவரின் கணிப்பு. அதற்கு வலுவூட்டுகிறது, 'பாடசாலை வாங்கு' என்ற சிறுகதை. சலவைத் தொழில் செய்வோர் சிங்கள இனத்தில் 'ரதா' என்ற சாதியைச் சேர்ந்தவர்கள். இச்சாதியைச் சேர்ந்த மாணவனை உயர்சாதியைச் சேர்ந்த தனது மகனின் பக்கத் தில் இருத்தக் கூடாதெனுப்புஅதிபரிடம் சிங்களத் தந்தையொருவர் கேட்கிறார். இதை உபஅதிபர் மறுத்து, சிங்கள சாதியத் தின்வலுவின்மையைப் பிரசித்தப்படுத்தி; வாசகணிடம் மனங்குளிர்ந்த சபாஷ் பெறுகிறார். இதே விடையத்தைத் தமிழ்ச் சூழலுக்குள் வைத்துப் பார்த்தாலும் முடிவு இப்படித்தான் அமையுமென்பதை முற் போக்குவாதிகளும் ஏற்கத்தான் வேண்டும்!

'குமாரி' என்ற சிறுகதை இன்றைய பெண்ணியத்துக்குள் வைத்துப் பார்க்கத் தக்கது. பெண்ணால் சொந்தக் காலில் நிற்க முடியுமென்பதை நிறுவுகின்றது. ஒரு வேலைக்காரி என்ற நிலையில் வைக் காது, குடும்பத்தில் ஒருத்தியாகவே பாசங் காட்டிய குடும்பத்தை விட்டகன்று சுயதொழி வெள்ளியைக் கொடுக்கிறான். வேலைக்காரி குமாரி குமாரி. இத்தகைய முன்னோடிகள் பல்கிப் பெருகினால் தேசமும் செழிப்பாகும். பெண் சம்பந்தப்படும் போது, எமது சமூகம் பாவியல் கோணத்தில் குடும்பத்தையே நெதேகத்துக்குள்ளாக்கும் அவலத்தையும் இச் சிறுகதை தெரியப்படுத்துகின்றது.

முன்னாள் மேன்மை தங்கிய ஜனாதி பதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்க தயாரித்து, இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வுப் பொதிக்குள் எதுவுமில்லையென தம்பரின் இரும்புப் பெட்டியைப் புலனாய்வு செய்து கருத்துரைக்கப்பட்டுள்ளது. அப்படியிருந்தும் இன்றும் சூடு, தீர்வுப் பொதியை ஏற் காது விட்டது குற்றமெனச் சஞ்சலப்படும் செந்தமிழர்கள் எம்மத்தியில் இருக்கத்தான் செய்கின்றனர்!

- இப்படியாகக் 'குழந்தையும் தேசமும்' என்ற சிறுகதைத் தொகுப்பின் இருபத்தியிரண்டு சிறுகதைகளிலும் தமிழ்பேசும் வாசகனுக்குத் தேவையான பல செய்திகள் உள்ளன. அத்தோடு, சோஷலிசநாடென ஒரு காலத்தில் உரத்துப் பேசநவசைந்தில் விபசாரம், குப்பைத் தொட்டிக்குள் வீசி எறியப்பட்ட உணவை எடுத்து உண்ணும் சமூக ஏழையை இருப்பதையும் இத்தொகுப்பு அறிய வைக்கின்றது.

ஆக, குழந்தையும் தேசமும் விரிந்தகளத்தையுடைய, பரந்த சிந்தனைகளுக்குரிய சிறுகதைகளையுடைய தொகுப்பாகும். படித்துப் பகிர்வது பயனுள்ள மக்கள் பணி எனலாம். இந்நாலாசிரியர் சி.சிவசேகரம் சிறுகதை படைப்பைத் தொடர வேண்டுமென்பது முற் போக்குக் கிறுக்கதை வாசகரின் வேண்டுகோள்கும். தொடர்புகளுக்கு : தேசிய கலை இலக்கியப் பேரவை, கொழும்பு 6.

மல்லிகை ஏப்ரல் 2012 38

உலக இலக்கியம்

கியூபாவின் நண்பன் எர்னஸ்ட் ஹெமிங்வேயின்

வயது முதிர்ந்த மனிதனும் கடலும்

- இரா.சடகோபன்

ஆங்கில இலக்கியத்திலும் உலக இலக்கியத்திலும் ஆழக்கால் பதித்த ஆரோக்கியமான படைப்பாளிகளில் முன் வரிசையில் வைத்துப் பர்க்கப்படுவர்தான் என்னஸ்ட் ஹெமிங்வே (Ernest Hemingway). இவரது காலம் 1891-1961 வரையிலானது. இவர் எத்தனையோ பல படைப்புகளை சிருஷ்டித்திருந்த போதும் இவர் இறுதியாகப் படைத்த (The Old man and the Sea) 'வயது முதிர்ந்த மனிதனும் கடலும்' என்ற குறுநாவலே இவருக்குப் பெரும் புகழைப் பெற்றுக் கொடுத்தது. இந்த நாவலின் தாக்கத்தையும் இதுவரை இவர் செய்திருந்த இலக்கியப் பணிகளுக்காகவும் சேர்த்து 1954இலும் ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது.

மேற்படி 'வயது முதிர்ந்த மனிதனும் கடலும்' என்ற நாவல் 1951இலும் ஆண்டுகியூபா நாட்டின் கடலோரக் கிராமத்தில் வாழ்ந்த வயது முதிர்ந்த ஒரு ஏழை மீனவனின் வாழ்க்கை அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டதாகும். இவர் 1925இலும் ஆண்டு தனது முதல் படைப்பான The Torrents of Spring என்ற நாவலின் மூலம் எழுத்துலகில் பிரவேசித்தார். இக்கதை ஒரு மிகச் சாதாரணமான குடும்பமொன்றின் பிரச்சினைகளை மையமாக வைத்து எழுதப்பட்டது. இது ஒரு வெற்றிப் படைப்பாக அப்போது கருதப்படவில்லை. எனினும் இதனைத் தொடர்ந்து அதே ஆண்டிலேயே இவரால் எழுதப்பட்ட The Sun also Rises என்ற நாவலே இவர் எத்தகைய படைப்பாளி என்று திரும்பிப் பார்க்க வைத்து எழுத்துலகில் இவருக்கு ஒரு அங்கீராததைப் பெற்றுக் கொடுத்தது. இக்கதை மாட்டுச் சண்டை மற்றும் அதனுடன் தொடர்புட்ட மக்களின் பிரச்சினைகளை மையமாக வைத்து எழுதப்பட்டது.

இலக்கிய விமர்சகர்களின் கூற்றின் படியும் ஹெமிங்வேயின் சுயசரிதையை எழுதிய ஜேப்ரி மேயரின் அபிப்பிராயத்தின்படியும் அவரது எல்லாப் படைப்புக்களையும் விட மேற்படி The Sun also Rises என்ற படைப்பே சிறப்பானது என்பது பலரதும் கருத்தாகும். அதன்பின் அவர் ஜந்து நாவல்களையும் மூன்று சிறுகதைத் தொகுப்புக்களையும் வெளியிட்டுள்ளார். இவர் தனது வாழ்க்கையை ஒரு போர் வீரனாகவே ஆரம்பித்தார்.

மல்லிகை ஏப்ரல் 2012 39

இரண்டாம் உலக மகா யுத்தத்தில் முன்னணிப் படையில் இணைந்து போர் புரிந்தார். அதன் காரணமாக பல உயிரா பத்துக்களைச் சந்தித்து உயிர் தப்ப வேண்டியிருந்தது. அவர் மிகுந்த துணிச் சல் மிக்கவராக இருந்து பலவேறு சிக் கல்களை எதிர்கொண்டு மீண்டவராக இருந்தபோதும் இவர் 1961ஆம் ஆண்டு தற்காலை செய்து கொண்டு தன் வாழ்வை முடித்துக் கொண்டமை இன்ன மும் விளங்கிக்கொள்ள முடியாத ஒரு புதிராகவே உள்ளது.

ஹெமிங்வே தனது அதிகமான காலத்தை கிழுபாவில் கழித்ததுடன் கிழுபப் புரட்சியின் ஆதரவாளராகவும் இருந்தார். அதன் காரணமாக அமெரிக் காவின் எப்பிஐ. (F.B.I) உளவுப் படையினர் இவர் தொடர்பிலான கடிதக் கோவை ஒன்றை பராமரித்து வந்ததுடன் இவரைப் பின் தொடர்ந்து உளவு பார்ப்ப திலும் ஈடுபட்டனர். இது இவருக்கு பெரி தும் மனஉளைச்சலைத் தருவதாக இருந்தது. இவரது மரணத்துக்கும் இந்த விவகாரத்துக்கும் சம்பந்தம் இருக்கலாம் என ஒரு சந்தேகம் காணப்படுகின்றது. 1940ஆம் ஆண்டு தொடக்கம் ஹெமிங்வே கிழுபாவிலேயே வசித்து வந்தார். அவருக்கு அந்நாட்டில் வீடு ஒன்றும் சொந்த மாக இருந்ததுடன் கிழுபாவின் புரட்சித் தலைவர் பிடெல் காஸ்ட்ரோவுடனும் மற்றும் கிழுபப் புரட்சியின் முன்னணித் தலைவர்களுடனும் அவர் நெருங்கிய சம்பந்தம் வைத்திருந்தார். அவரின் மரணத்தின் பின்னர் கொம்புளிஸ்ட் கிழுபா அவருக்கு உயர் கெளரவத்தையும் செலுத்தி வீர

வணக்கத்தைத் தெரிவித்துக் கொண்டது. இன்றுங்கூட கிழுப மக்கள் ஹெமிங்வேயை தமது உற்ற நண்பனாகவே கருதுகின்றனர்.

‘வயது முதிர்ந்த மனிதனும் கடலும்’ என்ற கதையின் பிரதான கதை மாந்தன் சந்தியாகோ என்ற வயது முதிர்ந்த மீனவன் ஆவான். அவன் மீன் பிடிப்பதற்காக கடலில் நீண்ட தூரம் செல்கிறான். ஒருமுறை அவன் கடலுக்குச் சென்று எவ்வளவு முயற்சித்தும் மீன்கள் அகப் படவே இல்லை. இப்படிப் பல நாட்கள் அல்ல 84 நாட்களாக முயற்சித்தும் பலன் கிடைக்கவில்லை. அவனுக்கு மீன் பிடிப் படகில் மீன் பிடிப்பதற்கு உதவியாக ஒரு சிறுவனே கடமையாற்றினான். மீன் ஒன்றும் கிடைக்காமல் 40 நாட்களைக் கடந்த போது சிறுவனின் தந்தை அச் சிறுவனை முதியவரிடம் இருந்து பிரித்து வேறு ஒரு மீன்பிடிப் படகில் வேலைக்குச் சேர்த்து விட்டார்.

ஹூனால் சந்தியாகோ 85ஆவது நாள் மீன் பிடிக்கச் சென்றபோது ஒரு விசித்திர சம்பவம் நிகழ்ந்தது. முதியவரின் வலையில் ஒரு விசாலமான பெரிய மீன் சிக்கிக் கொண்டது. அந்த மீனை கடலில் இருந்து தூக்கி படகுக்குள் போடவோ, அல்லது அதனை இழுத்துக் கொண்டு கரை சேரவோ முதியவரால் முடியாமல் அத்தனை கனமாக அந்தமீன் இருந்தது. மாறாக அந்த கொழுத்த மீன் முதிய வரையும் படகையும் மேலும் மேலும் ஆழ கடல் நோக்கி இழுத்துச் சென்றது. சில தினங்கள் இவ்விதம் போராடிய பின்னர் மீனின் நிறை குறைவது போலும், அதன் சலனங்கள் அற்றுப் போனது போலவும்

உணர்வு மீனவனுக்கு ஏற்பட்டது. அவன் தனது படைகை கரைநோக்கி செலுத்தக் கூடியதாகவும் இருந்தது. ஒருவாறு அவன் படைகை கரை சேர்த்தான். ஆனால் இறுதியிலும் அவனுக்கு சோகம் தான் காத்திருந்தது. அவன் கரை சேர்த் திருந்தது மீனை அல்ல. ஒரு பெரிய மீனின் எலும்புக் கூட்டை மட்டும்தான்.

இந்தக் கதை ஒரு உண்மையான அனுபவக் கதை என்றும் இதனை கிழுபா மீனவனான மனுவல் உலிபாரி மொன் டிஸ்பான் என்றவனிடம் இருந்ததான் கேட்டுத் தெரிந்து கொண்டதாகவும் பின்னர் ஹெமிங்வே தெரிவித்துள்ளார்.

“என்னால் இக்கதையை தற்செயலாகவே கேட்க நேர்ந்தது. ஒருநாள் காலையில் நான் கடலுக்குச் செல்வதற்கு எனது படைகை தயார்படுத்திக் கொண்டிருந்தேன். அப்போதுதான் அந்த வயது முதிர்ந்த மீனவனைச் சந்தித்தேன். என்னுடன் உரையாட விரும்பிய அவன் எனக்கு தான் பெற்ற அனுபவத்தைக் கூறினான். அவன் தன் அனுபவத்தை மிகச் சோகத் துடன் என்னுடன் பகிர்ந்து கொண்டான். அவன் முகம் உணர்ச்சியால் கொப்பளித்துப் பொங்குவதை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். இறுதியில் அவன் கண்களில் இருந்து சில கண்ணீர்த் துளி களும் சிந்தியபோது அவன் கதை என இதயத்தைத் தொட்டது. நான் வீட்டுக்குச் சென்றவுடன் அக்கதையை அந்த மீன் வனின் உணர்வுடனேயே எழுத ஆரம்பித்தேன்.

ஹூனால் நான் எழுதியது அப்படியே அவன் கூறிய கதையை அல்ல. அவனுடைய அனுபவப் பகிரவின் ஊடாக நான்

சிந்தித்த கதையையே எழுதினேன். நல்ல திறமைசாலியான பத்திரிகையாளன் ஒருவன், தான் தெரிந்து கொண்ட செய்தியை அப்படியே உள்ளது உள்ள படி எழுதமாட்டான். வாசகர் களின் மனதை ஊடுருவும் விதத்தில் அந்த செய்தியை தத்தமது அனுபவம் போல உணரும் விதத்தில் தேவையானதை சேர்த்தும், தவிர்க்க வேண்டியதைத் தவிர்த்தும் வாசகன் கண் முன்னே ஒரு நாடகம் நடப்பதைப் போல் கதை சொல்வான். நானும் கூட அத்தகைய ஒரு பத்திரிகை நிருபாகவே என்னைக் கருதுகிறேன். உலகப் புகழ் பெற்ற ஒவியர்களான பிக்காஸோ, கோயா போன்ற வர்கள் கூட பத்திரிகை நிருப்பகள் போன்றவர்கள்தான். அவர்கள் யுத்தத்தைப் பற்றியும் யத்தத்தின் அழிவுகளையும், கொடுரத் தன்மைகளையும் வெளிப்படுத்தும் வகையில் படைத்துள்ள ஓவியங்கள் எத்தகைய உண்மையான செய்திகளைக் கூறுகின்றன? அவர்கள் வண்ண வண்ண மைகளையும் தூரிகைகளையும் அந்தச் செய்திகளைச் சொல்லப் பயன்படுத்தி ஊர்கள். நான் என் பேனாவைப் பயன்படுத்துகிறேன். அவ்வளவுதான் வேறுபாடு.

வயது முதிர்ந்த மீனவன் என்னிடம் சொன்ன விடயம் ஒரு உருக்கமான சம்பவம் மாத்திரமாக அது ஒரு சிறுகதை பாகவோ, நாவலாகவோ வரவேண்டுமானால் அது எழுத்தாளன் கையிலேயே தங்கியுள்ளது. அவனது சிந்தனை, கற்பனைத் திறன், சிருஷ்டி ஆற்றல், அனுபவ முதிர்ச்சி, ஆழந்த அறிவு என்பன படைப்பாற்றுவக்குள் புகுந்து ஒரு படைப்புக்கு உயிர்மையை வழங்குகின்றன. ஒரு



துறைவி வீருது - 2012

2012 ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கையில் வெள்வரும் பின்வரும் துறை சார்ந்த சீர்மாநத் துறை ஒன்றுக்கு வருடநோறும் துறைவி வீருது வழங்க துறைவி நிறுவனம் தீவிரமீத்துவம்.

அதன் பிரகாரம் 2012 ஆம் ஆண்டு இலங்கையில் வெள்வருத் துறைவி வீருது வழங்கும் துறைக் கலை இந்தக் கதையை நான் எழுதும்போது அவற்றையெல்லாம் ஒருபுறம் ஒதுக்கி வைத்து விட்டு இந்தக் கதைக்கு எவை அவசியமோ அவற்றை மட்டுமே நான் எடுத்துக் கொண்டேன். அத்தகைய அவசியமானவைகளுடன் எனது அனுபவம் பெற்ற அறிவு என்பனவும் இணைந்ததே இக்கதை கடவில் மிதக்கும் பனிப்பாறையின் கண்ணுக்குப் புலப்படாமல் இருக்கும் எட்டில் ஏழு மடங்கு நேரடியாக உங்கள் கண்களுக்குப் புலப்படாமல் இக்கதையில் மறைந்திருக்கும் எனது அனுபவமும் பட்டறிவுமாகும்.

கதை நேர்த்தியாக அமைய வேண்டுமாயின் அதனை மிகத் தெளிவாக குறிப்பு குறைகள் நீக்கப்பட்டு குறித்த எல்லைக்கப்பால் நீட்டப்படாமல் கூறப்பட வேண்டுமென்பது மிக அவசியமான அங்கமாகும்.

அந்த வயது முதிர்ந்த மீணவன் முன்னெப்போதும் கண்டிராத பெரிய மீன் ஒன்றைப் பிடித்தான். அந்த மீனுக்கும் அவனுக்கும் இடையில் ஏற்பட்ட போராட்டத்தின் பின் ஒருவாறு வலையுடன் சேர்த்து மீண படகில் பிணைத்து விட்டான். இந்தக் கதையில் வில்லன்களாகக் காட்டப்படுவர்கள் சுறு மீன்கள். அவன் பிடித்த மீனுடன் ஏற்பட்ட போராட்டத்தில் அவன் வெற்றி பெற்றாலும் சுறாக்களிடம் தோற்றுப் போகிறான். சுறாக்கள் பிடிப்பட்ட மீணப் பின் தொடர்ந்து வந்து அதனைக் கடித்துச் சாப்பிட்டு விடுகிறான். இங்கு வில்லன்களாக சித்தரிக்கப்படுவர்கள் வேறு யாருமல்ல. வருமான வரி அறவீட்டுத் தினைக்களத்தின் அதிகாரிகள்தான். மனிதர்கள் மிகச் சிரம்பட்டு உழைத்துச் சேர்க்கும் பணத்தை அந்த உழைப்பில் கொஞ்சமும் பங்கு கொள்ளாத இந்த வருமான வரி அறவிடும் அதிகாரிகள் பறித்துக் கொள்கிறார்கள். இத்தகைய விடயங்களை அந்த வயது முதிர்ந்த மீணவன் சொல்ல வில்லை. அவை கதாசரியனாகிய என்னுடைய கருத்துக்களே.

நான் இந்தக் கதையை எழுதுவதற்கு ஒரு உத்தியைக் கையாண்டுள்ளேன். அந்த உத்தியானது கடவில் மிதக்கும் பனிப்பாறையின் தாற்பரியம் போன்று ஆரும். அந்த தாற்பரியத்தை பவர்களாகவே இருந்து கொண்டிருப்போம்.

பின்வருமாறு விளக்கலாம். மிதக்கும் பனிப்பாறையின் எட்டில் ஒரு பங்கு மட்டுமே நீருக்கு வெளியில் தெரியும். மிசம் ஏழு பங்கு நீருக்கடியில் மூழ்கி இருக்கும். கிழுபாவின் மீனவ சமூகத்தின் பிரச்சினைகள், கடல் வாழ்க்கை, மீன்பிடித்தல் ஆகிய அங்கங்களுடன் அவர்களுடனான எனது வாழ்க்கை அனுபவத்தையும் சேர்த்து ஒரு பெரிய நீண்ட கதையை என்னால் எழுதியிருக்க முடியும். ஆனால் இந்தக் கதையை நான் எழுதும்போது அவற்றையெல்லாம் ஒருபுறம் ஒதுக்கி வைத்து விட்டு இந்தக் கதைக்கு எவை அவசியமோ அவற்றை மட்டுமே நான் எடுத்துக் கொண்டேன். அத்தகைய அவசியமானவைகளுடன் எனது அனுபவம் பெற்ற அறிவு என்பனவும் இணைந்ததே இக்கதை கடவில் மிதக்கும் பனிப்பாறையின் கண்ணுக்குப் புலப்படாமல் இருக்கும் எட்டில் ஏழு மடங்கு நேரடியாக உங்கள் கண்களுக்குப் புலப்படாமல் இக்கதையில் மறைந்திருக்கும் எனது அனுபவமும் பட்டறிவுமாகும்.

பல்வேறு மொழிகளிலும் எலக்கி யங்களில் சில மட்டுமே மீண்டும் மீண்டும் வாசிக்கப்படுவையாகவும் பேசப்படுவன வாகவும் உள்ளன. அவ்விதம் சிலாக்கத்துப் பேசப்படுவர்களில் எர்னஸ்ட் ஹெர்மின்வேயும் ஒருவர். இத்தகைய இலக்கியங்கள் தமிழ் மொழியில் மொழி பெயர்க்கப்பட்டல் வேண்டும். நாம் வாய்விட்டு இவை பற்றி பேசுவதன் மூலம் தான் நமது இலக்கியத்தையும் செழுமைப்படுத்திக் கொள்ள முடியும். அல்லது நாம் எழுதியவற்றை நாமே படித்து பெருமைப்பட்டுக் கொண்டு தொடர்ந்தும் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஒட்டு பவர்களாகவே இருந்து கொண்டிருப்போம்.

துறைவி,
வஜ்யா ஸ்டோர்,
ச. ஸ்ரீ இட்டனஜூதி சாவனமுத்து மாவத்தை,
கொழும்பு - 13.

அதிகாலை அனுங்கிக் கொண்டு எழும்புகின்றேன். “ஊருக்கு வந்தால் அதுவும் சனிக்கிமையில் கூட ஏழ எட்டு மணி வரைக்குமாவது தூங்க விடுகிறார்கள் இல்லை” என்றபடி, தூக்கக் கலக்கத்துடன் கண் முழித்து எட்டிப் பார்க்கிறேன். வாசலில் கண்கள் கலங்கியபடி மயில்வாகனத்தார். அவர் எங்கள் அப்பாவின் அக்காவை மணந்தவர். என்னுடைய ஊகப்படி அது முதலைக் கண்ணர். கண்களில் வெளிச்சக் கீற்று ‘டாஷ்’ அடிக்கிறது. அதற்கு வேண்டிய ஒளி அவருடைய மொட்டையில் இருந்ததான் தெறித்திருக்க வேண்டும். இன்னும் சூரிய ஒளி நன்றாகப் பரவாத போதும் அவர் தலை பள்ளத்துக் கொண்டிருந்தது. என்னைப் பொறுத்த வரையில் கடபடி, போவி, பொறாமை இவற்றின் மொத்த உருவம்தான் மயில் வாகனத்தார். அவருடைய குரல் அறை குறையாகக் காதில் விழுகிறது, “என்னுடைய மகனுக்கு முப்பத்திநாலு வயதாகுது, ஒரு இடமும் சரி வருகுதில்லை. கலியாணம் நடக்காது போலை!”

எனக்கு அவருடைய தோற்றம், நடத்தை எதுவும் பிடிப்பதில்லை, முன்பு எமக்கும் அம்மாவுக்கும் செய்த புறக்கணிப்புக்களும் கூட அதுக்கு காரணமாக அமையலாம். மீண்டும் போர்வையை இழுத்து விட்டுக் கொண்டு தூங்கி விடுகிறேன்.

முழுமையான தூக்கம் கலைந்தவுடன் அம்மாவைக் கேட்கிறேன், “முதலைக் கண்ணன் என்னவாமனை, ஏதோ மோனுக்கு கலியாணம் நடக்கேலை என்று அழுத மாதிரிக் கிடக்கு!”

அம்மா சொல்கின்றா, “அப்பிடிக் கதைக்காத தம்பி, அதுகளும் நான் வளர்த்த பிள்ளையன்தானே, எல்லாரும் பிள்ளையை நக்கல் அடிக்கின்மாம், முத்தின் பலாக் காய் எண்டு. எனக்குத் தெரிஞ்ச நல்ல இடமொன்று இருக்கு. நான்தான் பேசிச் செய்து வைக்கப் போறன்”

“நீ பட்டும் தெளிய மாட்டாய்”

அம்மாவுக்குச் சொல்லி விட்டு நான் ஊர் சுற்றப் புறப்படுகிறேன்.

அம்மா ஒருவரின் தனி முயற்சியில் கலியாண வேலைகள் அரங்கேறிக் கொண்டிருந்த சமயம் சீதனைப் பிரச்சினை ஒன்று வெடிக்கிறது, கலியாண மாப்பிளை கோவிந்தன் விம்மியபடி சொன்னார் : “அத்தை எனக்கு இப்பிடி ஒரு கலியாணம் வேண்டாம் அத்தை.”

தன்னை அனுபவ இலக்கியவாதி யாகக் காட்டிக் கொள்ளும் எதிர் விட்டு சவாஸ்திகன் அன்றைய மாலை மைதா நைத்தில் தனது இலக்கியப் பாணியி

லேயே சொல்கிறார். “பேடுக்கு கலியாணமாம், கோடி சீதனமாம்.”

அது அவ்வாறிருக்க, இங்கே அம்மா, கோவிந்தனை சமாதானப்படுத்தி வெற்றி கரமாக தனது தலைமையில் திருமணத்தை முழித்து வைக்கின்றா. அப்பா வுக்கும் பெரு மகிழ்ச்சி. தனது அக்காவின் பிள்ளைகள், தனது பிள்ளைகள் என அவர் ஒருபோதும் பிரித்துப் பார்த்த தில்லை. ஊரவர்களுக்கும் இது தெரியும். “இந்த மனுஷன் மிதிச்சா புல்லு கூட சாகாது” என்று அவர்கள் தமக்குள் சொல்லிக் கொள்ளவர்.

ஆணாலும் அன்று இடம்பெற்ற புறக்கணிப்புகளை அம்மா எதிர்பார்த்திருக்க வில்லை. அப்பா முன்னிறுத்தப்பட்டாலும் அம்மா மாற்றாள் தானே, கலியாண உபசாரத்தில் அம்மாவும் நாங்களும் புறக்கணிக்கப்படுகிறோம்.

அம்மா வீட்டில் வந்து சொல்கின்றா. “அப்பான் சந்தோஷத்தைப் பார்த்தியீன் தானே, அந்த மனுஷனுக்காக எல்லாத்தையும் பொறுத்துக் கொள்ளுவதும்.”

எனக்கும் அண்ணாவுக்கும் என்றால் சரியான ஆத்திரம், சரி ஏதோ நடக்கட்டும் என்று பேசாமல் இருந்து விடுகின்றோம்.

ஆண்டுகள் இரண்டு வெகு வேகமாகச் சுழன்று விட மனிதர்களின் தோற்றுங்களுடன் மனங்களும் மாறுகின்றன. செய்து உதவிகளும் மறக்கப்படுகின்றன.

இப்போதெல்லாம் மயில்வாகனத்தார் விட்டுப் பக்கம் வருவதில்லை, கதைப்பது வில்லை.

என்ன தவறிமழுத்தோம் என்று ஆராய்ந்த வேளையில் ஒன்று விளங்கியது.

“மொக்கன் கிரிக்கெட்தான் கதி என்று திரியிறான், எங்க நல்லா வரப் போறான்” என்று மயில்வாகனத்தார் கருதிய எனது அண்ணா இன்று பத்திரிகைத் துறையில் உயர்ந்து விருட்சமாகி நின்றான்.

அது பொறுக்காத மயில்வாகனத்தார் பொறாமைத் தீயில் வெந்தார். குந்தகங்கள் விளைவித்தார். “உந்தச் சின்னப் பயவுகளின்ற இலக்கிய விழாக்களுக்கு நான் போய் கையைக் கட்டிக் கொண்டு நிற்கவோ” என்றார்.

எதிரிக்கு எதிரி நண்பன் என்பது போல அண்ணாவின் பத்திரிகை, அப்பாவுக்கு பின்நின்று கல் அடிக்கும் அனைவரும் குருவிச்சையாக மயில்வாகனத்துடன் ஓட்டிக் கொள்ள, மயில்வாகனத்தாரே தலைமை தாங்கி நின்று அண்ணாவின் பத்திரிகையின் வளர்ச்சியை முறியடிக்கும் கூட்டணியில் முழுமராமாக நிற்கின்றார். பல்வேறு சதிகள் புரிகின்றார். முன்பு சொந்த மகனைப் பேரி எனக்கூறிய சவாஸ்திகனுடன் நல்லுறவு பேணுகின்றார். சகுனிகளின் பகடைக் காய்கள் உருட்டப்படுகின்றன. பொய்யான சாட்சி களை உருவாக்கி தமக்கு தீங்கு விளை விப்பதாக காவல் நிலைய முறைப்பாடு வரைக்கும் செல்கின்றார் மயில்வாகனத்தார். வேறு பத்திரிகைகளில் அப்பாவைப் பற்றிய அவதாரான செய்திகள், ஆநாவசியமற்ற விமர்சனங்கள் யாவும் சவாஸ்

ஸாவு மன்னீப்பு

- க.முரளிதாரன்

திருவும் மாண்பும் முனையிடப்படுகின்ற ஆலோசனையைப் பற்றி விவரம் கொடுக்கின்ற பார்லிமெண்டரிகளுக்குத் தீவிரமாக பொருள் போடப்பட்டு வருகின்றது. இதனால் கால்சூலஸ் போடப்பட்டு வருகின்றது. அதை நோக்கிய ஒரு பார்லிமெண்டரி துணை, என்ன சொல்லப்படுகிறது அத்துறையும்கொக் கல்லூரியிலும் புது மேற்கூர்த்துக் கொல்கிறார்ட்டிலும்? என்று ஏது தீர்மானம் செய்து உடனடியாக கொடுக்கப்படுகிற விதிக்கு விரிவாக பார்லிமெண்டரி அன்றை பிரதிக்கப்பட முடிந்துவரும் தில்லையிடப்படுகின்ற பார்லிமெண்டரி துணையின் வரிக்காலம் என்று விடும் பார்லிமெண்டரி துணை.

காலை காக்கும் வழிரதை வழங்கு
கொன்றுள்ள திதுக்கும், உழுவிடதை
விழுப் படிவதையும், மூச்சு, தீர்மானம்
நிலை வாய்ம், இனால் தீர்மானம்
தோற்றுப் படிரதை விழுப்பத் திதுக்கும்
யமிசுவதைக்கூர் இல்லை மாநிலமைப்
நெர்க்கி ஏ வயன்திக்குற்ற தனது
தினமைப் பக்கா நியுணம் சொல்ல
யைக் காத்துப் போய்விடு. கயங்ஸ்
நின் காந்தி உன கவம் ஸந்தோபம்²
தனியையும் பானா, ஏற்றோவாதி. கவம்
யைப் போன்றுப்பை உன பானி. மூ
நன்குப் பழுதரக மாலியைக்கூர்க்காரன்
யைன் பானி பொய்க்கூர்காரன். “பயில்
நாக்குப்பின் பாதக வீட்டை காக்கும்
நூழன் ஒத்துவைத் தாற்று உறவு
போன்ற பின்னை ஒருவைக் காக்கும் பது
பட்டு கல்வியைப் போய்க்கூரி அதே
பின்னை கூவ பம் போன வை பு: கண்ணிலை
பந்துக்கு பாக்கியும்கூ கூ பி பட்டு
பயாழுவின்கையை நிதிக்கலங்குத் தீவினா
கால செப்பிலைக் கூவிய வை, தாக்கு
நூழன் காரது வைப்பு திதுவை யூன்
பட்டுப் பாக்கும் பயில்காரன்கையும்கூ

మహాబలిగ్గి ప్రస్తుతి, రంగాల్కుమార బ్రాహ్మణమిశ్రమ

卷之三

இங்கும் சில வடிவங்களுக்கு முன், முத்து அலை விழுப்பு நாள் கண் விழுப்பு வகையை (யார்வை) வெட்டின்றிருந்து, வழிகலைகளுக்குரிய வகையைப் பற்றி விடுவது என்று நம்

“ஏன்ற மகநூல்க்குத் தயவுப்படவையில் முன்வரி செய்தினால்தான், இக்கள்விடம் அடிக்கடி விவரித்து விவரியிடும் திடுவதை என்று கொண்டிருப்பது தெரியும். உத்திரவுக்குத் தான் தூண்டித் துக்க விவரம் விடுவதை என்று மனதிலை விவரித்திருக்காதின்திரும், நீங்கள் உணர்திடுவது என்றுதான் அறியும்போது அழுகல்” என்றிருப்பது.

ஆம்மர கவுனிய கவுனிக்கப்பட்ட
ஏனோ வகுவின்று, "ஒன்றை சொல்லியது
ஏன் என்றால்" என்ற ஆயுமிக்கிளார்
ஆயுமிக்கிளார் தூங் "உடை" என்ற கால்யில்
கீட்கின்றது. சூல்வா. கால்யில்திருந்த
நிப்பன் இவ்வோ. அங்க்கால ஒன்றும்
இயல்வேண்டும், என்ற பின்னாலும்,
நின்கிறதுவிட முன்கு முக்கியம். என்
ஆயுமிக்கி என்ற பின்னாலுமினா கூறு
முன்கு ஏது இயல்வது என்னிலை படிடின
முறை ஒன்றை கிடை வர்க்க அதுவும் ஆயுமிக்கிளார் என்று இருந்து
நின்கிறதோ"

நான் தூங்காமலிரு முதல்வர்களிடமிருந்து

அதனால் மண்ணரை தில்லவை முகம்
இல்லை என்றன போன்றும் தது. அது
யொழுந்தின.

இரு பத்தகங்களின் பார்லெப்



കുട്ടികൾ

ப. குண்ணானத்தின்
 ‘கீழ்நுமோர் உலகு’
 ஒது சமூகத்தின்
 மாற்றங்களுக்கான
 சுர்க்கமுடி ஆண்டு

- മുഹമ്മദ്

ବିଜ୍ଞାନ ଓ ପରିବାର ପରିଷଦ

சமீப கால சாத்துக் கல்பி மன்ற வினாவில் பத்ரங்கலையில் தேவீராமாக உறுப்பாக வரு கர்க்களில் பூநாய்க்கு, மூலிகையா, அவ்வாறு பூநாய்க்கு நானாக ஆக்கிரமிகளை ஏதெங்கு என்று சிறுவர்கள் ஒத்துப்பட்ட கலைஞர்களைக் கொண்டு இக்கோவை நகரத்து முனியர்களுடைய முறையைக் கொண்டு வருகிறோம்.

பூஷனில், இக்கோட்டையில் ஓர் வீரன் தலையில் பற்றிரு தெவிகு கால வேண்டும்.

பொதுவாக ஒரு பிள்ளை அடிக்கப்படம், மற்றும் தளைக்கோலம் (Layout) என்ற அழிய பிரக்கதூ விட்டும் நிலை நில் பிள்ளைக்கோலம் என்பது நம்து தூவிலை சரி மை உடனடிப்படவில்லை என்பது தலைப்பாக நிலைமீல் கொண்டு; ஒரு வகுக்கும் திடுக்கின்றது என்ற பிள்ளை அடிக்கப்படம் நீண்டும் சரி, கோல்கோலம் (Layout) ஆடினால் சரி, கோல்கோல அல்லது பிள்ளைக்கோலம் இருக்கக் கூடாது என்றுகொல என்று அம்பியும் அதைவிட ஒரு நூல்கள் ஏற்கனவே வகுக்கப்பட, வெள்ளியோல் என்ன பிள்ளையாற் நிலை நிலைப்படியில் இருக்கும்துக் கோல்கோலம்; அதை நூல்கள் படித்து உண்ணிடுவதற் கொதுமையினால் ஒரு நூலைப் படியுவதுவதும் படித்து வகுக்க வேண்டும் ஆகவோயிப் Reading Environment என்றால் Reading Environment என்பது கோறும்போல் ஒரு நூல் படித்துவிடும் புதுக்குமோல் மற்றும்

மனங்கொண்டு சொல்லப்படுவது அல்ல. அந்த நூலை படிக்கத் துண்டுகின்ற, உட்செல்ல, வெளியிலிருந்து பார்க்கின்ற பொழுது தெரிகின்ற அந்த நூலின் அகச்குழலையும் குறிக்கும்.

கிருஷ்ணானந்தனின் நூலின் தளக்கோலம் சிறப்பாக இருக்கின்றது. ஆனால் அந்நாலின் அட்டைப்படத்தில் இடம்பிடித் துள்ள உலகப் பிரபல நவீன ஒவியர் பயிலோ பிக்காஸோ (Pablo Picasso)வின் Girl with a Mandolin (1910) என்ற ஒவியத்திற்கும் இந்த நூலின் உள்ளடக்கத்திற்குமிடையிலான பொருத்தப்பாடு நமது கேள்விக்கு உட்படுகிறது. கிருஷ்ணானந்தனின் இந்த நூல், ஒவியம் சம்பந்தமான நூலாக இருந்திருந்தால் அந்த ஒவியம் பொருத்தமாக இருந்திருக்கும். அதைத் தவிர்த்து அந்த நூலில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான கதைகளுக்கு உள் ஒவியங்களை வரைந்துள்ள கொடுமை பொருத்தமான அட்டைப்படத்தினை உருவாக்குபவர்கள் எவ்வளவுதான் கவனமாக இருப்பினும் (இது தனிப்பட்ட நிலையில் நின்று புரிந்துகொள்ளப்பட்ட ஓர் அனுபவம்) அச்சுப் பிசாசுதனது கைவரிசையைக் காட்டி விடுகிறது. ஆனால், ஒரு படைப்பாளி தனது படைப்பின் கட்டமைப்பைச் சிதைத்து விடுகின்ற, குழப்பி விடுகின்ற, மயக்கத்தை ஏற்படுத்தி விடுகின்ற, அப்படைப்பாளி கொண்டிருக்கும் மாறான ஒரு கருத்தை ஏற்படுத்துகின்ற வகையிலான பிழைகள் வாராமல் பார்த்துக் கொள்வது நல்லது. உதாரணத்திற்கு இத்தொகுப்பில் அமைந்துள்ள ‘நெஞ்சு பொறுக்குதில்லையே’ என்ற கதையில் மாதவன் என்ற பாத்திரத்தை விளிக்கும் பொழுது கதை சொல்லி அவர் எனவிளிக்க, திடீரென்று “அந்தப் பிள்ளைக்கே அவளைக் கட்டிக் கொடுக்கக்கூடிய பிடி வாதக்காரன்தான் மாதவன்” (பக. 10)

உள் ஒவியங்கள் மற்றும் அட்டைப்பட நிறத் தெரிவு சிறப்பாக இருக்கின்றன.

இனி, இந்த நூலில் அமையப் பெற்றுள்ள சிறுகதைகளின் கட்டமைப்பைப் பற்றிச் சிறிது சொல்ல வேண்டும். பெரும்பாலான இவரது கதைகள் சிறுகதைக்குரிய கட்டமைப்படன் வெளிப்பட்டிருப்பது திருப்தி அளிக்கின்றது. ஆனால் ஒரு சில கதைகள் நாவலாக எழுதப்பட வேண்டிய கதைகளாவும், அவசர அவசரமாக முடிகின்ற கதைகளாகவும் வெளிப்பட்டிருக்கின்றன. அக்கதைகளை அவர் சீர்மைப்படுத்தி இருக்கலாம்.

அடுத்து படித்திருத்தல் (Proof Reading) தொடர்படையது. அச்சுத்துறையில் (பல்வேறான அச்சு முறைகளில் ஒன்றான இணைத்தளம் உட்ப) அச்சுப்பிழை என்பது பெரும் பிரச்சினையாகவே இருக்கின்றது. நூலை உருவாக்குபவர்கள் எவ்வளவுதான் கவனமாக இருப்பினும் (இது தனிப்பட்ட நிலையில் நின்று புரிந்துகொள்ளப்பட்ட ஓர் அனுபவம்) அச்சுப் பிசாசுதனது கைவரிசையைக் காட்டி விடுகிறது.

ஆனால், ஒரு படைப்பாளி தனது படைப்பின் கட்டமைப்பைச் சிதைத்து விடுகின்ற, குழப்பி விடுகின்ற, மயக்கத்தை ஏற்படுத்தி விடுகின்ற, அப்படைப்பாளி கொண்டிருக்கும் மாறான ஒரு கருத்தை ஏற்படுத்துகின்ற வகையிலான பிழைகள் வாராமல் பார்த்துக் கொள்வது நல்லது. உதாரணத்திற்கு இத்தொகுப்பில் அமைந்துள்ள ‘நெஞ்சு பொறுக்குதில்லையே’ என்ற கதையில் மாதவன் என்ற பாத்திரத்தை விளிக்கும் பொழுது கதை சொல்லி அவர் எனவிளிக்க, திடீரென்று “அந்தப் பிள்ளைக்கே அவளைக் கட்டிக் கொடுக்கக்கூடிய பிடி வாதக்காரன்தான் மாதவன்” (பக. 10)

என ஒருமையில் விளிப்பதும், ‘விதிகளே விதியாக’ எனும் கதையில் தங்கராசா சைக்கிளில் சிவராசாவைத் தேடிப் போகிறார். ஆனால் கதையின் அந்த இடத்தில் ‘சிவராசாவின் கால்கள் சைக்கிள் பெடலை மிதித்தாலும் சிந்தனை எங்கோ போய்க்கொண்டிருக்கிறது’ (பக. 30) என்ற வரிகள் வாசகனை தடுமாற வைத்து விடுகின்றன.

இவ்வாறான நூண்ணிய முறையிலான இடறல்களைக் கண்டுபிடித்து விடுகின்ற அளவான அவதானம் இன்றைய வாசக நிலைக்கு அதிக அளவில் இருக்கிறது என்பதை நாம் மறந்து விடக்கூடாது. அதேசமயம் அத்தகைய பிழைகளை சரி செய்து அல்லது அப்பிழையை அப்படியே வைத்துக்கொண்டு அப்பிரதிக்குப் படைப்பாளி கொண்டிராத ஒரு புதிய அர்த்தத்தை அல்லது ஒரு புதிய பிரதியை அப்பிரதிக்குப்பள்ள கட்டமைக்கும் பார்வையும் இன்றைய அந்த வாசக நிலைக்கு உண்டு என்பதும் இங்கு உபரியாக சொல்ல வேண்டிய செய்தி.

இனி இவரது பிரதிகளின் உள்ளடக்கங்களைப் பற்றி பேசுவதற்கு முன்னதாக, ஒரு சிறு குறிப்பு சொல்ல வேண்டும். அதாவது கிருஷ்ணானந்தனின் இத்தொகுப்புக்கு வழங்கப்பட்ட பதிப்புரை, அணிந்துரை பின் அட்டைக் குறிப்பு எதையுமே வாசிக்காது, இவரது கதைகளின் உள்ளடக்கத்தைப் பற்றி பேச விழைக்கிறேன். இதற்குக் காரணம் இவரது கதைகளைப் பற்றிய எனது புரிதவின் பலங்கள் மற்றும் பலவறண்களை நானே கண்டுகொள்ளத்தான்.

அவ்வாறான நிலையில் நின்று அவரது 15 கதைகளையும் நோக்குமிடத்து,

பின்வரும் சாரம்சத்தில் அவரது பெரும்பாலான கதைகளின் உள்ளடக்கங்களை அடக்கி விடலாம்.

வெளிநாட்டு வேலை வாய்ப்பு, புலம் பெயர்வு என்பன யாழ்ப்பாணச் சமூக கட்டமைப்பில், செய்யும் தொழிலால் ஒதுக்கப்பட்ட சமூக மக்களின் வாழ்வியலில், அவர்தம் சமூக நடத்தையில் ஏற்படுத்திய மாற்றங்களைப் பற்றி பேசுகின்றன என்னாம். ஈழத்து தமிழ்ச் சிறுகதைப் போக்கில் இதுவரை காலம் ஒடுக்கப்பட்ட சமூக மக்களின் வாழ்வியல் என்பது ஒடுக்கியவர்களுக்கு எதிரான போராட்டத்தைப் பதிவு செய்து வந்துள்ளன. அத்தோடு ஒதுக்கப்பட்டவர்களின் மீதான வன்முறை என்பது பகிரங்கமாகவும், மிக நூண்ணிய முறையிலும் பதிவு செய்யப்பட்டு வந்துள்ளது. ஆனால் கிருஷ்ணானந்தனின் இக்கதைகளில் அந்தப் போராட்டத்தைப் பற்றிய பிரஸ்தாபிப்பு என்பது உரத்த குரலில் ஒலிக்காது, ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்வியலில் கடந்த காலத்தில் ஏற்பட்ட சமூக அரசியல், பொருளாதார மாற்றங்களின் காரணமாக, அச்சமூகத்தின் உள்ளிலையில் எதிர்கொள்ளப்பட்ட விளைவுகளைப் பற்றியும், அவ்விளைவுகள் அவர்தம் சமூக நடத்தையில் ஏற்படுத்திய பாரிய, நூண்ணிய மாற்றங்களை விலாவாரியாகச் சொல்வது என்பதோடு, இதுவரை காலம் அந்த மாற்றங்களின் விளைவுகளை ஏலவே சொன்ன தளத்திலிருந்து சந்று மாற்றப்பட்ட தளத்தில் சொல்லி இருப்பது என்பதே கிருஷ்ணானந்தனின் தனித்துவமாக எனக்குப் பட்டது.

அதேவேளை ‘உறவு’ என்ற கதையில் உயர்சாதி எனச் சொல்லப்படும் சமூகக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்,

தான் குறைம் குத்தியிட விரும்பும் மலர் நால்கள் மூலம் குறைக்கப்படும். அதைவிடை சேர்க்க வேற்றுப் பார் ஒருவகை குழுதை உறுதியை ஏற்றுக் கொண்டிருப்பதை என்றாலும் அதைக் கொண்டிருப்பு குறை இன்னும் இன்னும் குறைப்போன்ற மதுரைக்குத்தியிட விரும்புகிறது. இதைக் குறைக்க வேற்றுக்காமல், சுதங்களைப் பற்றி விரும்பும் குறையை ஏற்றுக்கொண்டிருப்பதை என்றாலும் அதைக் கொண்டிருப்பு குறை இன்னும் இன்னும் குறைப்போன்ற மதுரைக்குத்தியிட விரும்புகிறது.

ஒன்றும் செய்து வரவே, குறிப்பிடுவது
நல்லபடி அடிக்காலம் தான் எனக்கு போன்றும் ஏன் சூரிய கூடு வைப்பில்
நிறுவத் துவியபாகக் குறித்து உருவா-
த்துவமாகச் சொல்ல வேண்டும். மீண்டும் குறிப்பில்
உருவாக்கப்படுவது விரைவாக வருமானம் கூடும். செய்து வரவது
நல்லபடி அடிக்காலம் தான் எனக்கு போன்றும் செய்து வரவது
நல்லபடி அடிக்காலம் தான் எனக்கு போன்றும் செய்து வரவது.

நிதி குடுக்களை உதவுமென
வேணும்கூடும். இந்த ஒரு விஷயத்தை
படித்து, விஷயத் தொகை கீழாக
அறிமுகம் சொல்லுமாற் குக்கணப்
நிதிகள் எடுப்ப பாதிப்பாக வரும்
போன்றால் பூர்வீகம் விஷயத்தை
பொறுத்துவிடுவதை எதுக்கூட கூட அனுமதி
ஏனாக்காது பிரச்சனைகளைப் பற்றி போ-
ன்று அப்பிரிஜனல் விஷயத்தை கொண்ட
ஒன்ற நிதி வழங்கி கொண்ட விஷயத்தை
பாதிப்பதைப் பற்றி அப்பிரிஜனல்
ஏனின்படி கூட விஷயத்தையே கொண்டுள்ளதை
நிதி கீழ்ப்பட்டறு பக்கமாக
நிதியைக் கொடு போகவேண் அனுமதி
ஏன் கீட்டிர்களுடும் ஒரு விஷயத்தை
ஏது பிரச்சனைகளைப் பாதிப்பாக
கொண்டுள்ள முப்பு விஷயங்கள் இல்லை
நிதியைப் பற்றி கொண்டு இல்லை
நிதியைப் பற்றி கொண்டு இல்லை

கீழ்க்கண்ட திட்டங்கள் நிறைவே,
முன்னால் ஏதாக அதைக்கும் பிரபான்னி
தூயானால் சூப்பிரபாவத்தைப் போன்று என்று என்று
நிறைவேப்பதன் முன்னால் விட்டிருப்பதை
யான்திருப்பதை கேட்கவேண்டும் நிருக்கவிற்கான
இது ஒருவகையான கொள்கையான அதை
நோக்கவே : என்றால் டட்டிருப்பதை கொள்கை
ஏன் அதைக்கூறுப் போது சென்றிப்பதைத்
ஏதாக கொள்கையான

கோவை தெற்கு இராஜப் பிளத்ரை
விரைவாக வாழ விரைவாக வாழ விரைவாக
நூல்கள் வாழ விரைவாக வாழ விரைவாக வாழ விரைவாக
நூல்கள் வாழ விரைவாக வாழ விரைவாக வாழ விரைவாக

سیویکل

வெள்ளத்தில் வெள்ளம் பெறுவதை
ஏதென்ன இல்லமின் உடல் என்றும்
கீழ்வொதுப்பில் சீல விடுதலையின் கீ
கலையை என்றால் ஒரு விப்பிளி மற்று
ஏதும் கூட்டுப்பில் சிலவும் ஏதும்
நினைவாலின் என்னசூட்டுப் பெறுத்த
ஏதுப்புறி பெற்று பெற்று நூத்துக்கப்பட்ட
ஏதுப்புறி நூத்துக்கப்பட்ட ஏதுக்களின் என்ன
நினைவில் ஏதுப்புறி என்று என்ன. அதன்
பெற்றும் ஏது ஏதுக்கிழா வினாவையோ, வளர்விது
ஏது என்றும், அந்தச் சம்பந்தம்
எனக்கு இனங்களைச் சிருத்திலிரு
நினைவுப்பொல வேண்டியட்டு என்ன. அதுபோல் அந்தச் சீல பெற்றுவான் இனைப்பு
ஏதுக்களின் உடல்கள் உடல்கள் சிருத்திரு
நினைவுப்பொல வேண்டியட்டு என்ன. அதுவிடு
ஏதுப்புறி என்றும் ஏதுப்புறி என்றும்

நவீன் மணோகரனின்
‘சர்வம் ப்ரம்மாஸ்மி’

கவினாத்கன் இன்ஸறை
உலகபவினர் அக-புத்

தூக்குத்துள்ள ஆதாரங்கள்



மலேசியா - சிங்கப்பூர் மண்ணிலிருந்து நவீன் தமிழ் கலை இலக்கியத் துறைக்கு காத்திரமானதும், கணிசமானது மான பங்களிப்பு வந்து கொண்டிருக்கும் காலகட்டம் இது. கடந்த காலங்களில் நவீன் தமிழ் கலை இலக்கியத் துறை சார்ந்த ஆய்வுகளில் இந்த நாடுகளின் இலங்கை உட்பட கலை இலக்கிய பங்களிப்பை பற்றி அவ்வாய்வுகளில் கடைசியாக சிறு பகுதியாக இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் முயற்சிகள் என மிகச் சுருக்கமாகப் பார்க்கப் பட்டது. ஆனால், அதற்கு பிற்கால காட்டத்தில் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் ஏற்பட்ட சமூக, அரசியல் பொருளாதார மற்றங்களின் காரணமாக நவீன் தமிழ் கலை இலக்கிய வளர்ச்சிக்கு காத்திரமானதும், கணிசமான அளவுக்கு அந்த நாடுகளிலிருந்து நவீன் கலை இலக்கியப் பங்களிப்பு வழங்கப்பட்டிருக்கிறது என்பது அன்று சுருக்கமாக அம்முன்று நாடுகளின் நவீன் தமிழ் கலை இலக்கிய முயற்சி களை பற்றி பேசிக் கொண்டிருந்த நிலையை மாற்றி விட்டது என்னாம்.

அந்த வகையில் இலங்கையில் நவீன் தமிழ் கலை இலக்கிய வளர்ச்சி யைப் பற்றி நாம் அறிந்த ஒன்று. ஆனால், இன்னும் நம்மிடையே மலேசியா - சிங்கப்பூர் மண்ணில் நடந்தேறும் நவீன் கலை இலக்கிய முயற்சிகள் பற்றி பரவலான அறிதல் இல்லை என்றே சொல்ல வேண்டும். பிரமுஹம்து, ஜெயந்தி சங்கர், ரெ.கார்த்திகேச, இளங்கோவன், அக்கினி என்போர் மலேசியா - சிங்கப்பூர் நவீன் தமிழ் கலை பங்களிப்பாளர்களாக உடனடியாக எனக்கு நினைவுக்கு வருகிறார்கள். (இவர்களை போல் கணிசமானவர்கள் இருக்கிறார்கள். உடனடியாக நினைவுக்கு

வந்தவர்களை மட்டுமே குறிப்பிட்டுள்ளேன்.) அத்தோடு கணனியில் தமிழைக் கொண்டு வந்தவர்களில் முதன்மையான வரான சிங்கப்பூரில் வாழ்ந்த அமரர் நா.கோவிந்தசாமி அவர்கள் இங்கு விசேஷமாகக் குறிப்பிட வேண்டிய ஒருவர்.

இலங்கை மலேசிய மண்ணிலிருந்து நவீன் தமிழ் கலை இலக்கிய செயற்பட்டாளர்களாக இயங்கி கொண்டிருப்பார்தான் நவீன் மனோகரன். வல்லினம் எனும் சிறு சஞ்சிகை மூலமும், தனது படைப்புகளின் மூலமும் நவீன் கலை இலக்கிய உலகின் கவனத்தை கவர்ந்தவர். அவரது முதலாவது கவிதைத் தொகுதி வல்லினம் வெளி பிடாக 2009ஆம் ‘சர்வம் ப்ரம்மாஸ்மி’ எனும் தலைப்பில் வெளிவந்துள்ளது. இத்தொகுப்பின் முதல் விசேஷம் என்று சொல்வது என்றால் நவீனின் கவிதைகள் நாம் மேலே குறிப்பிட்ட சிங்கப்பூர் படைப்பாளியான இளங்கோவன் (இவர் ஒரு சிறந்த நவீன் நாடக ஆசிரியர்) அவர்களின் ஆங்கில மொழிபெயர்ப்பிலும் இடம் பெற்றியிருப்பதுதான்.

இனி நவீனின் கவிதைகளைப் பற்றிச் சிறிது பார்ப்போம்.

ஒரு படைப்பாளியின் படைப்புகளை அங்காங்கே படிக்கின்ற பொழுது அப்படைப்பாளியை பற்றிய ஒரு முழுமையான கருத்து நிலைக்கு வருவதற்கு சாத்திய மிலாது போய் விடுகிறது. ஆனால், ஒரு படைப்பாளியைப் பற்றிய ஒரு முழுமையான கருத்து நிலையை ஏற்படுத்தித் தருவது என்றால், அப்படைப்பாளியின் படைப்புகளை ஒர் சேர படிக்க வாய்ப்பைத் தருகின்ற அவர் தம் நால் வடிவம்தான்.

இத்தொகுப்பில் அமைந்துள்ள

நவீனின் கவிதைகளை ஒரே மூச்சிலும், பின் இக்கருந்தாலுக்காக மீண்டும் படித்த பொழுது, அவரது கவிதைகளில் தொடர்ச்சியான போராட்டக் குரல் ஒன்று கேட்டுக் கொண்டே இருப்பதாக எனக்குப் பட்டது.

போராட்டம் எனும் பொழுது இயக்கம், தீரளான மக்கள் கூட்டத்தின் செயற்பாடு என்பதாக நமக்கு பரிச்சயமான ஒன்றாக இருக்கிறது. இன்றைய உலகியல் நிலை பிரிவே ஒவ்வொரு மனிதனும் போராடிக் கொண்டுதான் இருக்கிறான். அந்தப் போராட்டக் குரல் இயக்க வடிவம் பெறாத தன் காரணமாக நமக்குக் கேட்பதில்லை. ஆனால் அக்குரல் கலை இலக்கிய வடிவத்தினாடாக பதிவாகும் பொழுதுதான், அவதானத்திற்கு ஆப்படுகிறது. ஏனெனில் கலை இலக்கிய வடிவம் என்பதுகூட, போராட்டத்திற்கான ஒரு வன்மையான ஆயுதம் என்பது நாம் அறிந்த ஒர் உண்மை. ஆனாலும் அவ்வாறான ஊடகத் தின் வழியாக ஒலிக்கும் அக்குரல் எந்த அளவுக்கு சமூக மயப்பட்டது அல்லது தனிமனத் மயப்பட்டது என்ற விசாரணை தவிர்க்க முடியாமல் எழுகிறது.

இன்றைய உலகியல் நிலையில் ஆதிக்க சக்திகள்; அரசியல், பண்பாடு, கலாசாரம், மதம் இப்படியான பெரும் கதையாடல்களின் காரணமாக எழுகின்ற கண்காணிப்பு அரசியல், சுய அடையாளத்தை அழிக்க முனைதல், தொலைந்து போன அடையாளத்தை தேடுகின்ற ஒரு தீராதத் தேடல் (இத்தேடல் நிலம் முதற் கொண்டு உடல் வரை நீருகிறது) இவை தம்மை சித்திரிக்கின்ற தன்மையே இன்றைய உலக முழுவதற்கு மான கலை இலக்கிய படைப்புகளின் பண்பாக இருக்கிறது. அத்தகைய பண்பு

களை ஒரு படைப்பாளி தன் படைப்புகளில் பேசி இருக்கிறாரா? என்பதே நாம் மேலே குறிப்பிட்ட விசாரணையின் விரிவாக்கம் ஆகிறது.

அவ்வாறான விசாரணையின் தேடலுடன் நவீனின் கவிதைகளுக்குள் முதல் வாசிப்புக்காக உள் நுழைக்கின்ற பொழுது, நாம் மேலே குறிப்பிட்ட இன்றைய படைப்புகளின் பண்பை ஒரு தனி மனித நிலையில் நின்று பேசி இருக்கிறார் என்பதை தெரிய வரும். இதற்குக் காரணம் அவரது பெரும்பலான கவிதைகள் தன்னிலை தளத்தில் நின்று பேசுவதே காரணமாகுகிறது. ஆனால் ஆயுந்த வாசிப்புக்குப் பின் அவை தம்மில் ஒரு சீலகவிதைகள் தவிர வெறுமனே தனி மனித பலம்பல்களாக எஞ்சி விடாது, மேற்குறித்த உலகியல் பண்பானது மனித சமூகத்தின் பின்பட்டினாலும் அவ்வாறான ஊடகத் தாக்கங்களை எதிர்கொண்ட மனிதர்களின் பிரதிநிதியாக அக்கவிதைகளில் செயற்படுகிறார் எனத் தெரிய வருகிறது.

அக்கந்தை நிருபிக்கும் வகையிலான சில கவிதைகளை உதாணங்களாகப் பார்ப்போம். ‘ஒரு மலர் பறப்பதைப் பற்றி’ (பக் -13) எனும் கவிதை முதல் வாசிப்பில் வண்ணாத்துப்புச்சி ஒன்றின் மீதான வன்மையாக தெரிந்தாலும், இயற்கையின் மீது மனிதன் செலுத்துகின்ற வன்முறையும், ஒரு சமூகத்தின் அழிக்க முனைகளின்று ஆதிக்க சக்தி செயற்பாட்டின் குறிப்போகவும் வெளிப்படுகிறது. ‘அதன் கால்கள் ஒவ்வொன்றையும் பியத்தெறிந்தேன்’ என வரிகளில் நகர்ந்து ‘உடலைப் பிதுக்கி தீரவங்களை வெளியேற்றினேன்’

ஈடு தொடுத் திட்டமில்லை
‘நூல் பு வள்ளுவது’ என்று சொல் பார்த்து
ஒளி ராக்காது ‘தேயாது’ என முடிவு
பெற்ற பொழுது அதிகமில்லை ந துவபா
திருது.

துமிட வாழ்வதற்காகவே தொடர்ச்சியையும்
விளைவையும் பல்லப் பல்லவை
துறியிடாமல் வைத் தாழை என்று (கீ - 21)
வைத் தாழையை இப்படி நூல்க்கிறார்.

திருவாவல்களில் ஆற்காடு எப்படி தீவிரம் வருவதை கீழ்க்கண்ட கோவை மாநகராட்சியின் பார்லிமெண்டரியில் அறிவித்து வருகிறேன்.

பூவில் வூல்களை துறையிட்டு தூ மேல்
நின்றெடுப்பு போட்டதற்குள் தூவைகள் எடுப்பது
கவனிச் சுவ்வெல்லாம் போது அதற்கு
நூலால் ஏற்கும் போது தூறில், அதிர்ச்சி
க்குத்தகள் ஒருப்பியிருப்பதும் போது
ஏனார். ஜினிஸ்க் குப்பக்கும்பூக்கும் உருபு
பாத்து நான். மறும் அவைகளைப்
நியமிக்க கார்பு கொடுக்கும் ஒரு துந்திர
யாது இருக்கின்ற.

திருக்கிளை தீவாறும் போய்த்து
தீவு காட்டுப் பண்ணுவத் தலைக்கருணம்
வெட்டுக் கொடி இப்பங்கியைப் பிலுவத் தலை
வீடு சூரை என்று கேள்வின் முன்று ஏழு
கீழ்க் கூடுதலாற்பெயின் இருங்கு மல்லி
கைகளை ஏந்த வலைப் போலியை தீவு
காட்டும் தீவு கிளைக்கிளை

‘வெள்ளி நிலம்’ எனும் இது மூலமாகவே தொன்று. அடுக்கு தொன்று விடியா கண்ணா விட்டு.

‘நீங்க புதினாகவும் என்ற தீர்க்கல் வழக்காக முறையிலே சொல்லி வாயில் தான் முறிடப் போட்டு ஏ அதிர்ச்சி அலா.

‘காலம் பிரமன்’ என்று எவ்வழையாக நிதித்துவத்தில் உடல்க்கபி கலெக்டர்களும் அறையில் பிரமன்மீ’ என்றும் அவ்வளவில் எவ்வும் பியியலாக என்றும் கொடுத்து இல்லை கண பல்லும் சிலாக்கி தூதுக்க வேண்டுமென்றிருந்து ஒரு தேவி அறையில் பிரமன் என்றும் அடையாகி வந்து

ஒத்துணரைய பெறும் குவந்தபா
வாக்காறு இன்று வீராரா வோர்கிருத
கார்ட்டாட் ராவும் புரிமாவுரி என்ற அத-
கல்லூருக்கிட்ட.

‘நூல்போன்ற தொழில்
நூல்போன்ற விவரம்’
என்ற வரிமுறை கேட்கப்பட்டுள்ள பாக்
உச்ச நூல் நூல்போன்ற விவரம் கேட்கப்பட்டுள்ளது. எனவே கொடுக்கப்பட்டுள்ள விவரம் கூடாகவே கொடுக்கப்பட்டுள்ளது. அதே நூல் நூல்போன்ற விவரம் கேட்கப்பட்டுள்ளது. இதை நூலாக யாட்டி, அப்படியிருந்து
அதுக்காகக் கொடுக்கப்பட்டு வருமால் என-
து; நூல் நூலாக நூலாவது நூல் போ-
குமிக்க நிலையைப் போட்டது. என்று
ஏனால்கிடும், அப்படிப்பாலாக அதுக்காக
கொடுக்கப்பட்டு வரும் வரையிலோமால், மூன்று கடங்குமால் ஆகிற மா-

கொடுமலைப்பில் இருந்த கட்டில் கட்டுப்பு மற்றும் மூலம் - கட்டுப்புக்குப் பின்னால் கட்டும் கட்டுமலைக் - கட்டுமலைக்குப் பின்னால் கட்டும்

“வளம்பட்டு பாதையில் மூடி விட விரைவாக இருப்பதோ அல்லது விரைவில்லை என்று கீழ்க்கண்ட பார்த்தலை செய்து கொடுக்கப்படுகிறது.

ପ୍ରାଚୀନ ମହାକାଵ୍ୟ ଦ୍ୱାରା ଲିଖିତ ଏକ ଅଧିକାରୀ
କାଳରୁ ଶ୍ରୀମଦ୍ଭଗବତମାତ୍ର କାହାରେ ଅନ୍ୟଥାରୁ ଏହା
କାହାରେ କାହାରେ କାହାରେ କାହାରେ କାହାରେ କାହାରେ
କାହାରେ କାହାରେ କାହାରେ କାହାରେ କାହାରେ କାହାରେ
କାହାରେ କାହାରେ କାହାରେ କାହାରେ କାହାରେ କାହାରେ

வெளி விடுதலைப்படி குக்கங்களை விட மலையுறவுகளை விடுவது சம்பந்தமாக முன்வதை காட்டுகிறது.

வினாத்துக்கள், இன்னைய விடைகள் விடுதலை படித்து சொல்ல விரும்புகிறேன். முன்னால்கண்ணால்தான் விடுதலை விடுத்துவிட அரசு படி நிறுத்துகிற தொழில்துறை முன்னால்கண்ணப் போக்கு விடுதலை அமிழுவதோ, முதிர்ச்சுக்கு விடுதலை காணும்போது அதை மன்றத்தில் படித்து விடுதலையிட்டு, கல்வித்துறைப் பிரதிபாதநம் எடுத்து விடுதலையிட்டு, கல்வித்துறைப்

முனிச் செப்பாற்று எடுத்தும் கார்ட்டினல்
குடிமிளை கவுசியாகி நீக் பொதுத்தானால்
யானிட்டுக்கள் என்பதே நல்லன்ன் துவிஸ்தமு
னு வெள்ளாம்.

A. R. R. HAIR DRESSERS

89, Church Road
Matale Kolliva,
Colombo - 15.
Tel : 011-2527249

ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ କୁମାରପାତ୍ର ଓ ପରିଚୟ ଦ୍ୱାରା

எல்லா மொழிக்
கவிதைகளையும்
ஒரு பூச்செண்டுக்குள்
மறைக்கின்றேன்
என் மனதில் தேவதைச் சுணை
அலைமோதுகின்றது

வாழ்வின் வசீகரங்களை
அணைத்து
அதன் இழைகளால்
பிண்ணப்படுகின்றது
அவளது இருப்பும் அசைவும்

அவளுடனான
ஸ்பரிசத்தின் நீட்சி
முழு நாட்களையும்
மெல்லத் தின்று தணிகிறது

அவளது புன்னகையின்
ஞேகைகளில்
நட்சத்திரங்களின்
கைவிரல் அடையாளங்கள்
என்னில் அவாவுகின்றன

இருளின் ஆட்சியை
அவளிடமே
கொடுத்துவிடுகிறேன்
உயிர்மை கசிகின்ற என்னுள்
அவளின் தூண்டல்
இன்னும் இன்னும்
என் கனவுகளில் நடக்கின்றது

நியம்

- எ.வீ.முனீஸ்ரம்

என் அர்ப்பணத்தை
அப்படியே எடுத்து இழுத்து
தனக்குள் பவ்வியமாக
பத்திரப்படுத்தும்
அந்த நொடிக்குள்
கரைகின்றது மனது

என் உணர்வின்
புள்ளிகளில் தங்கும்
அவளின் எல்லைகளில்
வசந்தத்தின் பனிமுட்டம்
தடம் பதிக்கின்றது

நான் தவழுகிறேன்
அவள் கடைசியாக சிந்திய
முத்தத்தை மீட்பதற்கு ...

கே. ஜெபதிலக

நவீனா சிங்கள இலக்கிய முனிஸினாடிகளில் ஒருவர்

- எம்.எம்.மன்ஸூர்

சிங்கள இலக்கிய உலகிலே மறக்க முடியாத ஒரு பெரிய கே.ஜெயதிலக. மாபெரும் எழுத்தாளரும் படைப்பாளியுமாக விளங்கி அண்மையில் காலஞ்சென்ற நவீன சிங்கள இலக்கிய முனிஸினாடிகளில் ஒருவராகத் திகழ்ந்த கே.ஜெயதிலக மறைந்த இலக்கியவாதி மாட்டின் விக்கிரமசிங்கவின் இடத்தில் வைத்து மதிக்கப்படுவார்.

1926ம் ஆண்டு ஜூலை மாதம் 27ம் திகதி பிறந்த கே.ஜெயதிலக, தனது ஆரம்பக் கல்வியை ரதாவான கலவன் பாடசாலையில் கற்று வித்தியோதய பல்கலைக்கழக விரிவு ரையாளராக கடமையாற்றியவர். இவர் வண்டன் பல்கலைக்கழகப் பட்டதாரியுமாவார். அதேபோல ஸ்ரீ ஜெயவர்தன பல்கலைக்கழகத்தால் பேராசிரியர் பட்டமும் வழங்கி கௌரவிக் கப்பட்ட ஒரு கல்விமானாகவும் இருக்கின்றார். தமிழ், சிங்கள, முஸ்லிம் எழுத்தாளர் மத்தி யில் கே.ஜெயதிலகவுக்கு அலாதியான ஓர் இடம் உண்டு. கலரிடமும் அந்நியோன்ய மாகவும், அன்பாகவும், பண்பாகவும் பழகும் இயல் குணமுடைய கே.ஜெயதிலகவை சகலரும் மதிப்பும் மரியாதையுடனுமே போற்றி வந்தனர்.

இலங்கையின் தென் மாகாணத்திலே சியனா கோறளை பல கல்விமான்களை, பேராசிரியர்களை, எழுத்தாளர்களைப் படைப்பாளிகளைத் தந்த ஒரு பெறுமை மிக்க ஒரு பிரதேசம். மறைந்த புகழ் புத்த எழுத்தாளர் மாட்டின் விக்கிரமசிங்கா, மக்கமசேகர, காலஞ்சென்ற பியசேன, நிஸ்ஸங்க போன்ற அறிஞர்களைத் தோற்றுவித்த ஒரு பிரதேசம் என்பதில் அப்பிரதேசம் பெருமையடைகிறது. இவர்களைத் தவிர இன்னும் பல கல்வியாளர்களும், படித்தவர்களும் தோன்றியுள்ளனர். ஒருகாலத்தில் லேக்ஷந்வுஸ் நிறுவனத்தின் ‘தினமின்’, ‘சிலுமின்’ போன்ற நாளாந்த வாராந்த வெளியிடுகளில் பிரதம ஆசிரியர்களாகக் காணப்பட்டவர்கள் இந்த சியனா கோறளையில் பிறந்தவர்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

அதேபோல சியனா கோறளையில் பிறந்த கே.ஜெயதிலக்காவும் இலக்கிய வானில் மின்னும் நடசத்திரமாகக் காணப்பட்டார். இவர் மூலமாக சிங்கள இலக்கியம், சிங்கள மொழி என்பவற்றுக்கு அளப்பரிய சேவை செய்யப்பட்டு விருத்தி கண்டுள்ளன. அரை நாற் றாண்டுக்கும் மேலாக நாவல், சிறு கதை, விமர்சனம் என்பனவற்றின் மூலமாக சிங்கள இலக்கியத்தைப் போல்வித்தார். அவர் ஒரு தேசியவாதி மாத்திரமல்லாமல் அறிஞர்கள்

வரிசையில் விவேட இடம் வகிக்கிறார். இந் நாட்டில் நடக்கும் காரியங்களை அவர் அவதானித்து வந்தார். எமது கல்விமாண்கள் என்ன செய்கிறார்கள், சாதாரண பொது மக்கள் என்ன செய்கிறார்கள் என்பவற்றைப் பொதுமையுடன் அவதானிக்கும் குணமுடையவராக இருந்தார். மாட்டின் விக்கிரமசிங்க போன்றோருடன் பழகியதில் பெற்ற அனுபவங்களைத் தொடர்ந்து கடைபிடிக்கக் கூடிய வராக இருந்தார். அவர் சகல அம்சங்களிலும் புதிய பாதையில் பயணிக்க எடுத்த முயற்சிகள்தான் எழுத்தாளர்கள் எவ்வகையிலேனும் அடுத்தவர்களை விட ஒரு விவேட படி முன்னணியில் இருக்க வேண்டும் எனக் கருதியது.

கே.ஜயதிலக அதிகமாக கிராமத்தை நேசித்தார். தற்கால எழுத்தாளர், வாசகர் மத்தியில் இருக்கக் கூடிய குணாதிசயங்கள் அல்லது பொறுப்பு இவரிடம் எவ்வாறு அமைந்தது எனின் அவர் அளவுக்கு அதிகமாக கிராமத்தை நேசித்ததுதான். கிராமத்தில் இருக்கக்கூடிய விடயங்கள் கிராம மக்களிடம் காணப்பட்ட வாழ்க்கை முறைமைகள், நடை உடை பாவனை, கலாச்சாரம் என்பனவற்றைத் தனது எழுத்துக்குள் கொண்டு வந்தார். எமது நாடு இவ்வாறுதான் பயணிக்க வேண்டும் என்ற ஒரு கோட்பாடு அவரிடம் காணப்பட்டது. சந்தியா தேசய போன்றவற்றில் அதனைக் காண முடியும். அவரது சிறுக்கையை வெறும்பே வாசித்து விட்டு தூரப் போடும் ஓன்றல். அவரது கதைகளில் யதார்த்தம் பொதிந்து இருக்கும் மனதிலே ஒரு சலாத்தை ஏற்படுத்தும், சில கவலையை வரவழைக்கும். அதற்கான காரணத்தைக் கண்டறிய வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தி விடும். அதனால்தான் இவரது படைப்புக்கள் சிந்தனைக்கு விடும், கவலையை வரவழைக்கும்.

தனைக்குரியன என்று கொல்லப்படுகிறது.

கே.ஜயதிலக நாவல், சிறுக்கை, விமர்சனம், கவிதை, நாடகம், கால்யிம் எனப் பல்வேறு வகையான இலக்கிய வகைகளை சிங்கள இலக்கிய உலகுக்குத் தந்துள்ளார்.

இவர், புஞ்சிராலகே மரணய (புஞ்சிரால யின் மரணம்), ராஜபக்ஷி வலவல்வ, மது சம் பந்தய (மீண்டும் தொடரும்), மாயா மாளிகா (மாய மாளிகை), சரித துனக் (மூன்று பாத் திரங்கள் அல்லது மூன்று வேடங்கள்), தெலாவட்ட நந்திய (இரு உலகுக்கு நந்தி), பியாசக வஸ்து (தந்தையும் செல்வமும்), அப்ரசன்ன கதாவ, பிதா மக, அர்த நவகதாவக், அதிளடானய (இலடசியம்), புஞ்சிராள, மகல்லகுவே பிரேம கதாவ (ஒரு வயோ திபனின் காதல் கதை) போன்ற நாவல் களையும்,

தொனிம சித்தம (நிறைவூராத சிற்பம்), அத்ரணய, வஜிர சம்பத, புணருற்பத்தி, எக்கேய் அவுருந்த, தியனிய ஆபக யீ போன்ற சிறுக்கைத் தொகுதிகளையும்,

சாஹித்திய இலக்கிய சிந்தனைகள், சமூக முன்னேற்றமும், இலக்கியத்தைப் பற்றியும், இலக்கிய விமர்சனப் போராட்டம், விதியின் விமர்சனம், நவீன சிங்களக் கதை களுக்கு கலாசாரப் பின்னணிகள், இலக்கிய உருவாக்கத்தின் மூல நால், நாவலும் சமூகமும், சிங்களப் பேச்சுக் கலையின் வெளிப்பாடு, ஜாதக இலக்கியமும் வெஸ்ஸாந்தர நாடகமும், நகராதிபதி போன்ற விமர்சன நால்களையும் தந்ததோடு சிறுவர் இலக்கிய நால்களையும் தந்துள்ளார்.

அவை : (முன்னோக்குபவர்கள், சிறிய மேகமும் சின்ன மகனும், கிழிஞ்சல் பூணை, ருங், ருங், ருங் ருங், கதை நால், அண்ண நும் தங்கையும், கடிகாரமும் அழகிய

பாலாலாகஞ்சும், காட்டுச் சண்டை, மிலுபிட்ட சூரபுர, பிரபோதயவின் புதினக் கதைகள், நுவன் குமாரி, முங்கி என்பனவாகும்.

இது தவிர வியங்கியா (மக்கம் சேகர), குதுகொத் ரசனா, புஞ்சி பலே கலவெனா, நவீன சிங்கள இலக்கிய இலக்கண மூல நால், சீக்ரிக் கவிதைகள், நீர்மானம், விமர்சனத்தைப் போசிப்பதற்காக கருத்துள்ள வகைபில் பங்காற்றியவர். எழுத்தாளர் மாட்டின் விக்கிரம சென்ற வழியில் சென்று யதார் தத்தை இலக்கிய சம்பிரதாயங்களில் தனது முத்திரையைப் பதித்தவர் மாத்திரமல்லாமல் எதிர்காலத்திலும் படிக்கக்கூடிய அரேக நால்களைத் தந்த ஓர் எழுத்தாளர். இலங்கையில் உள்ள சிறந்த நால்களில் சிரேஷ்ட நாலாக மதிக்கப்படும் ‘கவ்சிலுமின்’, ‘சீக்ரியக் கவிதைகள்’ போன்றவற்றில் உள்ள அர்த்தங்களை விளக்கும் திறமைகள் அவரிடம் காணப்பட்டது.

கே.ஜயதிலகவைப் பற்றி இன்னும் குறிப்பிடுவதாக இருந்தால் கலாச்சார அமைச்சில் நீண்டகாலம் கலா மன்றல சபையின் தலைவராகவும், இலக்கிய மன்றத்தின் உப தலைவராகவும், வெளியீட்டுச் சபையின் தலைவராகவும் இருந்து இலக்கியத்துக்கும் மொழிக்கும் சேவை செய்துள்ளார். இவர் 16 நாவல்களையும், 8 சிறுகதைகளையும், 9 இலக்கிய விமர்சன நால்களையும், 12 சிறுவர் நால்களையும், ஒரு நாடக நாவினையும் எழுதி இந்நாட்டு சந்ததியினருக்கு விட்டுக் கொண்டவர். அதுமாத்திரமல்லாமல் மனிதப் பண்புகளை, மனிதத் தன்மையை மதிக்கும் பிர்ளைப் பரம்பரை ஓன்றைத் தோற்றுவிப்பதற்காக கிராமிய மனைம் கமமும் பண்புகளுடன் பிள்ளைகள் உருவாக வேண்டும் எனக்கனவு கண்டார். பிள்ளைகளின் தன்மை

கள்) என்ற ஒரு நாவலை எழுதினாலும், ‘தனது வாழ்வில் தொன் தோல்வி கண்டவன் அல்ல, சமுதாயத்துக்கு ஒவ்வாத கருத்துக்கள் எதனையும் முன்வைக்கவில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார். அவர் ஓர் இலக்கிய வாதி என்ற வகையில் எமது சமூக விஞ்ஞானத்தைப் போசிப்பதற்காக கருத்துள்ள வகைபில் பங்காற்றியவர். எழுத்தாளர் மாட்டின் விக்கிரம சென்ற வழியில் சென்று யதார் தத்தை இலக்கிய சம்பிரதாயங்களில் தனது முத்திரையைப் பதித்தவர் மாத்திரமல்லாமல் எதிர்காலத்திலும் படிக்கக்கூடிய அரேக நால்களைத் தந்த ஓர் எழுத்தாளர். இலங்கையில் உள்ள சிறந்த நால்களில் சிரேஷ்ட நாலாக மதிக்கப்படும் ‘கவ்சிலுமின்’, ‘சீக்ரியக் கவிதைகள்’ போன்றவற்றில் உள்ள அர்த்தங்களை விளக்கும் திறமைகள் அவரிடம் காணப்பட்டது.

கே.ஜயதிலகவைப் பற்றி இன்னும் குறிப்பிடுவதாக இருந்தால் கலாச்சார அமைச்சில் நீண்டகாலம் கலா மன்றல சபையின் தலைவராகவும், இலக்கிய மன்றத்தின் உப தலைவராகவும், வெளியீட்டுச் சபையின் தலைவராகவும் இருந்து இலக்கியத்துக்கும் மொழிக்கும் சேவை செய்துள்ளார். இவர் 16 நாவல்களையும், 8 சிறுகதைகளையும், 9 இலக்கிய விமர்சன நால்களையும், 12 சிறுவர் நால்களையும், ஒரு நாடக நாவினையும் எழுதி இந்நாட்டு சந்ததியினருக்கு விட்டுக் கொண்டவர். அதுமாத்திரமல்லாமல் மனிதப் பண்புகளை, மனிதத் தன்மையை மதிக்கும் பிர்ளைப் பரம்பரை ஓன்றைத் தோற்றுவிப்பதற்காக கிராமிய மனைம் கமமும் பண்புகளுடன் பிள்ளைகள் உருவாக வேண்டும் எனக்கனவு கண்டார். பிள்ளைகளின் தன்மை

களையும், அவர்களது மனங்களைப் புரிந்து கொண்டு பல புத்தகங்களையும், நாவல்கள், சிறுக்கதை, கவிதை மற்றும் விஞ்ஞானக் கருத்துவேறுபாடு கொண்ட சிந்தனைக் கருத்து வெளிப்பாடு சம்பந்தமாக புரிந்துணர்வை ஏற்படுத்த தனது பேணாவைப் பயன்படுத்தினார்.

எமது நாட்டில் மூன்று தசாப்த கால மாக மக்கள் எதிர்நோக்கிய பின்னடைவையிட்டு அவர் கவலை கொண்டார். அக்காலத் துக்குள் ஏற்பட்ட கலாச்சாரப் பின்னடைவுகள், ஒழுக்க விழுமியங்களின் வீழ்ச்சி, மனிதத் தன்மை அற்றுப் போனது சம்பந்தமாக எண்ணி அதனைவிட வேறு வழிகளில் எழுத அவரது சிந்தனா சக்தியைச் செலவிட்டார். அத்தகையதொரு யுகபுருஷர் அவர் என்று சொல்லலாம்.

மேலும் நூல் வெளியீடுகளில் அவர் அதிகம் தனது கவனத்தைச் செலுத்தினார். இலங்கை நூல் வெளியீட்டுச் சபையின் ஆரம்பத் தலைவராக இருந்து செயல்பட்டு வந்திருக்கிறார். பின்னர் வெளியீட்டாளராக இன்னும் கற்று முன்வந்து இலக்கையில் நூல் வெளியீட்டுத் துறையை மேலும் விருத்தி செய்து ஒரு நிறுவன கட்டமைப்புக்குள் கொண்டு வருவதற்கு முன்னோடியாகி மாபெரும் சேவையாற்றியுள்ளார். அதனால் எமக்கு இந்நாட்டில் இன்னும் அதிகமான நூல்களை வெளியீடு செய்ய வேண்டிய தேவை இருக்கிறது. அவற்றை வாசகர் மத்தியில் கொண்டு செல்ல வேண்டிய கடப்பாடும் உள்ளது.

சிறந்ததொரு சிங்கள இலக்கிய வாதியை, படைப்பாளியை, கல்விமானை சிங்கள இலக்கிய உலகம் இப்பொழுது இழந்திருக்கிறது. தமிழ் பேசும் மக்களுக்கு

அது அவ்வளவாகத் தாக்கத்தைத் தராவிட டாலும் சிங்கள மக்கள் மத்தியில் அதுவும் படித்தவர்கள் மத்தியில் அதனை ஓர் இழப் பாகவல்லாமல் பேரிழப்பாகவே கருதுகிறார்கள். தமிழ்ப் பேராசிரியர் கார்த்திகேச சிவத் தமியை இழந்து அந்த இடத்தை நிரப்ப முடியாமல் தமிழ் இலக்கிய உலகு எத்தகைய தாக்கத்தைப் பெற்றிருக்கிறதோ அதைப் போன்றதொரு தாக்கத்தை கே.ஜயதிலக வின் இழப்பு சிங்கள இலக்கிய உலகில் ஏற்படுத்தியிருக்கிறது என்பதுதான் உண்மை. அவர் தனது 85வது வயதில் காலமானார்.

இறுதியாக கே.ஜயதிலக தான் காலமாய்ப் போவதற்கு இரண்டொரு மாதங்களுக்கு முன்னர் எழுதிய கவிதை ஒன்றைத் தந்து இக்கட்டுரையை முடிக்கலாம் என என்னுகிறேன். இந்தக் கவிதையைப் படிக்கும்போது வங்கக் கவிஞர் ரவீந்திரநாத் தாசர் தனது இறுதிநாட்களில் எழுதிய கவிதை ஒன்றை எனக்கு ஞாபகமூட்டுகிறது. உங்களுக்கு எப்படி? படித்துப் பாருங்கள்.

நான் இங்கு வரும்பொழுது நிலச் சோலையில் பல வர்ண நிறமலர்கள் மலர்ந்திருந்தன. எல்லா இடங்களிலும் வாசனை நிரம்பிக் காணப்பட்டது. மலர்களால் நிரம்பிய வசந்தம் எத்தகைய அழகானது. இப்பொழுது வசந்தம் முடிந்து விட்டது. மலர் நிரம்பிய கொத்துக்களில் காய் காய்ப்பதற்குத் துடிக்கிறது அது கனியும் போது சுவை தரும் என்றாலும் அதுவரை என்னால் காத்திருக்க முடியாது, நான் உடனடியாகப் போக வேண்டும்.

கடிதங்கள் :

மல்லிகை ஜீவா

ஓரு தனி மனிதனின் அயராத உழைப்பில் முகிழ்ந்ததே மல்லிகை என்னாம்.

மல்லிகைப் பாதையைப் பின்னோக்கிப் பார்த்தால், எந்த அளவுக்குச் சகிப்புத் தன்மையும், பொறுமையும் கையாளப் பெற்ற தென்பது நன்கு புலனாகும்.

சஞ்சிகை என்னும் போது, பிரதம ஆசிரியர், உதவி ஆசிரியர், சஞ்சிகைக்கும் என்றெல்லாம் அறிமுகப்படுத்துவது வழக்கம். மல்லிகையோ அவ்வாறின்றி எல்லாப் பொறுப்புக்களும் ஒருவரின் நேரடிப் பார்வையில் வெளிவருகின்ற தென்றால், அஃதொரு மகத்தான் சாதனையல்லவா?

அச்சகத்திலிருந்து அஞ்சற் பெட்டி வரை கொண்டு சென்று, மல்லிகை வாசனையை ஈழம் முழுக்கப் பறப்பி வருபவர் மல்லிகை ஜீவா அவர்கள்.

70களில் எச்.எம்.பி.யால் துவக்கப் பெற்ற மூஸ்லிம் எழுத்தாளர் சங்கத்தின் பதுளைப் பிரதிநிதியாக நான் செயற்பட்ட போது, ஒருநாள் ஜீவா அவர்களை எனக்கு அறிமுகஞ் செய்து வைத்தார், திக்குவல்லை கமால்.

அன்று, அலுவல்களுக்கு மத்தியிலும் ஜீவா அவர்கள் இலக்கியம் பேசுவதைக் கேட்டேன்.

கதை, கட்டுரை, பேச்சு என்று பல துறைகளிலும் முத்திரை பதித்த ஜீவா அவர்கள், இன்றும் அதே பாணியில் தளராது பேசுவதையும், எழுதுவதையும் காணும் போது, மகிழ்ச்சியாக இருக்கின்றது.

மல்லிகை வெளியீட்டோடு நின்று விடாமல், மல்லிகைப் பந்தல் புத்தக வெளியீட்டு நிறுவனமொன்றையும் ஆரம்பித்து காரியமாற்றிக் கொண்டிருக்கின்றார்.

கொழும்புக்கு வந்தால், என்னையும் ஒருக்கால் சந்தித்துப் போக்கள் என்று அன்பொழுக அழைப்பு விடுக்கும் ஒரே ஒரு எழுத்தாளர் ஜீவா தான்.

மல்லிகை ஜீவாவின் சஞ்சிகைச் சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற வேண்டுமென்று ஆசைப்படுகின்றேன்.

மல்லிகை ஒரு செடியுமல்ல, கொடியுமல்ல, வைரம் பாய்ந்த ஒரு மரம்.

பதுளை.

சாரணா கையும்

மல்லிகை ஏப்ரல் 2012 ஜீ 61

2012 மார்ச் மாத மல்லிகை இதழ் அட்டைப்படத்தில் முத்த இலக்கிய வாதி பதுளையைச் சார்ந்த கலா பூஷணம் சாரணாகையும் அவர்களின் புகைப்படத்துடன் வெளியானது மிகவும் மகிழ்ச்சியான விடயமாகும். இதற்கு முன் அமரர் தமிழோவியன் அவர்களின் புகைப்படத்துடனும் மல்லிகை வெளிவந்தது குறிப்பிடத் தக்கதாகும்.

இம்மாதம் 24ம் திகதி காலை 10 மணிக்கு பசறையிலுள்ள களில் காந்த (சரத்) அவர்கள் சிங்களத்தில் எழுதிய கடு மணல் நூல் வெளியீட்டு விழாவை மிகவும் சிறப்பாக பசறை இலக்கியப் பேரவையினர் பசறை பிரதேசசபைக் கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய் திருந்தனர். இவ்விழாவிற்கு சிறப்பு அதிதிகளாக மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா, திக்குவல்லை கமால், மொகமட்டராசக் மற்றும் பலர் கலந்து சிறப்பித்தனர். இந்த விழாவில் தமிழ் பேசும் மக்களும், சிங்கள மக்களும் கலந்து கொண்டமை சிறப்பம்ச மாகும்.

நூல் வெளியீட்டு விழாவைத் தொடர்ந்து ஜூக்கிய தோட்டத் தொழிலாளர் சங்கம் அதன் பதுளை காரியாலயத்தில் ஊவாவிலுள்ள எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலை ஞர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் இலக்கியப் பிரியர்களின் ஒன்று கூடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த ஒன்று கூடலின் போது டொமினிக்

ஜீவா அவர்கள் மல்லிகையின் வரலாற்றை இரத்தினச் சுருக்கமாக தெளிவுபடுத்தியதோடு, அவரின் போராட்ட வாழ்வு இளம் எழுத தாளர்களுக்கு மிகவும் எடுத்துக் காட்டாக அமைந்திருந்ததோடு இந்த ஒன்று கூடலினால் ஊவாவிலுள்ள எழுத்தாளர்கள், புத்துணர்ச்சி யடைந்து எதிர்க்கால்த்தில் சுறுசுறுப்பாக செயல்படக் கூடியதாகவும் அமைந்தது.

இந்த ஒன்று கூடலின் பின் பண்டாரவளையில் அமைந்துள்ள ஊவா சமூக வாணோலி சேவையின் தமிழ் நிகழ்ச்சி தயாரிப்பாளர் எம்.அசோக் அவர்கள் ஏற்பாடு செய் திருந்த தேசுத்தின் எதிர்காலம் என்ற நிகழ்ச்சியில் சுமார் ஒன்றை மணித் தியாலம் நேரடி நேர்காணலில் டொமினிக் ஜீவா, திக்குவல்லை கமால், மொகமட்டராசக் குமியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பல பாகங்களிலிருந்தும் பலர் இவர்களுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு, மல்லிகை மற்றும் இலக்கியம் சம்பந்தமாகவும் வினாவினார்கள்.

ஊவாவிற்கு விஜயம் செய்து இலக்கியம் சம்பந்தமான நிகழ்வு களில் கலந்து சிறப்பித்தமை வரலாற்று முக்கியமானதால் இம்மூவர் களுக்கும் இலக்கியப் பிரியர்களின் நன்றிகள் உரித்தாக்ட்டும்.

பதுளை. ஆ-முத்துவிங்கம்

வெப்பும் கோடு!

- எம்.எம்.ராப்

அழகு மிகுந்த சேலை கட்டி
அதற்கு ஏற்ற பொட்டும் வைத்து
அரை நொடியில் முகம் திருத்தி
அவசரமாய்ப் பள்ளி செல்லும்
உயிருள்ள இயந்திரம் நான்!

அதிகாலை கண்விழித்து
அரையிருட்டில் அடுப்பெரித்து
விழியும்வரை வாசல்கூட்டி
வெளிச்சம்வர கடைக்கு ஒடி
கட்டிலருகே தேனீர் வைத்து
கணவனைத் துயிலெழுப்பும்
கலியுகத்து நளாயினி நான்!

இரவிரவாய்க் குறிப்பெழுதி
இடதுகையால் தொட்டிலாட்டி
குழாய்நீரில் துணி துவைத்து
குளிக்கும்போது அழுது தீர்த்து
படியேறித் துணி உலர்த்தி
பாதம் நோக மழித்து வைக்கும்
பற்றியில்லா ரோபோ நான்!

குழந்தைகளை வெளிக்கிடுத்தி
குழப்படுக்குப் பதில் கொடுத்து
அவசரத்தில் பவுடர் ஆப்பி
ஆட்டோவுக்குள் தலை சீவி
கடிகார முள்ளோடும்
சதிராடிப் போராடும்
சாட்டையில்லாப் பம்பரம் நான்

பசி வந்து வயிறு கிள்ள
பாணோடு பன்னும் வாங்கி
பாதியிலே கடித்து விழுங்கி
கதவோரம் செருப்புத் தேடி
தெருமனையில் பஸ் பிடித்து
பந்தயத்துக் குதிரை போலே
பாய்ந்து நானும் ஓரவந்தால்...
வருகை தரும் பதிவேட்டில்
இரக்கமின்றிச் சிரித்திருக்கும் -
அந்த இதயமில்லாச்
சிவப்புக்கோடு!

இப்படிப் பெண் பார்க்கும் படலத்திற்கு ஈடுகொடுக்க நேர்வது எத்தனையாவது தடவை என்று ரமாவுக்கு ஞாபகத்திலில்லை. அப்படி ஒரு பழக்கம் அல்லது நடைமுறை தொடங்கி கிட்டத்தட்ட ஒரு யுகமே முடிந்துபோன மாதிரி கனத்த ஒரு மனக்கணக்கு. எத்தனை பேர் வந்து பார்த்தாலும் பதில் ஒன்றுதான். வழமைபோல் பிடிக்கவில்லை என்று முகத்துக்கு நேராகவே சொல்லி விட்டு போய்விடவும் கூடும். அப்படிச் சொல்ல வருகிறவனிடத்தில் என்ன மனோவசியத்தை எதிர்பார்த்து அவளது இந்தக் காத்திருப்புக் கணங்களெல்லாம். அவன் சராசரி ஆண்மகனாகவே, ஒரு பெண்ணின் புறம்போக்கு உடலில் மட்டுமே பற்றுக் கொண்டவனாகவே இருந்துவிட்டுப் போகட்டும். அவனால் அப்படி எதிர்பார்க்கப்படுகின்ற அந்தப் புறம்போக்கு உடல், சௌந்தர்யமான ஓர் அற்புதக் கண்காட்சி வயத்துடன், ஒளி பளிரிட அவன் முன்னின்று பிரகாசிக்கின்ற சோபைக் கதிர்களுடன் திகழ முடியாமல் போனது அவளது துரதில்லட்டுமே. அதற்கு அவள் கொடுத்து வைக்கவில்லை.

யதுக்கு மீறிய உடல் வளர்ச்சியும், அதற்கேற்ப அதீத பருமனும் கொண்ட மிகவும் குரூ அழகு வெறிக்கும் ஓர் இருண்ட யுகத்து நிழல் பேதை அவள். அந்த நிழல் சஞ்சார இருப்பினிடையே சராசரிப் பெண்களைப் போல,

அதிலும் சற்றுக் கூடுதலாக, வாழ்வின் இனிமை இருப்புக் கணங்களைத் தேடி யலையும் பரிதாபரமான அவள் மனதின் இடறல் நிலை. இதற்கு ஈடுகொடுத்து, அவள் துருப்பிடித்த கணங்களை எதிர்கொண்டு, அவைந்து வாடிய நிழல் சம்பவங்கள் ஏராளம். அதில் ஒன்றுகூட உயிர் பெற்றதாக எழுந்து வந்ததில்லை. இனி வரவும் போவதில்லை. அதை எவ்வளவு தூரம் எடுத்துச் சொன்னாலும், அம்மாவுக்குப் புரிகிறபாடாயில்லை. அவள் அழுத்தமான வரட்டுப் பிடிவாதத்துடன் இன்னும் அவளை இருட்டில் தள்ளி விடுவதி வேயே குறியாக இருந்தாள். அது எவ்வகையான இருட்டு. அவள் மனோநிலையிலேயே அதை அனுபவ வெளிச் சமாக உணர முடியும். அம்மாவுக்கு அது ஏன் புரியமாட்டே நென்கிறது.

- ஆனந்தி

மல்லிகை ஏப்ரல் 2012 பே 64

ரமா ஒரே மகளென்பதால், ஒரு வனைக் கவியாணச் சந்தையில் நிறுத்தி, விலை கொடுத்து வாங்கச் சீதனமென்ற பெயரில் திரண்ட சொத்து இருக்கிறது. இந்தச் சொத்துக்கு ஆசைப்பட்டு ஒருவன் வராமலா போவான். எப்படியும் இது நடக்குமென்பது அம்மாவின் கணிப்பு. அதனால் மீண்டும் அவளின் தவறான கணிப்புக்கு இலக்காகி, ரமாவின் தலை உருளும் நிலை. அவளைத் தெரிந்து கொண்டே தீக்குளிக்க வைக்கும் பிரயத்தனம்.

அன்றைய பொழுது அப்படித்தான் விடிந்தது. உயிர் மங்கிய ஒரு மாலை நேரம். அம்மாவின் ஆசைக்கு இனங்க மறுத்து அவள் எதிர் மறையாக நின்றுகொண்டிருந்தாள். அவளுக்காக அம்மா புதிதாக ஓர் அட்டியல் வாங்கி வைத்திருந்தாள். அவளை அலங்கரிப்பதற்காக உறவுக்காரப் பெண்ணெணாருத்தியைக் கூட அழைத்திருந்தாள். அவளோ வந்ததும் வராததுமாக அந்த அட்டியல் குறித்தே கருத்துக் கூறினாள்.

“இது நன்றாயிருக்குமா” என்று தானே கேள்வியையும் கேட்டு வைத்தாள். அந்தச் சூட்டை உள்வாங்கிய வாறே ரமா நொறுங்கிப் போய்நின்றி ருந்தாள். அம்மாவை நோக்கித் தார் மீகச் சினத்தோடு கண்கள் சிவக்கச் சொன்னாள்.

“எந்தக் கொம்பனுக்குத் தலை வணங்க நான் இப்படியெல்லாம் வேடம் கட்டி ஆட்த்தான்

வேண்டுமா? அப்படித்தான் என்மன தைப்பார்க்காமல், நீங்கள் காட்டுகிற சொத்துக்கு ஆசைப்பட்டு வந்தாலும், நான் உருப்படுவேனா? எனக்கென்று ஒரு மனமிருக்கல்லே. அதை வாழ வைக்க நானே ஒருவனைத் தேடிக் கொள்ளலாம்தானே.”

“நீ என்ன சொல்கிறாய் ரமா?”

“காலம் பதில் சொல்லும்.”

அன்றைய நாடகம் அவளைப் புறந்தள்ளும் வெறும் ஒப்பனை புறந்தள்ளும் வெறும் ஒருவனை நாடகமாகவே நடந்தேறியது. அதில் மனம் மீண்டும் ஒருதடவை சூடுபட்டுத் தோல் கருகிப் போனதுதான் கண்ட பலன். அதன் பிறகு ரமா முற்றாக நொடித்துப் போனாள். ஒரு நித்தியசிறைக்கைதி போல, அறையே தஞ்சமெனக் கிடந்தாள்.

ரமாவின் தமையன் பாலு வவுனியாவில் கடை வைத்திருந்தான். புடவைக்கடையும், பலசரக்குக் கடையுமாக இருகடைகளை அவள் திறம்பத் திருவகித்து வந்தான். புடவைக்கடைக்குக் கணக்கெழுது புதிதாக ஓர் ஆளைப் போட வேண்டியிருந்தது. வீட்டிற்கு வந்து ரமாவின் தளும்பல் நிலையை உணர்வுப்பூர்வமாக அறிந்து கொண்ட பிறகு, அம்மாவிடம் உறுதிப்பட அவள் கூறினான்,

“அம்மா! ரமாவின் நிலைமையைப் பார்க்கச் சங்கடமாக இருக்கு.”

அதற்கு அம்மா கேட்டாள், “கல்யாணமும் கைகூடி வரேலை. இனி எப்ப சரி வருமோ தெரியாது. இனி

ஒன்று பாரப்பதாக இருந்தாலும், அவளை இணங்க வைக்க முடியுமா தெரியேலை. அவ்வளவு தூரம் வந்து போனவர்களாலே அவளின் மனம் பாதிக்கப்பட்டிருக்கு. இது லேசில் ஆறுகிற காரியமில்லை. இதற்கு மாற்று மருந்தாக உண்ணிடம் ஏதும் யோசனை உண்டா?"

"அதுதானம்மா நானும் யோசிக் கிறேன். இவள் என்னோடு வவுனியா விற்கு வரட்டும். அவளைப் புடவைக் கடையிலை கணக்கு எழுத வைக்க வாம். அவள் மனதிற்கும் ஒரு மாறுதல் கிடைத்த மாதிரியிருக்கும். அவள் வந்து எங்களோடு இருக்கட்டும். இதற்கு அப்பான்றும் சொல்ல மாட்டார்தானே. அவருக்கு எங்கள் கஷ்டங்கள் பிடிப்பாத தனி உலகம். ரமா வின் துயரம் அவர் மண்டைக்குள் ஏற்போவதில்லை. மூன்று வேளை யும் வயிறை நிரப்பிக் கொண்டிருந்தால் போதும் அவருக்கு. ரமா என்னோடு வந்த பிறகு, நிரந்தரமாக அதைச் சுகித்துக் கொள்ளலாம். என்ன சொல்லுறியள்?"

"அவர் எப்படியோ, எனக்கு இப்ப ரமாவை நினைக்கத்தான் மனசுக்குக் கஷ்டமாக இருக்கு. பார்ப்பம். இடம் மாறிய பிறகாவது அவளுக்கு விடிவு கிடைக்காதா என்று பார்ப்பம்."

தமையனுடன் வவுனியாவிற்கு வந்த பிறகு, ரமா தான் சமூகத்தால் கைவிடப்பட்ட பழைய சோகங் களையே அடியோடு மறந்து போனவ

ளாய், தன் வேலையோடு அப்படியே மனம் லயித்து ஒன்றிப் போனாள். புடவைக் கடைக்கு வேலைக்கு வருவதால் தினசரி பலவேறுபட்ட மனிதர் களையும் இலகுவாகச் சந்திக்க முடிகிறது. அவர்களோடு மனம் ஒன்றுபட்டுப் பழகும் போதெல்லாம், தன் மீதுள்ள கரிசனையற்ற போக்கு இயல்பாகவே விட்டுப் போகும்.

கடைக்கு அடிக்கடி சிங்களவர் கரும் வருவதால், பாலுவின் வாய் மொழியாகக் கேட்டு, சரளமாகவே சிங்களம் பேச அவளுக்கு வந்தது. அதிலும் வசந்த் என்ற சிங்கள வாலி பன் அந்தக் குறுகிய காலத்திற்குள் ஜோயே, கடைக்கு வந்துபோகும் சமயங்களிலெல்லாம், அவளிடம் தனி மையில் மனம் விட்டு நிறையப் பேச வான். அவளின் முகத்தையே பார்க்கப் பிடிக்காமல், ஒடி மறைந்து போன வர்களிடையே, தனக்கு மிகவும் நெருக்கமான அவனது அந்யோன்யமான உறவாடல், அவளுக்குப் பெரும் ஆச்சரியத்தை அளித்தது. குறை ஏதும் காணாத அவனது அந்த அபிரிதமான அங்கு ஆளுகைக்கு முன்னால், தன்னையறியாமலே அவனிடம் வசப்படுகிற காதலை முதன்முறையாக உணர்வுபூர்வமாக உணர முற்பட்ட போது, அவளால் அதை நம்பமுடிய வில்லை. அதற்காகவே அவனை எதிர்பார்த்து, அவள் காத்திருக்கத் தொடங்கிய கணங்கள் அழுர்வமானவை. மனதை மட்டுமே நேசிக்கத் தெரிந்த நடைமுறை சலனங்களுக்கு முற்றிலும் மாறான, அவனிடம் உள்ள

பரிசுத்தமான அழுர்வமான குணம் குறித்து அவள் நிரம்பவே பெருமிதம் கொண்டிருந்தாள். அம்மாவுக்கு முன்பு சொன்ன மாதிரி, சடு செய்ய முடியாத தனது வெறுமையை நிரப்ப, வசந்த என்ற பெயரில், ஒரு தேவபுருஷன் வானிலிருந்து இறங்கி வந்தி ருக்கும் செய்தி, காலம் பதில் சொல்லும் ஒரு சொற் செய்தியாக அம்மாவைப் போய்ச் சேரும் என்று அவள் நம்பினாள்.

உள்ளத் தூயமையான அவளின் அக்காதல் குறித்து, பாலு ஒரு சமயம் வெளிப்படையாகவே கேட்டு விட்டான். அவள் அப்போது விட்டில் ஓய்வாக இருந்தாள். ஒரு ரோயிறன்று அவனே முதலில் பேச்சைத் தொடங்கினான்.

"என்ன ரமா. நீ ஒரு சிங்களவனைக் காதலிப்பதாக அறிந்தேன். இது சரிவருமே. அதுவும் ஒன்றுப்படாமல், பிளவு பட்டிருக்கிற இனம். எப்படிச் சரிவரும். முதலில் அம்மா இதை ஏற்றுக்கொள்ள வேணுமே."

"பிறகு அதைப் பற்றி யோசிப்பம். எல்லோரும் கைவிட்டுப் புந்தள்ளி மறந்துவிட்ட பிறகு, என் உடல் பேதல்களை மறந்து, என்றை மனசை மட்டுமே ஒருவன் பார்த்துக் காதலிக்க முடிந்திருக்கிறதென்றால், அது பெரிய விடயமில்லையா? அதிலும் நாங்கள் கல்யாணம் செய்து கொள்வதே முடிவாக இருக்கு. இதை ஒரு சவால் மாதிரி நான் ஏற்றுக்கொண்டிருக்கப்பட்ட வெறுமையோடு இருந்துகிறேன். எத்தனையோ பேரால் நான் கழுவாய் சுமக்க நேர்ந்து வஞ்சிக் கப்பட்டிருக்கிறேன். அப்படிக் கழுவாய் சுமந்தே பழக்கப்பட்ட என்மனசுக்கு, இது பெரும் ஆழதலில்லையே. இப்படி சாதி மாறிக் கல்யாணம் செய்தால், ஹர் காறி உமிழுமே என்றுதான் அம்மா கவலைப்படுவா. அது விரித்த நெருப்பு மேடையிலே, அவிஞ்சு போகாமல் நான் புதுப்பிறவி எடுத்திருக்கிறேன். என்ன இப்படிக் குளிர் நிலவாய் மாற்றியது எது? வசந்தின் தன் னலமற்ற, அப்பழுக்கற்ற காதல் தானே. அவர் என்டடம்பைப் பார்க்கவில்லை. மானஸீகமாய், வரண்ட என்னர்ச்சிகளைப் புரிந்துகொண்டு, அவர் என்னைக் காதலிக்க முன் வந்தாரே. என்னை முதுகில் குத்தி விட்டுப் போன, நெஞ்சில் சரமில்லாத சமூகம் அல்லது தனிமனிதர்கள் இதை ஒரு பாடமாக ஏற்றுக்கொள்ள எட்டும். அவர்கள் எல்லோரும் பார்க்க, நான் மணமேடையில் என்னர்ச்சிகளைப் புரிந்துகொண்டு வேணுமே."

"என்ன ரமா. நீ ஒரு சிங்களவனைக் காதலிப்பதாக அறிந்தேன். இது சரிவருமே. அதுவும் ஒன்றுப்படாமல், பிளவு பட்டிருக்கிற இனம். எப்படிச் சரிவரும். முதலில் அம்மா இதை ஏற்றுக்கொள்ள வேணுமே"

உணர்ச்சி முட்டிப் பேசிவிட்டு, அவள் தன்னைச் சுதாரித்துக் கொண்டு நிறுத்திய போது அமைதி நிலவிற்று. அவனால் ஒன்றும் பதில் கூற முடியவில்லை. எல்லோராலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்ட வெறுமையோடு இருந்துகிறேன். எத்தனையோ பேரால் நான் கழுவாய் சுமக்க நேர்ந்து வஞ்சிக் கப்பட்டிருக்கிறேன். அப்படிக் கழுவாய் சுமந்தே பழக்கப்பட்ட என்மனசுக்கு, இது பெரும் ஆழதலில்லையே. இப்படி சாதி மாறிக் கல்யாணம் செய்தால், ஹர் காறி உமிழுமே என்றுதான் அம்மா கவலைப்படுவா. அது விரித்த நெருப்பு மேடையிலே, அவிஞ்சு போகாமல் நான் புதுப்பிறவி எடுத்திருக்கிறேன். என்ன இப்படிக் குளிர் நிலவாய் மாற்றியது எது? வசந்தின் தன் னலமற்ற, அப்பழுக்கற்ற காதல் தானே. அவர் என்டடம்பைப் பார்க்கவில்லை. மானஸீகமாய், வரண்ட என்னர்ச்சிகளைப் புரிந்துகொண்டு, அவர் என்னைக் காதலிக்க முன் வந்தாரே. என்னை முதுகில் குத்தி விட்டுப் போன, நெஞ்சில் சரமில்லாத சமூகம் அல்லது தனிமனிதர்கள் இதை ஒரு பாடமாக ஏற்றுக்கொள்ள எட்டும். அவர்கள் எல்லோரும் பார்க்க, நான் மணமேடையில் என்னர்ச்சிகளைப் புரிந்துகொண்டு வேணுமே"

தவள்தானே இவள். இவளை முதன் முறையாக வாழ வைக்க ஒரு சிங்கள் வனல்ல, இவளை வாழ வைக்கவென வானிலிருந்து ஒரு தேவபுருஷனே இறங்கினமாதிரி இது எல்லோராலும் கொண்டாடப்பட வேண்டிய ஒரு நற்செய்தியாக இருக்கையில், இதை முரண்பாடாகக் கருதி மறுப்புக் கூறத் தான் மனம் வருமா? அம்மாவுக்கு இதை எடுத்துக் கூறுவது என்றை ஒரு தார்மீகக் கடமைதான். பார்ப்போம் என்று கருதி அவன் சத்தியப் பிரகடனம் செய்வது போல, ரமாவை நிமிர்ந்து பார்த்துக் கம்பிரமாய் அவன் சொன்னான்,

“ரமா! இது ஓர் அசாதாரண நிகழ்வுதான். நிராகரித்தவர்களுக் கெல்லாம் சரியான பாடம் கற்பிக்கிற மாதிரி உனக்கு இது நடந்திருக்கு. பங்கமுற்ற உன்னர்ச்சிகளுக்கு இது ஒரு வடிகால் மாதிரி. காயம் ஆற மருந்து போட்ட மாதிரி உன்றை இந்தக் காதல். இதனுடைய உன்னத்தைக் கொச்சைப்படுத்துகிற மாதிரி, இன பேதத்தை பூதாகரப்படுத்திக் கறை பூச நினைக்கிற தே பாவம். எனக்கு இதில் மனவருத்த மொன்று மில்லை. அம்மா நிச்சயம் இதற்கு சம் மதிப்பா. உன்னை வாழ வைக்க முடியாமல் போன சமூகத்திடமிருந்து, இப்படி ஒரு விடுதலை, விமோசனம் கிடைக்கதே நாங்கள் செய்த புண்ணியம். அது கல்லெறியுமே என்பதற்காக மண்டியிட்டு மாற நினைப்பது பெரிய முட்டாள்தனம். ஆருக்காகவும் நீ

உன் காதல் வாழ்க்கையைத் தியாகம் செய்ய வேண்டாம். தலைநிமிர்ந்து நீ வசந்தத்தின் கழுத்தில் மாலை போடலாம். இதற்கு என் ஆசி எப்பவுமே உண்டு.”

ஹர் ஒதுக்கினாலென்ன, அன்ன னுடைய இந்த ஓர் ஆசீர்வாத மழையே போதும். காலம் முழுவதும் வசந்ததுடன் வர்மீவதற்கு. அப்படி வாழ்க்கையை ஒரு வரமாகப் பெறு வதற்கு, நான் எவ்வளவோ கொடுத்து வைத்திருக்க வேண்டுமென்று உணர்வு பூர்வமாய் பெருமிதத்தோடு அவள் தனக்குள் நினைத்துக் கொண்ட போது, அதை ஆமோதிப்பது போலத் தூரத்திலிருந்து கோவில் மணி கணீரென்று கேட்டது.

நமது ஆழ்ந்த – அநுநாபங்கள்

மக்கள் கலைஞரும்,
மல்லிகையின் ஆரம்ப
காலகட்டத்தில் மல்லிகையின்
விற்பனை வளர்ச்சிக்குப் பெரிதும்
உதவியும் ஒத்தாகையுமாக இருந்து
உதவிய திரு. யாழுர் துரை
சமீபத்தில் சென்னையில்
காலமானார்.

அன்னாரது இழப்புக்காக எமது
ஆழ்ந்த துயரத்தைத் தெரிவித்துக்
கொள்ளுகின்றோம்.

- ஆசிரியர்



- டொக்னிக் ஜிவரா

☒ உங்களுக்குச் சீர்வாத சாஹித்திய மண்டலப் பரிசு வழங்கப்பட்ட போது, அக்குழலில் அங்கத்துவம் வகித்தவர்களை இப்பொழுது உங்களுக்கு ரூபகத்தில் இருக்கின்றதா?

சாவகச்சௌரி

க.பீற்றர்

ஓ தமிழக்கு அந்தக் காலத்திலேயே படைப்பிலக்கியத்திற்கு எனது சிறுக்கைத்த தொகுதியான ‘தண்ணீரும் கண்ணீரும்’ நாலுக்குப் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்பதைப் பத்திரிகைகளில் படித்தபோது, என்னையே என்னால் நம்புமுடியவில்லை. உண்மையாகச் சொல்லுகின்றேன். சிலரது பெயரை ஊகமாகத் தெரிந்து வைத்திருந்தேனே தவிர, திட்டவட்டமாக இன்னார் இன்னார் என்ற மெய்யான பெயர் விபரமொன்றுமே தெரியாது.

❖ ❖ ❖

☒ பல முத்த எழுத்தாளர்கள் படைப்புலகில் இருந்து அப்படியே ஒதுங்கிப் போய்விட்டனரே, என்ன காரணமாக இருக்கும்?

வவுனியா

க.தவநேசன்

ஓ வயது... மூப்பு... இயலாமை!

❖ ❖ ❖

☒ கட்டம் கட்டமாக பொருட்கள் ஒவ்வொன்றினது விலையும் அதிகரித்துக் கொண்டே போகின்றது. மல்லிகையின் விலை ஏன் அதிகரிக்க வில்லை?

கோண்டாவில்

க.தர்மசீலன்

மல்லிகை ஏப்ரல் 2012 பே 69

❖ கொஞ்சம் பொதுமக்களை முச்சுவிட அவகாசம் கொடுக்கன். இலக்கியத்தின் பெயரால் கம்மா அடிக்கடி வாசகர்களைச் சிரமப்படுத்த விருப்பமில்லை. எதார்த்தம் பொருளாதாரப் பிரச்சினையை சிந்திக்கவும் இடையிடையே ஞாபகப்படுத்துகின்றது.



☒ யாழ்ப்பாணம் மல்லிகைக் காரி யாலயத்தில் உங்களுடன் கனகாலம் ஒன்றாகக் கடமை புரிந்த சந்திர சேகரம் அவர்கள் உடல் நலமுடன் இருக்கிறாரா?

யாழ்ப்பாணப் போய் எஸ்.மதுரீஸன்
❖ வயது காரணமாக தொய்ந்து போய் விட்டார். இடையிடையே இலக்கிய நண்பர் களிடம் அவரது உடல் நலம் பற்றி விசாரித்த நிற்து கொள்வேன். சமீபத்தில் மகன் திலீபன் யாழ்ப்பாணம் சென்றிருந்த சமயம், நீர்வேலிக் கிராமத்திற்குச் சென்று அவரது வீட்டிற்குப் போய் சுகநலம் விசாரித்து வந்துள்ளார். நானும் யாழ் சென்று, அவரது ஊருக்குப் போய் சகோதரன் சந்திரசேகரத்தை நேரில் பார்த்து சுகநலம் விசாரிக்க வேண்டும் என்பதே எனது பேராசை.



☒ சிற்றிலக்கிய இதழ்களைத் தொடர்ந்து நடத்தி வருவதே மிக மிகச் சிரமமான காரியமாகும். கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக் காலமாக எப்படிச் சோர்வு தட்டாமல் மல்லிகையை வெளியிட்டுக்

மல்லிகை ஏப்ரல் 2012 70

கொண்டு வருகின்றிர்கள்?

சுன்னாகம் அ.தங்கமயில்

❖ மல்லிகை ஆரம்ப காலத்திலிருந்தே மக்களை நம்பிக் கொட்ட நமது காலம் நலமுடன் எழுத்தில் அவர்களினது கவனத்திற்குக் கொண்டு வந்தோம். உண்மையை நம்புக்கள். மக்களை நம்பும், மக்களை ஆழமாக நேசுக்கும் எவரையும் மக்கள் கைவிட்டு விடமாட்டார்கள். இது நமது அரைநூற் ராண்டுக் கால இலக்கிய அநுபவம்!



☒ சிற்றேடான மல்லிகை இதழைக் கடந்த அரை நூற்றாண்டுக் காலமாக இடைவிடாது தொடர்ந்து நடத்தி வருகின்றிர்களே, அதனால் பொருளாதாரப் பின்னணி என்ன? - பலமானதா?

வவுனியா எஸ்.குணநாதன்

❖ உலகப் பெரும் சாதனையாளர்கள் வரலாறுகளைத் தொடர்ந்து படித்து வாருக்கள். பணக்காரராணாக இருந்து கொண்டு, அல்லது பணத்தை வைத்துக்கொண்டு சாதனை செய்தவர்கள், அவர்களில் ஒருவரேனும் இல்லை.

அசைக்க முடியாத தன்னம்பிக்கையை மனசில் சுமந்துகொண்டு, விடப் பிடியாக ஒரு காரியத்தைத் திட்டமிட்டபடி செயலாற்றி வந்தாலே போதும். பணம் ஏதோ ஒரு வழியில் பின்னால் தொடர்ந்து வரவே செய்யும். மல்லிகையும் இதே வழி முறைகளைத்தான் கடந்த காலங்களில் பின்பற்றி வந்தது.



☒ சமீபத்தில் ஓர் இலக்கிய நூல் வெளியிட்டு விழாவிற்குப் பசறைக் குச் சென்று வந்ததாகச் செய்தி ஒன்றில் படித்தேன். மலையகத் தமிழ் இலக்கியம் ஆரோக்கியமான திசை வழிகளில் செல்வதாக உணருகின்றிர்களா?

ஜாளல்

எஸ்.தனேந்திரன்

❖ சிங்கள இலக்கிய நண்பர் எழுதி, நமது திக்குவல்லை கமாலினால் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப் பெற்ற நூல் வெளியிட்டு விழாவுக்குப் பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தேன். சென்று வந்தேன். அத்துடன் பதுளை முத்துவிளக்கம் ஏற்பாடு செய்திருந்த ஓர் இலக்கியக் கல்திப் பிலும் கலந்து கொண்டேன். மனக்கு ரொம்ப ரொம்ப நிறைவாக இருந்தது. எழுத்தாளர்கள் தலைநகரில் சும்மா குப்பை கொட்டிக் கொண்டிருப்பதை விட, அடிக்கடி மலையகத்திற்குப் போய் வருவது மிகச் சிறப்பான ஒன்றாகும்.



☒ தமிழ்ச் சிற்றேடுகளின் வரலாற்றில் எந்தவொரு சிற்றிதழ்களும் அரை நூற்றாண்டுக் காலத்தைத் தொடவில்லை. மல்லிகை அரை நூற்றாண்டை அன்மித்துக் கொண்டிருக்கின்றது. இந்த ஐம்பதாவது ஆண்டு ஞாபகார்த்தமாக மல்லிகை என்னத்தைச் செய்ய விரும்புகின்றது?

முளாய்

சூர்.தேவதேவன்

☒ இன்னமும் இடைக்காலம் இரண்டு வருடங்கள் இருக்கின்றன, அரை நூற்றாண்டுக் காலத்திற்கு. கொஞ்சக் காலம் பொறுத்திருங்கள். சிற்றிலக்கிய ஏடுகளின் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் படைப்போமோ!



☒ ஆரம்ப காலகட்டங்களில் மல்லிகையில் எழுதி, உங்களுடன் நேசு உறவையும், நட்புறவையும் பாராட்டி வந்த, மறைந்த எழுத்தாளர்களை நீங்கள் இன்று எண்ணிப் பார்ப்பதுண்டா?

மட்டுவில்

க.கதீர்வேலன்

❖ அன்றைய காலகட்டத்தில் மல்லிகையின் தொடர் வரவின் மீது அதிக அக்கறை கொண்டு ஒத்துழைத்து வந்த வரதர், களக செந்திநாதன், ஏஜே, சொங்கை ஆழியான், நாவேந்தன், தில்லைச்சிவன், ஏ.ரி.பொன் னுத்துரை போன்றோரினது நாமங்களைச் சந்தர்ப்பம் கிடைக்கும் வேளைகளில் எல்லாம் நான் ஞாபகமுட்டத் தவறுவதேயில்லை.

இவர்களில் பலர் மல்லிகையின் அட்டையில் உருவம் பதிக்கப்பட்டவர்கள் என்பதை ஞாபகமுட்ட விரும்புகின்றேன்.



☒ உண்மையைச் சொல்லுங்கள். கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக் காலமாகப் போகின்றது. மல்லிகையை வெளியிட்டு விழாவுக்குப் பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தேன். மல்லிகை ஏப்ரல் 2012 71

கையை இத்தனை ஆண்டுக் காலங்களாக வெளியிட்டுக் கொண்டு வருவதில், நட்டமா - லாபமா?

நீர்க்காழும்பு **அ.சிவநேசன்**

ஒ உண்மையில் நீங்கள் எந்த உலகத் தில் இருக்கிறீர்கள்? சிற்றிலக்கிய ஏடொன் றைத் தமிழில் நடாத்தி லாபம் கம்பாதித்த வர்கள் இத்தனை கால வரலாற்றில் ஒரு வருமேயில்லை. கையைச் சுட்டுக் கொண்டவர்கள் பலர். மல்லிகைக்கு ஓர் இலக்கிய அத்திவாரமுண்டு. பல இதயப்புரவான நண்பர்கள் ஒத்துழைப்பு வழங்குகின்றனர். சில தனிப்பட்ட வியாபாரிகளின் பாரிய விளம்பரப் பின்னணியும் உண்டு. 'மல்லிகையின் தொடர் வருகைக் காலமான' அரை நூற்றாண்டுக் கால மல்லிகையின் தொடர் வரவு' என்ற தலைப்பில் ஒரு நூல் எழுத ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். அந்த நூலில் பல புதிய புதிய தகவல்கள் உங்களுக்குத் தெரிய வரலாம்.

❖ ❖ ❖

❖ இன்று பல வெளிநாடுகளிலும் பரந்து வாழும் மல்லிகை இலக்கிய ரசிகர்கள் மல்லிகையுடன் பழைய நல்லுறவைப் பேணி, நட்புப் பாராட்டி வருகின்றனரா?

சுழிபுரம் **எஸ்.அருமைத்துரை**

ஒ பழைய அந்தக்கால இலக்கிய விக் வாசமுள்ள நண்பர்கள் அடிக்கடித் தொலை

பேசியில் தத்தமது நடவைப் புதுப்பித்துக் கொள்ளும் முகமாகத் தொடர்பு கொண்டு கடைப்பார்கள். பலர் இன்றும் அந்தக் காலத்து இலக்கிய நண்பர்களாகவே நட்புப் பாராட்டித் தொடர்பு கொண்டு வருவது மனசிற்கு ஆறுதலைத் தருகின்றது.

❖ ❖ ❖

❖ வளர்ந்து வரும் இளம் எழுத் தாளர்களுக்கு என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?

சண்முலிப்பாய் **எஸ்.மனோகரன்**

ஒ உபதேசம் புரிவது எனது நோக்க மல்ல. எங்களது எழுத்து ஆரம்ப காலகட்டத்துடன் ஒப்பிட்டு நோக்கினால் தாராளமான இளந்தலைமுறையினர் இலக்கிய உலகில் பிரவேசித்திருப்பது நம்பிக்கையையும் உற்சாகத்தையும் தருகின்றது. ஆனால், எழுதுகின்ற ஆர்வம் மேலிட்டுள்ளதே தவிர, அதற்கான தேடல் முயற்சி இளம் பரம்பரையினரிடம் அறவே இல்லை. இலக்கியக் கூட்டங்களுக்கு அறவே வருவதில்லை. இலக்கிய சர்க்கை களில் ஈடுபோதில்லை. புதிய நூல்கள் வெளிவந்தால் அக்கூட்டங்களில் இவர்களினது முகங்கள் காணப்படுவதில்லை. இலக்கியம் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயற்படுவார்களிடம்தான் வந்தடையும். இல்லாது போனால்... இல்லாது போனது தான்...

தற்போது விற்பனையில்


- **திருகோணமலை கலை, இலக்கிய வரலாறு**
- திருமலை நவம் **650.00**
- **சமுத்து நவீன ஓவியம்**
- ச. சிவரெத்தினம் **350.00**
- **பேராசிரியர் க. கைலாசபதி**
- வெனின் மதிவானம் **300.00**
- **இலங்கைத் தமிழியல்:**
சில பதிவுகள்
- கலாந்தி ச. மனோன்மணி **675.00**
- **யாழ்ப்பாண இராச்சியம்**
- பேரா. சி. பத்மநாதன் **490.00**
- **நூல் தேட்டம் - 7**
- என். செல்வராஜா **1450.00**
- **பிற்கால இலக்கண மாற்றங்கள்**
- க. வீரகத்தி **600.00**
- **சிறுவர் இலக்கியம்**
- பேரா. சபா. ஜெயராசா **350.00**
- **இலங்கையின் இனவர்க்க முரண்பாடு**
- குமாரி ஜயவர்த்தன **400.00**
- **தமிழ்க் கவிதைப் பராம்பரியம்**
- பேரா. கா. சிவத்தம்பி **600.00**



கும்பன் புத்தக இல்லம்
39, 36வது ஒழுங்கை, கொழும்பு 6
தொலைபேசி: 011 2364550, 011 3097608
E-mail: kumbhalik@gmail.com

Mallikai

April 2012



We Became Part Of The Romance

On Your Special Day

131

22 KT Gold Jewellery

Devi
jewellers (Pvt) Ltd.
131 Sea Street, Colombo 11, Sri Lanka

Devi Jewellers (Pvt) Ltd. 131, Sea Street, Colombo 11, Sri Lanka. Tel: +94 112 395001-5, Fax: +94 112 327101, E-mail: info@devijewellers.lk